

சுதந்திரக்கீற்று

www.tamilarangam.net



சிறப்பு மலர் 1996

தமிழ்ப் பெண்கள் அமைப்பு
தீவிரத் தேசிய ஆவணச் சப்படகள்
மிரான்ஸ்.

தமிழிழப் பெண் எந்த நிலைப்புள்ளியில் நிற்கிறாள்? அவளு எவை? எல்லைகள் உடைந்த நிலைகள் என்ன?

சாத்திரம் பார்த்துத் திருமணம் பேசி, சிதனம் கொடுத்து, மூக்கர்த் தம் பார்த்துத் தாலிகட்டி கணவனே கண்கண்ட தெய்வம் என்ற வரையறைகளோடு, தாலியும், வேலியுமாக வாழ்ந்தவள் தமிழிழப் பெண். கிராமிய, பழமைவாதச் சூழலில் அவள் வகித்த பாத்திரம் அது.

தேசிய விடுதலையுடன், சமூக விடுதலை, பெண் விடுதலை என்ற புரட்சிகர கருத்துக்களைச் சமந்த வண்ணம், கையில் ஆயுதத்துடனும், புதுமைக் கனவகளுடனும் புறப்பட்டவள் இன்னொரு தமிழிழப் பெண். சிதனத்தை மறுத்து, ஆனுங்குச் சமனாக, பழைய எல்லைக் கோடுகளை அழித்து விட்டு விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட வள் அவள். போராட்டச் சூழலில் கர்ம வீராங்கனையாகப் பாயும் புலிப்பாத்திரம் இது.

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும், நவீனத்துவமும், கைத்தொழில் களும், முதலாளித்துவமும் வளர்ந்த நாடுகளில் அகதியாகப் புலம் பெயர்ந்து வந்து விழுந்தவள் இன்னொரு தமிழிழப் பெண். நவீன நகர்ப்புறங்குழல், காலனிலை, மனிதர், மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் அனைத்தும் அந்நியமானவை. கிராமிய, பழமைவாத கருத்தோட்டங்களில் தினைத்திருந்த மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இது ஒரு புதிய கோலமாய் அமைந்தது. எது சரி, எது பிழை, எது நாகரிகம், எது சிரழிவு என்ற குழப்பங்களிலிருந்து விடுபடவே நெடுங்காலம் பிடிக்கும். விடுதலைப் போராட்டத்துக்கு காலரீதியான படிமுறையும் மனப்பக்குவ வளர்ச்சியும் இருந்தது. இதுவோ திடீர் மாற்றம்.

இவ்வேறுபட்ட மூன்று தளங்களை எவ்வாறு சமன் செய்வது?

இவற்றில் பொது உண்மைகளைக் கண்டறிவதன் மூலம், அதன் அடிப்படையில் புதிய எல்லைகளை வகுத்துக் கொள்வதன் மூலம் (எல்லைகளே இல்லாவிட்டால் குழப்பமும், சிரழிவும் தான் மிஞ்சம். கட்டற்ற சுதந்திரம் அராஜகத்தில் முடியும். ‘எய்ட்ஸ்’ நோயை அனுபவித்து அறிய சுதந்திரம் வழங்க (முடியாது) தமிழிழப் பெண்கள் புதுமைப் பெண்களாக விளங்குவார்கள். எமது தாயக மண்ணில் தான், எமது சுயநிரணய உரிமையை, தேசிய விடுதலையை, பெண் விடுதலை உட்பட்ட அனைத்து விடுதலைகளையும் அடையலாம் என்ற உண்மை – குடும்ப அலகு, நாகரிக உலகிலும் சமூக முன்னேற றத்திற்கு உகந்தது என்ற உண்மை – ஆனுங்கு பெண் சமமானவள் என்ற உண்மை – தொழில்நுட்ப, கைத்தொழில், விஞ்ஞான, தகவல் பரிவர்த்தனை ஆகிய அறிவியல், தொழில்துறை வளர்ச்சிகள் மனித முன்னேற்றத்திற்கு அவசியமானவை என்ற உண்மை – ஒடுக்குமுறை அகன்ற, சுரண்டலற்ற, ஏற்றத்தாழ்வு இல்லாத சுபீட்சமான புதிய உலகு ஒன்று உருவாக அனைவரும் உழைக்க வேண்டும் என்ற உண்மை – இவ்வண்மைகள் உணர்ப்பட்ட நிலையில் அறிவு, சுதந்திரம், வெளிப்படை என்ற பரந்த தளத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்க வேண்டும்; அதற்காகத் தியாகங்களைப் புரிய வேண்டும் என்ற உணர்வுதான் – அந்த மன நிலைதான் சுதந்திரக் கீற்று. அவ்வொளிக்கீற்றின் பாய்ச்சல் ஒவ்வொருவர் மனங்களிலும் நிகழுதல் வேண்டும். அதுவே அற்புத நிகழ்வாகும்.

தமிழ்முத் தேசிய ஆவணச சுவடிகள்

பெண்ணீனம் புரட்சி சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது



6 மது சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப காலம் தொட்டே பெண் விடுதலையை ஒரு பிரதான இலட்சியமாக நாம் வரித்துக்கொண்டோம். பெண்கள் விழிப்புற்று, எழுச்சி கொண்டு, தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும்போதுதான் அந்தப் போராட்டம் ஒரு தேசியப் போராட்டமாக முழு வடிவத்தையும் பெறும் என்ற உண்மையை நாம் அன்று தொட்டே உணர்ந்து ருந்தோம்.

நாம் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு மக்கள் இனம். அந்நியனின் அடக்குமுறையால் நாம் அழிக்கப்பட்டு வந்தபோதும் எமக்குள்ளே, எமது சமூக வாழ்வில் நாம் எம்மவர்களை மோசமான முறையில் அடக்கியொடுக்கி வருகிறோம். இப்படியாக எம் மத்தியில் நிலவிலிரும் ஒரு ஒடுக்குமுறை வடிவம்தான் பெண் ஒடுக்குமுறை. பழையவாதத்திலும் மூட நம்பிக்கைகளிலும் ஊறிப் போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்கால மாகப் பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது வேதாந்தங்களும், மத சித்தாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக்காலம் தொட்டே பெண் அடிமைத்துவத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சிதம் தமிழ் டில்லேரு ஆவணச சுவடிகள்

பரிமாணங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது; அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது.

எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும் பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசியப் போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப்படுத்தியது. பெண்களை அரசியல்மயப்படுத்தி போராட்டத்துக்கு அவர்களை அணிதிரட்டியது. இவ் வகையில் நாம் தமிழ்மீப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழ்மீத் தில் நடைபெற்றிருக்கின்றது.

காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழ்மீப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சிருடை தரித்து நிற்கிறது. எதிரியைக் களத்தில் சந்தித்து நிற்கிறது.

காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து, எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கின்றது.

வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண் போராளிகள் தமது வீர சாதனைகள் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளனர்.

ஒரு புதுமைப்பெண்ணை, ஒரு புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது.

தமிழ்மீத்தில் இந்தப் பெண் புரட்சி தொடர வேண்டும். மேலும் மேலும் புரட்சிப் பெண்கள் எமது விடுதலை இயக்கத்தின் பின்னால் அணிதிரளவேண்டும். போராட்டம் மூலமாகவே நாம் தேச விடுதலையையும் பெண் விடுதலையையும் வென்றெடுக்கமுடியும்.

அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு, தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள், 03-08-1991 அன்று வெளியிட்ட அறிக்கையிலிருந்து.....



திருக்கூமயில்லாதவர் வாய்க்கீரம் பெசிடும்
வெஞ்சில் உரமற்ற வுஞ்சக ராமஷு
கிளியெ

ஆர் எவர் என்விறனக் கெட்டு விடாதே பெர
மாமி

ஆடை கலைந்துதை மூட்கொ சொல்லத்தொ
அதுமுடி யாது கிளியெ! அது முடியாது!

பெர் தெரியாதவர் ‘தமிழ் தமிழ்’ என்றால்
பெரியவராயினர் கிளியெ — பின்னர்
ஊர் உலகத்து உயர்த்திய ஏண்ணை
உதைத்து விழுத்தினர் கிளியெ!

‘பெர் பெர்’ என்றாற கூவினர் கீமடையில்,
பொய் ஒழித்துரடி கிளியெ! — தீண்டு
ஆருகூம்ப் பொராட்ச சொன்ன தெருக்கெட்டு
அழுவுதைக் கெளடி கிளியெ!

ஆரையும் ரூண்டி விட்டுக் கிடைத்துதில்
ஆனுக்குப் பாதினன் பாநீர் — கிளியெ
பொருக்கு அஞ்சிப் புறஞ் சொல்லி வாழ்கின்ற
புல்லர்க் ளாமஷு கிளியெ!

அஞ்சி அஞ்சி சாகும் அடிமைக்கு சுதந்திரம்
ஏரிதெனக் கூறி நிற்பாரெய — கிளியெ
பிஞ்சி வரும் அரக்கர் படையை ஒழித்திட
நிவங்கையிற் தேரடி கிளியெ!

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடுகள்

- தீல்லைச் சீவன் -

த
ம
ழ
இ
ஏ
ஏ
க
ல
ை

போ

(L)

ம

வ
ய

க

ம



இரு விடுதலைப் போராட்டம் முதிர்ச்சி பெறுவதும் முழுமை பெறுவதும் பெண்களின் பங்களிப்பில் இந்த தங்கியிருக்கிறது. உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளை எடுத்துக்கொண்டால் இந்த எதார்த்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம். ஒரு தேசத்தினது அல்லது இனத்தினது சனத்தொகையில் சரி பாதியாகவுள்ள பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் முழுமையான பங்களிப்பைச் செய்ய முன்வரும்போதுதான் போராட்டம் முனைப்புப்பெற்று முன்னேறுகிறது. உலக வரலாற்றில் வெற்றிகண்ட தேசிய விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்கிறார்கள். தேசியப் பொருளாதாரத்தை பேணி வளர்ப்பதிலும் கல்வி, சுகாதாரம், சமூகசேவை போன்ற துறைகளிலும் அளப்பாரிய தொண்டுபுரிந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியிருக்கிறார்கள். விடுதலைப் பற்றும், தேசியப் பற்றும் கொண்ட இந்தப் புரட்சிகரப் பெண்களின் பங்களிப்பால் எத்தனையோ ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் இன்று சுதந்திரம் பெற்ற நாடுகளாக மாறியுள்ளன.



தமிழ்ந் தேசிய ஆணைச் சுவடுகள்

“www.tamararangam.net பேண்டுதலை என்பது முற்று முழுதாக பெண்களது விவகாரமாகும். பெண்கள் தாமாகவே போராடி தங்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் பெற்றுத்தருவார்கள் எனக் காத்திருக்கக் கூடாது.”

டெங் சிங்கோ – ஒரு சினப் பெண் போராளி

அளவிற்குப் பெண்களின் பங்களிப்பு உயர்ந்த வடிவம் பெற்றிருக்கிறது. ஜூநாறு ஆண்டுகளுக்கு மேலாக அந்நிய காலனித்துவத்தாலும் சிங்கள் அடக்கமுறையாலும் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமுதாயம், கடந்த பதினெந்து ஆண்டுகாலத்தில், அதாவது புலிகளின் ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகி வளர்ச்சிகண்ட காலவரம்பிற்குள் மாபெரும் எழுச்சிகொண்டு பெண்களின் புரட்சிக்கும் வழிவகுத்திருக்கிறது.

இன்று ஆயிரக்கணக்கில் இளம் பெண்கள் ஆயுதமேந்திப் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள். சமுதாயத்தின் பழமைவாத, பெண் அடிமைத்தன விலங்குகளை உடைத்தெறிந்து, தாய்மண்ணை மீட்டெட்டுக்கக் களத்தில் குதித்திருக்கும் இந்தப் பெண் புலிகளின் வீரமும் தியாகமும் தேசாபிமானப் பற்றும் பெண்ணுலகிற்கே பெருமைதரக்கூடியது. பலம்வாய்ந்த மகளிர் படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ்மீது விடுதலைப் புலிகளின் தேசிய விடுதலை இராணுவத்தின் ஒரு அங்கமாக செயற்பட்டு வருகிறது. ஆண் போராளிகளுடன் சரிசமமாக நின்று போர் புரியும் துணிச்சலும், மனவலிமையும், தியாக உணர்வும் தமக்குண்டு என்பதை பெண்புலி வீராங்களைகள் நிருபித்துக்காட்டியுள்ளனர். கொக்காவில், மாங்களும் இராணுவ முகாம்கள் தகன்கப்பட்ட போது மகளிர்படை அணிகளும் அதில் பங்குபற்றி மகத்தான சாதனைகளைப் புரிந்திருக்கின்றன. யாழ் கோட்டை முற்றுகையிலும் பங்குகொண்டு, பயங்கரமான விமானங்களுடு வீச்சுக்கள் மத்தியிலும் எதிரியுடன் போரிட்டிருக்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தச் சண்டைகளில் பெண் போரா

ளிகள் பலர் களத்தில் மடிந்திருக்கிறார்கள். இப்படியாக இளம் பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கி வியத்தகு தியாகங்களைப் புரிந்துவருவது தமிழ்மீது தேசிய விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரமான ஒரு புதிய பரிமாணத்தை பிறப்பித்திருக்கிறது.

பெண்களின் பங்களிப்புடன் ஆயுதப் போராட்டம் முன்னேறி வருவதும் பரந்துபட்ட வெகுசனங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் அணிதிரளுடு நிற்பதும் சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆத்திரத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழ்மக்களை தாங்கொண்ட துன்பத்திற்குள் தள்ளி அவர்களது மனவறுதியை உடைத்து விடுதலைப் போராட்டத்தை நசக்கிவிட சிங்கள அரசு பலநாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் ஒன்றுதான் திட்டமிட்ட பொருளாதாரத் தடை. இதனால் இன்று தமிழ்மீத்தில் உணவுவகைகளுக்கும், மருந்துகளுக்கும், எரிபொருட்களுக்கும் பெரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இது எமது மக்களுக்கு ஒரு புதிதான அனுபவமில்லை. எமது பொருளாதார வாழ்வைக் கிடைத்து, மக்களைப் பட்டினிச்சாவின் விளிம்புக்குத் தள்ளிவிட சிங்கள இனவாத ஆட்சிபீடும் பலதடவைகள் முயற்சிசெய்துள்ளது. உணவுக்கும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் நாம் தொடர்ந்தும் சிங்கள தேசத்தில் தங்கியிருப்பது காரணமாகவே அடிக்கடி இந்த உணவு நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து நாம் தப்பவேண்டுமாயின் தங்குநிலையற்ற, தன்னிறைவான பொருளாதாரத்தை கட்டி எழுப்பவேண்டும். தனியரசு கோரி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திக்கொண்டு எமது எதிரியிடம் நாம் கைநீட்டி நிற்பது அசட்டுத்தனம். தமிழ்மீது தனியரசின் அத்திவாரமாக ஒரு தன்னிறைவான, சிங்கள தேசத்தில் தங்குநிலையற்ற பொருளாதார

“பெண்கள் சமுதாயத்தின் சரிபாதி ஆங்கம். அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றாகும். பெண்கள் விடுதலை பெறவில்லையென்றால் அரைவாசி சோஷலிசம் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்றாகும்.”

வியட்நாமின் தந்தை ஹோ-சி-மின் நமிட்ட தேரிய ஆவணக் கவுடிகள்

ாழவை நிர்மாணிப்பது அத்தியாவ யமாகும். இந்தத் தேசிய பொருளா டா வாழவை கட்டி எழுப்பும் பணி ல் தமிழிப் பெண்ணினத்தின் பங்கு உக்கியமானது.

காலம் காலமாக தமிழிப் பெண் ஸ் உணவு உற்பத்தியிலும் மற்றும் ரூ கைத்தொழில்களிலும் சடுபட்டு தசிய பொருளாதார வாழ்வுக்கு மதுகெலும்பாக இருந்து வந்திருக்கிறார்கள். இன்றைய நெருக்கடியான ளாகட்டத்தில், ஆண்களின் சனத் திதாகை வெகுவாகக் குறைந்துள்ள இந்த குழந்தையில் பெண்களின் திதாழில் ஆக்க சக்தியிலேயே எமது தீசம் தங்கியிருக்கிறது. சிங்கள இன வாதம் விடுத்துள்ள சவாலை எதிர் கொண்டு உற்பத்தித் துறையை தன்னி நைவாக்கும் பணியில் பெண்கள் கூடுதலாக சடுபடவேண்டும். உற்பத்தித் துறையில் பங்களிப்பது சொந்த வாழ்க்கைக்கு மட்டுமன்றி தேசத்தின் வாழ்வுக்கும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து பெண்கள் செயற்பட வேண்டும். உணவு உற்பத்தித்துறை யில் மட்டுமன்றி குடும்பப் பொருளா டார வாழவைச் சிரமைக்கும் பணியிலும் பெண்களின் பங்கு முக்கியமானது. அதாவது சிக்கனமாக வீட்டுப் பொருளாதாரத்தை திட்டமிட்டு, சுதேசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து மரபு வழியில் நுகர்வு வழக்கங்களை மாற்றி இன்றைய நெருக்கடியை சமாளிக்கவும், உள்ளூர் உற்பத்திகளை ஊக்கமளிக்கவும் பெண்கள் முன்வரவேண்டும்.

போர்க்கால கால குழந்தையில், ஒரு திட்டமிட்ட இனக்கொலையை நாம் எதிர்கொண்டு நிற்கும் இந்த காலகட்டத்தில், போராடி வாழ வதைத் தவிர எமக்கு வேறுவழி யில்லை என்ற இந்த இக்கட்டான



நேரத்தில் குடும்பத் தலைவி என்ற பொறுப்பை வகிக்கும் ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு விடுதலையுணர்வையும் தேசப்பற்றையும் ஊட்டி வளர்க்க கடமைப்பட்டிருக்கிறாள். தாய் என்ற அந்தஸ்தை வகிக்கும் பெண்கள் இன்றைய தேசிய விடுதலை போராட்டத்திலிருந்து அந்தியப்பட்டு நிற்கமுடியாது. ஏனென்றால் இப்போராட்டம் எமது மக்கள் அனைவரினதும் குறிப்பாக எமது இளம் சந்ததியினரது எதிர்கால வாழவை நிர்ணயிக்கப்போகிறது. எமது போராட்டத்தின் வெற்றியில் தான் எமது இளம் பரம்பரையினரின் எதிர்கால சுபிட்சம் தங்கியிருக்கிறது.

விடுதலையுணர்வற்று, சுயநலத்து

லும் பழமையிலும் புதைந்துபோய், போராட்டத்தில் அந்தியப்பட்டு நிற்கும் தாய்மாரும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டால் பிரச்சினை தீர்த்துபோகும் எனக் கருதுபவர்களும் நிறையவன்டு. ஆனால், அதே சமயம், பிள்ளைகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்து அவர்களுக்கு விடுதலை இயக்கத்திற்கு ஒப்படைத்துவிடும் புரட்சிகரப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய தாய்க்குலமாகவுள்ள பெண்ணினத்தின் புரட்சிகர விழிப்புணர்வில்தான், அவர்களது பங்களிப்பில் தான் எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வும், வீழ்வும் தங்கியிருக்கிறது.

குட்டமான வாழ்க்கைக்கு ஆளானவர்கள் துணைவரும் அடக்குமுறையாலும், தேவையாலும், ஆலைக்கழிக்கப்பட்டு நைந்துபோன மக்கள் அனைவரும் பணக்காரர்களாலும், பணக்காரர்களின் கைக்கவிக்காலாலும் தரையோடு தரையாக நகக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும் மக்களின் நலத்திற்காகப் படுமோசமான சித்திரவதைக்கு ஆளாகி, சிறைக்குள்ளோ கிடந்து அழிந்துகொண்டிருக்கும் அந்த மக்களோடு ஒன்றுசேர வேண்டும். தங்களைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிதுகூட இல்லாமல் அவர்கள் சகலம் மக்களுக்கும் சுபிட்சப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்கள் எந்தவித ஒளிவ மறைவுமில்லாமல், இந்தப் பாதையில் வரும்படி அவர்கள் எவரையும் நிர்ப்பந்தித்தத்தில்லை. ஆனால், ஒரு மனிதன் அவர்களோடு போய்ச்சேர்ந்துகொண்டால் அவனே அவர்களை விட்டு பிரிந்து செல்லமாட்டான். ‘எனினில் அதுவே சரியான பாதை என்பதையும், அதைத்தவிர வேறு மார்க்கமே கிடையாது என்பதையும் அவன் கண்டுகொள்வான்’. ‘அம்மாதிரி மனிதர்களோடு சேர்ந்து செல்வதைப் பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படவே தேவையில்லை. அந்த மனிதர்கள் அற்ப சொற்ப வெற்றியோடு திருப்தியடைய மாட்டார்கள். சகல எமாற்றுக்களையும், சகல பேராசைகளையும், சகல தீமைகளையும் ஓழித்துக்கட்டினாலன்றி அவர்கள் நிறுத்தமாட்டார்கள். அனைத்து மக்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே குரவில், ‘நான்தான் அதிகாரி. நான்தான் சகல மக்களுக்கும் சமமான பொதுவான சட்டத்திட்டங்களை உண்டாக்குவேன்’ என்ற கோஷத்தைக் கிளப்புகிற வரையிலும், அவர்கள் ஒய்வுகொள்ள மாட்டார்கள்.

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடுகம் கார்க்கி – ‘தாய்’ நாவலிலிருந்து

புலம்பெயர் தமிழ் வளர்ளாம் பெண்கள் எத்திடங்கள் மூடப்பார்வை

தூய் நாட்டை விட்டு புலம் பெய்ந்து ஒரு அந்நியச்சுழலில் விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறந்த மன்னிலேயே எத்தனையோ காலமாக சிறுபான்மையினராய், அடக்கப்பட்டு வாழ்ந்த எமக்கு அந்நியச்சுழலா விடி வைத் தேடித் தரப்போகிறது? முற்றும் முழுதாக வேறுபட்ட ஒரு சமூக அமைப்புக்கு கீழ் ஒன்றவும் முடியாமல் விலகி ஓடவும் முடியாமல் திண்டாடுகிறோம். குறிப்பாக எமது இளம் சமூதாயத்தினர் இருக்கார வலையில் சிக்கித் தவிக்கின்றனர். அன்றாடம் பாடசாலையில் ஒரு வேடமும் வீடிடில் ஒரு வேடமும் ஏற்று நடிக்கும் இரட்டை வேடதாரிகளாக அல்லல்படுகின்றனர். பிள்ளைகள் ரீனேஜ் பருவத்தை அடைந்தவுடனேயே அவர்களை சுதந்திரமாக விட்டுப் பழக்கும் முறை ஜோப்பிய சமூக அமைப்பு முறையில் உள்ளது. ஆனால் நாம் அதற்குப் பிறகு தான் பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முறைகளிறோம். அதுவும் குறிப்பாக பெண்பிள்ளை என்றால் இன்னும் கூடக்குறைய கட்டுப்பாடுகளை விதிக்கின்றோம். இப்படி பெற்றோரால் கீறப்படும் கோட்டைத் தாண்ட முடியாமல், இவையதுப் பெண்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இப்பிரச்சினைகளை இரண்டு களங்களில் வைத்து ஆராயலாம்.

- கல்விநிலையங்கள்
- வீட்டுச்சூழல்

கல்விநிலையங்கள்:

தமிழ் இளம் பெண்கள்கல்வி நிலையங்களில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். இலங்கையின் கல்வித்திட்டத்திலிருந்து முழுதாக வேறுபட்ட இம் மேலால்தேய நாட்டுக் கல்வித் திட்டமானது மாணவர்களது வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியத் தேவைகளை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சிறுவயதில் ருந்தே மாணவர்களுக்கு பாலியல் கல்வி புகட்டப்படுகிறது. இதனால்

மாணவர்கள் மனித உடல் உறுப்புக்கள் பற்றியும், அவற்றின் இயக்கங்கள் பற்றியும் அறிகின்றனர். அதுமட்டுமல்ல ஸாமல் உடல் வளர்ச்சியில் ஏற்படுகின்ற மாற்றங்களையும், அம் மாற்றங்களினால் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான மாற்றங்களையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் பாலியல் கல்வி கட்டாயபாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இப்பாடநேரங்களின் போது மாணவர்களுக்குத் தேவையான விளக்கங்களுக்காக படங்களும், வீடியோப் படங்களும் உபகரணங்களாக பயன்படுத்தப்படுகின்றன. வகுப்பில் ஒரு தமிழ் மாணவி மட்டும் இருந்தால் இப்பாடநேரங்களில் ஒரு மாதிரி சமாளிப்பார். ஆனால் கூடவே ஒரு தமிழ் மாணவன் இருந்தானேயானால் அம் மாணவியின் கதி அதோ கதிதான். ஆண்களுடன் இப்படிப்பட்ட விஷங்களைப் பகிர்ந்து பழக்கப்படாத எமது இளம் பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதே. ஆசிரியர் மேலதிக அறிவுக்காக புத்தகங்களைக் கொடுத்து வாசித்து விட்டு வரும்படி மாணவர்களைப் பணிப்பார். மறுநாள் அப்பாட சம்பந்தமான கலந்துரையாடவில் எல்லா மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியரின் எதிர்பார்ப்பாகும். வீட்டுக்குப் புத்தகத்தைக் கொண்டு போனால் அங்கு வாசிக்கவோ யாரிடமும் கருத்துக் கேட்கவோ முடியுமா? பாலியல் விஷயங்களை அப்பட்டமாக விளக்கும் படங்களைக் கொண்ட புத்தகத்தைக் கண்டாலே பெற்றோர் கடித்துக் குதறி விடுவார்களே என்ற பயத்தினாலேயே அதை வாசிக்காமலே வந்து.... வகுப்பில் திரு திருவென முழித்து.... ஆசிரியரிடமும் திட்டு வாங்கி... இவ்வளவு

அவலங்களையும் பெரும்பாலான எழுத்மாணவிகள் சந்திக்கின்றனர். கணிதம் ஆங்கிலம் போல் பாலியல் என்பதும் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது என்பதை எத்தனை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்? பாலியல் என்ற சொல்லே தீண்டத்தகாத சொல்லாம் தாழம் மயங்கி, தம் பிள்ளைகளையும் குழப்புவதாலேயே பாலியல் கல்வி கற்பதில் தமிழ் மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.' இந்தப் புள்ள ஸ்கலூக்குப் போறன் என்னுடைய சொல்லி கண்ட கண்ட புத்தகங்களை யெல்லாம் வாசிக்குது' என்று பெரும்பாலான தமிழ் பெற்றோரின் முனு முனுப்பைக் கேட்கக்கூடியதாக இருக்கிறது. இம் முனுமுனுப்புக்குப் பயந்தே தமிழ் மாணவிகள் பலர் வாழ்க்கையில் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டுவிடுகின்றனர். இப்பேர்ப்பட்ட சிக்கலில் இருக்கும் தமிழ் இளம் பெண்களால் என்னதான் செய்யமுடியும்? யாரிடம் சென்று முறையிட முடியும்? என்னிடம் தமிழ் படிக்கும் 17 வயதுடைய ஒரு மாணவியின் மன வருத்தத்தை இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஒருநாள் வகுப்பில் இப்பிரச்சினை சம்பந்தமான கலந்துரையாடவின் போது நான் மேலே குறிப்பிட்ட மாணவி "ஏன் அன்றி எவ்களின்ற பெற்றோர் வெட்கப்பட்டு மறைச்ச வைக்க வேண்டிய விஷயங்கள் எது என்னுடைய தெரியாம் பிழை விடுகின்ற சாமத்திய வீடு செய்வது எனக்கு விருப்புமே இல்லை. ஏனெண்டால் நான் பெரியப்பிள்ளை ஆன விஷயம் மற்ற ஆட்களுக்குத் தெரியிற்று பற்றி எனக்கு வெட்கமா இருந்திச்சு. ஆனால் நான் சொல்லுறவதைக் கேட்காம சாமத்திய வீட்டை பெரிசா செய்தவையள். ஆன வகுப்பில் ரீச்சர் தற்புத்தகங்களை மட்டும் படிக்க வேண்டாம் என்னுடைய தடுக்கினம். கண்ட புத்தகங்களை யெல்லாம் வாசிக்க உனக்கு வெட்க மாயில்லையா? என்னுடைய கேக்கினம்." இது ஒரு மாணவியின் குரலாக எனக்குக் கேட்கவில்லை. எத்தனையோ இளம் பெண்களின் குரல்களாக இன்னும் ஒவ்வொரு கொண்டே இருக்கின்றன.

தமிழ்ப் பெண்ணே!

- தமிழ் காத்து நாட்டினைக் காப்பாய் - பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்
தமிழகம்
நமித்தன்றங்பாய்
தடையினை காலினாற்றோப்பாய்

தமிழ்த் தேசிய ஆவணச் சாமத்தியகள்

மேலும் இங்குள்ள கல்வி முறைக்கும் அனுபவக் கல்விமுறை என்பதும் சுருவயதிலிருந்தே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்காக சிறுவயதிலிருந்தே மாணவர்களைச் சுற்றுலாக்கள், உல்லாப் பயணங்கள் கூட்டிச் செல்லும் முக்கம் இருந்து வருகிறது. பின்புப் பிரயாணங்களினால் மாணவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுவதும், டங்கள் கறுவதும், கட்டுரைகள் எழுபவதும் எல்லாப் பாடசாலைகளிலும் டக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். பிதன்மூலம் மாணவர்களது கற்பனைத்திறன், மாணவர்களுக்குடையிலான ஒற்புமையும் வளர்த்துக்கப்படுகின்றது. தத்தகக் கல்வியைவிட அனுபவக் கல்வியினுடாக நிறைய விஷயங்களை விதில் மாணவர் மனதில் பதியப்பன்றலாம் என்ற கருத்துக்கு இங்கு மாற்றுக் கருத்து இல்லை. இப்பேர்ப்பட்டல்லாசப் பயணங்களுக்கு குறிப்பாக பிரண்டு முன்று நாட்கள் தங்கவேண்டி இருப்பின் சில பெற்றோர் தமிழ்வெளம் வயதுப் பெண் பிள்ளைகளை விடுவதில்லை. இதனால் இம் மாணவர்கள் இங்குள்ள கல்வி முறையைப் பின்பற்றுவதில் பல சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். இது மட்டுமல்ல பாடசாலைகளில் நடக்கும் பொதுவான கொண்டாட்டங்களுக்கோ, சக மாணவர்களது பிறந்தநாள் விழாக்களுக்கோ பீபாவதற்குக் கூட அனுமதி கிடைக்கால் தவிக்கும் தமிழ் மாணவிகள் இருக்கின்றனர். இக் கொண்டாட்டங்களுக்கு

குப்போனாலுமே இப்பெண் பிள்ளைகள் ஒரு மூலையில் இன்னுமொரு தமிழ் மாணவிக்குப் பக்கத்தில் போய் இருந்து கிச்சிக்கப்பதையே காணக் கூடியதாய் இருக்கின்றது. அதாவது இவர்கள் எங்கு போனாலும் சுதந்திரமாய் இயங்குவதில்லை. அதற்காக குடித்துவிட்டு ஆண்பிள்ளைகளுடன் கூத்தாட விட வேண்டும் என்று சொல்ல வில்லை. வரம்பு மீறப்பாத நிலையில் சுதந்திரமாக சந்தோஷமாக இருக்க வாய்தானே! ஓய்வு நேரங்களில் சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்குக் கூட பெரும்பாலான பெண்பிள்ளைகளுக்கு அனுமதி கிடைப்பதில்லை. இதனால் சக மாணவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகும் தமிழ் மாணவிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். வேறுநாட்டவர்கள், வேறு நிற்தவர்கள் போன்ற மனப்பான்மையால் ஏற்கனவே வகுப்பில் முழு சுதந்திரத்துடன் இயங்க முடியாமல் இருக்கும் இளம் வயது மாணவிகள் இதனால் மேன்மேலும் பாதிக்கப்படுகின்றார்கள்.

இப்படி பல இளம் வயதுப் பெண்கள் மேலைத்தேய கலாச்சாரத்துடன் இணைவாக்கம் செய்யமுடியாமல் தடு மாறிக் கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் தாம் இணைவாக்கம் செய்து விட்டதாக நினைத்துக் கொண்டு திமிருடன் திரியும் இளம் வயதுப் பெண்கள் பற்றியும் அவர்களது பிரச்சினைகள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். இம் மாணவிகள் தமிழ்வெளம் விதமாக அலங்கரித்துக் கொள்வதில்

அதிக நாட்டமுடையவர்களாய் இருக்கின்றனர். அத்துடன் தமிழ் மாணவர்களுடன் சேர்வதையோ, தமிழ் கதைப்பதையோ விரும்பாதவராயும் காணப்படுகின்றனர். அதுவும் இங்கேயே பிறந்தவர்களாக இருந்தால் தமிழ் கதைக்கத்தெரியாதவராயும் உள்ளனர். நான் முன்பு குறிப்பிட்ட இளம் பெண்களை விட இவர்களது நிலை இன்னும் அனுதாபத்துக்குரியதாக உள்ளது. ஏனெனில் சரியான வழிகாட்டிகள் இல்லாத தால் இவர்களால் இது நமது நாடல்ல, நாம் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களால், இங்குள்ள மொழியும் எமது மொழியல்ல என்பவற்றையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியாதவராய் இருக்கிறார்கள். தமிழ் சமூகத்துக்குள்ளஞம் வரமுடியாமல் அந்திய சமூகத்துக்குள்ளஞம் மற்று முழுதாக ஒன்றமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்ட பெண்களாக இவர்கள் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட இளவுயதுப் பெண்கள் திருமணப் பருவத்தை அடையும் பொழுது தான் பெற்றோர்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருக்கும். இவ்வளவு காலமும் தன் மகள் நன்றாக இங்குள்ள மொழியைக் கதைக்கிறாள் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டு திரிந்த தமிழ் பெற்றோர்களால், அவள் அன்னிய இனத்தவன் ஒருவனைக் காதலித்து திருமணம் முடிக்கப் போகிறாள் என்ற செய்தியைத் தாங்க முடியுமா? அல்லது தாய் மொழி கதைக்கத் தெரியாமல், தாய்நாட்டையே மறந்து திரியும் அப்பெண்ணுக்கு தமிழ் மாப்பிள்ளை

வயல்களில் நாள் மூழுதும்
பாருப்பட்ட களைப்போரு
தலைகளைச் சாய்த்துக் கிகாண்டு
தமது கரும்பலகைகளில்
எழுதுகுச்சிகளால்
தட்டுத் துருமாறி எழுதினர்கள்
‘தீ’

மீண்டும் அவள் சிரங்கள்;
‘இன்னினரு தடவை விதிவிவாக
எழுதுகள் – தீ’
தலைகளைச் சாய்த்துக் கிகாண்டு
அவர்கள் எழுத ஆரம்பித்துர்கள்
இம்முறை அதிக
நம்பிக்கையாறு

கரும்பலகைகளின் கீல்கள்
தங்கும் தேசிய ஆவணச் சுவடுகள்

அவர்களுடைய வீரல்கள்
தீசுடர்களாக மாரியதை
நான் கண்ணுற்றிறன்.
அந்துச் சிரல்லை
எழுதி முடித்த பொது
அவர்களுடைய கைகள்
தீப்பந்தங்களாக
ஒளிந்து கிகாண்டுருந்தன்.

‘தீநூ உக்கனுக்குத் தீவையானால்
இப்பொது எடுத்துக் கிகாண்டுவகள்’
சிரல்லிக் கிகாண்டை அவள்
அந்தப் புலைத் தீரும்ப
எண்ணிடம் நந்தாள்.

நன்றி;
‘பெண்ணிலையாதும் சில கீஸ்கிரைகள்’
ஆலம்: Manushu/ inbia
மூலில்: மொலினா தென்மொழி.

தீ

அவளிடம் நான் ஒரு
புலைக் கொடுத்தேன்

அவள் அதை

தீப்பொரியாக மாற்றினாள்

அதன் நழுமணம் சீரிவியழுந்து
ஒளிப்பிழும்பாகக் கண்றந்து

அதன் பெண்ணை

என்முகத்தில் காரி உமிழுந்து

அவள் சிரங்கள்;

‘எழுதுகள் – தீ’

புப்பந்தியில்லா சில

தொழிலாளர்கள்

கிடைப்பது இலகுவான காரியமா? சிலவேளை நிறைய சிதன்ததைக் கையில் வைத்துக் கொண்டு அவைந் தால் ஒருவன் கிடைக்காமலா போவான்? இப்படி இணைந்த திருமண வாழ்க்கை சந்தோஷமானதாக அமையுமா? பிற கென்ன... ஓரிரு மாதங்களில் குடும்பத் தில் குழப்பம்... விவாகரத்து. இப்பேர்ப் பட்ட பல பிரச்சினைகளை இங்கே நான் குறிப்பிட்ட இரண்டாம் வகை யைச் சேர்ந்த இளம் பெண்கள் எதிர் நோக்குகின்றனர். எனவேதான் கலாச் சார முரண்பாடுகளின் விளைவுகளால் எல்லா வகையாலும் பாதிக்கப்படுவோ ராய் எமது இளம் பெண்கள் இருக் கின்றார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை.

விடுசீ காமல்:

பெற்றோர் பிள்ளைகள் உறவு முறையில் உள்ள இடைவெளி எமது வளர்ப்பு முறையில் மிகப் பெரியதாக உள்ளது. சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு செவிமடுக்கும் ஒரு நல்ல தன்மையை மேலைத்தேய வளர்ப்புமுறையில் காணக்கூடியதாய் உள்ளது. இதனால் பிள்ளைகள் தன் நம்பிக்கையுடையோராய், தெளிவான சிந்தனை உடையோராய் வளர்கிறார்கள். ஆனால் நாம் எமது பிள்ளைகளின் கோரிக்கைகளை... கருத்துக்களை எவ்வளவு தூரம் செவிமடுக்கிறோம்? இங்கு வாழும் பெற்றோர் தாம் பிரிந்து தனித்தனியே வாழும் போவதைப் பற்றிக் கூட தம் பிள்ளைகளிடம் விளங்கப்படுத்தி அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்பதற்கும் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். ஆனால் நாம் எப்போர்ப்பட்ட பெரிய பிரச்சனைகள் ஆயினும் எமது பிள்ளைகளுக்குச் சொல்லுவது மில்லை, அவர்களது அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படுவதுமில்லை. இப்படிப்பட்ட ஒரு வீட்டுச் சூழலில் வாழும் இளம் பெண்கள் பாடசாலையில் நடக்கும் பிரச்சனைகளையோ, அல்லது தமது மனப்பிரச்சனைகளை யேனும் பெற்றோர்களிடம் எப்படிச் சொல்லுவார்கள்? எத்தனை வயதானாலும் அவள் எங்கள் மகள், அவள் எமக்குக் குழந்தை என்றென்னும் தமிழ் பெற்றோர்களால் எவ்வளவு தூரம் தம் மகளின் உணர்வுகளைப் புரிந்து நடக்க முடியும் என்பது சந்தேகமே. தம் பிள்ளைகளின் பிரச்சனைகளை இருந்து ஆற அமர கேட்டு அவர்களை வளர்க்கும் பெற்றோர்கள்

ளாய் மட்டுமல்லாமல், வழிகாட்டும் நண்பர்த்தனையும் இருந்து தம் பிள்ளை களுக்கு உதவும் பெற்றோரும் எம்மில் மிகக் குறைவே. இதனால் சூடுதலாக பாதிப்புக்குள்ளாவது தமிழ் இளம் பெண்களே. ஆகையால் இவர்கள் பாட சாலையில் மட்டுமல்ல வீட்டிலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவராய் உள்ளனர்.

‘இங்கிருக்கிற பெட்டையளோடு சேர்ந்து இவனும் கெட்டுப்போயிருவா’ என்ற பயத்தினாலேயே 18 வயது நெருங்கும் பொழுதே மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கும் தமிழ் பெற்றோரும் உள்ளர். பெற்றோரால் இளம் பெண் ஊக்குப் பூட்டப்பட்ட கடவாளம் புருஷன் என்ற பெயரில் வரும் ஒருவனிடம் கைமாறுகிறது. பெற்றோரின் முடிவுக்கு எதிர்க் கருத்து தெரிவிக்க முடியாமல் இருக்கும் இவ்விளம் பெண்கள் படிப்பை இடையில் நிறுத்தி... தன் திறமைகளையெல்லாம் மூட்டை கட்டி விட்டு... கொழுத்த சிதன்ததைச் சமந்து கொண்டு... இருபுது பவண் தாலிக்காக கழுத்தை நீட்டுகின்றனர். பிறகென்ன ஒரு வருடத்திலேயே குழந்தையும் கையுமாக... வண்டிலைத் தள்ளிக் கொண்டு... கடைத்தெருக்களில் காணலாம். இளம் வயதுத் திருமணம் (பெண்) புலம்பெயர் நாடுகளில் தமிழர் மத்தியில் அதிகரித்து வருகிறது. எப்ப டியும் வாழலாம் என அமைக்கப்பட்டுள்ள இச் சுதந்திரமான சூழலில் தம் பெண் பிள்ளைகள் சிக்குப்படப் போகி றார்க்களே என எம் தமிழ் பெற்றோர் கலங்குவது நியாயமே! அதற்கு அவர்கள் தேடும் பரிகாரம் தான் பிழை. பரி காரம் என நான் இங்கு குறிப்பிடுவது கிருமணக்குதேயே.

தம் பிள்ளைகளைத் தம் சொத்தென
அடக்கி அளாமல். பெற்றோர் கம் பிள்

அனும் பெண்ணும் ஒத்திசைவாக
ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும்
- சமத்துவத்தையும்
கொரவத்தையும் மதித்து குடும்ப
வாழ்வின் பொறுப்புகளைப்
பகிர்ந்து சமூகத்தின் மேம்பாட்டிற்கு
உழைத்து, பரஸ்பர
புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு
வாழ்ந்தால், இந்தப் பால்
வேறுபட்டால் எழும் பல்வேறு
முரண்பாடுகள் நீங்கும்,
- தமிழ்முத் தேசியத் தலைவர்
கேசிய அவை வேல் பிரபாகரன்

எளகளது கருத்துகளுக்கு மதிப்பளித் தல் வேண்டும். இம்மதிப்பளித்தலானது பெற்றோர் பிள்ளைகளுக்கான புரிந்து ணர்வை வளர்த்து, இருவருக்குமிழையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந் நம்பிக்கையானது, பெற்றோருக்கு விருப்பமில்லாத காரியங்களைப் பிள்ளைகளைச் செய்யவிடாது தடுக்கும். அத்துடன் சிறுவயதிலிருந்தே பிள்ளைகள் மனதில் தாய் நாட்டுச் சிந்தனையை, எமது கலாச்சாரம், பண்பாடு, குடும்ப அமைப்பு முறையைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக படிய வைக்க வேண்டும். ஆன் பிள்ளையை ஒரு முறையிலும் பெண் பிள்ளையை இன்னொரு முறையிலும் வளர்ப்பது பிழையான வளர்ப்பாகும். வளர்ப்பு முறையில் தம் பிள்ளைகள் எல்லோரும் சமனே என்பதைக் கருத்திற் கொண்டு தமிழ் பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல் மிக அவசியமாகும். இதைவிட்டு ‘தொப்புளில் பம்பரம் ஓட்டும் தமிழ் சினிமாப்பாத்தை’ தியேட்டரில் ஓடிஷீடிப் போய் பிள்ளைகளுடன் பார்ப்பதால் மட்டும் பிள்ளை - பெற்றோர் உறவுமுறை வளராது. புலம்பெயர் நாடுகளில் பிள்ளை வளர்ப்பு முறை பற்றி சில நல்ல கருத்துக்கள் உள்ளன. அவற்றையும் ஏற்று எமது கலாச்சாரம் பண்புகள் கெடாமல் மிகவும் கவனமாக பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பாரிய பொறுப்பு எம் பெற்றோருக்கு உண்டு என்பதை மங்கக் முடியாது.

நான் இதுவரை குறிப்பிட்ட தமிழ் இளம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் கேட்டும், அறிந்தும் எழுதியவையே. குறிப்பாக டென்மார்க் கில் உள்ள இளம் பெண்களை மனதில் வைத்தே எழுதினேன் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

- மல்லீஸ்வரி ஆதவன்.



புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழி.. தாய்மொழி! கற்பித்தலுக்கான சில முன்மொழிகள்.

புலம்பெயர் நாடுகளில் தாய்மொழிக் கல்வியின் தேவை என்ன? என் பிள்ளை ஏன் தமிழைப் படிக்க வேண்டும்? தமிழ் படித்தால் எதிர்காலத்தில் இங்கு வேலை கிடைக்குமா? போன்ற பல கேள்விகள் பெற்றோரால் இன்று கேட்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் இக்கேள்விகளுக்கு தாமே விடையையும் தேடியெடுத்து தம் பிள்ளைகளுக்கு தாய் மொழிக்கல்வி தேவையில்லையென்று முடிவெடுத்த தமிழ் பெற்றோரும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். எமக்கென ஒரு நாடு வேண்டும், அதில் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகத்தானே தாய் நாட்டில் எத்தனையோ ஜிவன்கள் தம் உயிரைப் பண்யம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! எங்கள் எதிர்கால சந்ததியினராவது தாயக மண்ணில் சுதந்திரமாக இருக்கட்டும் என்ற தூயமையான நோக்குடனேயே தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து போர் முனையில் நிற்கிறார்கள்! இந்த தியாகத்தை, நல்லவெண்ணத்தை புரியாத பெரும்பாலான தமிழ் பெற்றோரால் புலம்பெயர்ந்து வாழும் எமது சிறார்களின் தாய்நாட்டுச் சிந்தனைகள், தமிழ்மொழிப்பற்று என்பன மழுங்கடிக்கப்பட்டும் ஒரு இக்கட்டானநிலைமை இன்று ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலைமையை மேலும் வளரவிட்டால், எமது போராளிகளின் உயிர்த்தியாகங்களுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இதனை தடுத்தாற் கொள்ள வேண்டியது தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களது தலையாய் கடமையாகும்.

இக் கடமையை சரியான முறையில் நிறைவேற்ற ஆசிரியர்கள் என்ன செய்யலாம் என்பதற்கான சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.

1. பெற்றோரின் பூரண ஒத்துழைப்பைப் பெறுவதற்கான செயற்பாடுகள்.

2. புலம்பெயர் நாடுகளின் கல்வித் திட்டத்துக்கமைய தமிழ் ஆசிரியர்களிடமிழ்த் தேசிய அவன்ச் சுவழக்கள்

கள் பயிற்சி பெற ஊக்குவிப்பு.

3. தாய்மொழிக் கல்வியின் மூலம் சிறார்களின் தாய் நாட்டுச் சிந்தனையை வளர்த்தல்.

★

பெற்றோரின் பூரண ஒத்துழைப்பைப் பெறுவதற்கான செயற்பாடுகள்.

ஒரு பிள்ளையின் கல்வி சீரான முறையில் அமைய வேண்டுமாயின் அதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். இதனாலேயே ஜிரோப்பிய நாடுகளின் கல்வித்திட்டங்களில் பெற்றோர் – ஆசிரியர் ஒத்துழைப்பு என்ற அம்சம் கொட்டை எழுத்தில் எழுதப்படுகிறது. ரியூசன் மாஸ்ராரிடம் அல்லது டியூட்டரிகளிடம் தம் பிள்ளைகளின் கல்வியை ஒப்படைத்து விட்டு ‘ஹாயாகத்’ திரிந்த பெரும்பாலான தமிழ் பெற்றோருக்கு ‘கல்வி விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குதல்’ என்பது விளங்காமல் இருப்பது நியாயமே. இப்படி இருப்பவர்கள் ஒரு வகையினர்; மற்ற வகையினர் தம் பிள்ளைகளின் வகுப்பாசிரியர் அல்லது மற்ற பாட ஆசிரியர்களுக்கு வழங்கும் கொஞ்ச ஒத்துழைப்பையாவது தமிழ் ஆசிரியர்களுக்கு வழங்காமல் இருப்பவர்கள். மூன்றாம் வகையினர்; தமிழ்மொழியே தன் பிள்ளைக்குத் தேவையில்லையென இருப்பவர்கள். இம் மூவகைப் பெற்றோருக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கான சில வேலைத் திட்டங்களை அமைத்து அதன் மூலம் பெற்றோரின் கவனத்தை சர்த்தெடுக்கலாம்.

இவ்வேலைத் திட்டங்களில் கருத்தரங்கள், கலந்துரையாடல்கள் வைத்தல் சிறந்து வேலைத்திட்டமாக அமையும். இதற்கு கீழ் குறிப்பிடும் முக்கியமான அம்சங்களை மையமாகக் கொள்ளலாம்.

* ஒரு குழந்தை தான் யார் எனப்

தையும், தன் வரலாற்றுப் பின்னணி எது என்பது பற்றியும் அறிந்திருத்தவின் முக்கியத்துவம்.

* இரு மொழி பேசும் இருக்கலாச்சாரத்துக்கு உட்பட்டவர்களே எமது சிறார்கள் என்பதையும், அதை எங்கள் பிள்ளைகள் அறிந்திருத்தல் எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் விளக்கலாம்.

* எமது பிள்ளைகள் தம் பெற்றோருடனும் தாய் நாட்டில் வசிக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய உணர்வு பூர்வமான ஊடகமாக தாய்மொழிக்கல்வி எப்படி அமைகிறது என்பதையும் தெளிவாக்கலாம்.

* தாய்மொழிக் கல்வியின் தேர்ந்தெடுப்பு பிள்ளையாலேயே பிறமொழிகளிலும் புலமைத்துவம் பெறலாம் என்ற உளவியல் ரீதியான காரணத்தையும் விளக்கலாம்.

* ‘பெற்றோரின் ஒத்துழைப்பு’ என்ற தலைப்பில் அதன் முக்கியத்துவத்தையும் எந்த வகையான ஒத்துழைப்பைப்படுகிறது என்பதை விளக்கலாம்.

* பெற்றோரை மேலும் ஊக்குவிப்பதற்காக கண்காட்சிகள் வைப்பது பற்றியும், பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சேர்ந்து செலவுக்கூடிய சுற்றுலாக்கள் பற்றியும் கலந்துரையாடலாம்.

இப்படிப்பட்ட விடயங்களைப் பெற்றோருடன் கலந்தாலோசிப்பதனால் அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அத்துடன் தமிழ் மொழிக் கற்பித்தல் சம்பந்தமாக எமது மத்தியில் ஒரு உடன்பாடான கருத்தையும் ஏற்படுத்தக்கூடியதாயும் இருக்கும்.

புலம்பெயர் நாடுகளின் கல்வித் திட்டத்துக்கமைய தமிழ் ஆசிரியர்கள் பயிற்சி பெற ஊக்குவிப்பு

மூலம்பெயர் நாடுகளில் தாய் மொழிக்கல்வி கற்பிப்பது மிகவும் சிரமமான விடயம் என்பது தான்

நான் கண்ட அனுபவம். கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமை வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் அறியக்கூடியதாய் இருக்கும். ஏனென்றால் தாய்மொழிக்கல்லி கட்டாயபாடமாக இல்லை. புலம்பெயர் நாடுகளுக்குரிய மொழியையே பெரும் பாலான நேரங்களில் கேட்டும், கதைத்தும் பழக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்றல் என்பது கஸ்டமான காரியமாகவே படுகிறது. அதை இலகுவாகக் கொண்டு வர்களுக்கு விருப்பத்தையும், ஆர்வத்தையும் உண்டாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு. அதனாலேயே ஆசிரியர் திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமாகின்றது. அதாவது மற்றைய மொழிகளைக் கற்பிக்கும் முறைக்கும் தாய் மொழி கற்பிக்கும் முறைக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது. அதனாலேயே இங்குள்ள மொழி கற்பித்தலுக்கான பாடத்திட்டமும் அமைய வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கின்றேன். இவ்விடயத்தையிட்டு எனது சில கருத்துக்களை கீழே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர் கள் தான் கற்பிக்கும் நாட்டின் மொழி யிலும் ஓரளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் மாணவர்களுக்கு சில தமிழ்ச்சொற்களின் கருத்துக்களை தமிழில் விளங்கப்படுத் துவதை விட அவர்களுக்குக் கூடுதலான பரிச்சயமான மொழியில் சொல்வது மனதில் இலகுவாகப் பதியும் என்பது நான் கண்ட உண்மை. எனவே தான் ஆசிரியர்கள் அந்தந்த நாட்டுமொழியையும் தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும், இதை விடுத்து 'தமிழ் தானே படிப்பிக்கி ரேன் தமிழில் மட்டுமே விளக்கம் கொடுப்பேன்' என ஆசிரியர்கள் பிடிவாதம் பிடித்தால், மாணவவர்களின் வருகை நிச்சயம் குறையும் என்பது எனது கணிப்பு.

ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் நாட்டுக் கல்வித்திட்டம், கற்பிக்கும் முறை என்பவற்றை அறிந்திருத்தலும் மிக மிக முக்கியம். இந்நாடுகளில் நடக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள், கலந்துரையாடல்களில் பங்கு பற்றுவதன் மூலம் தமிழ் ஆசிரியர்கள் தம்மை வளர்த்துக் கொள்ளலாம். சில புலம்பெயர் நாடுகளில்

இவ்வசதிகள் கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட நாடுகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர் கள் தங்களுக்குள்ளேயே தொடர்பு களை வளர்த்துக்கொள்ளலாம் தமிழ் ஆசிரியர் சங்கங்களை அமைத்து அவற்றின் உதவியுடன் பயிற்சி வகுப்புக்கள், பொதுவான பாடத்திட்டம் உருவாக்கல், பொதுவான பரீட்சை கள் வைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம்.

செயற்படுத்தினால் தமிழ்கற்பித்தல் என்பது சிறப்பான முறையில் அமையும் என்பது என் கருத்து.

* விதவிதமான அட்டைப்படங்களுடன் எத்தனையோ தமிழ் பாடநால்கள் வெளியிடப்பட்டாலும் இந்நால்களுக்கான ஆசிரியர் வழிகாட்டி கள் தெளிவான விளக்கத்துடன் அமையாவிட்டால், இவற்றால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனக்கறமுடியாது. ஒரு பாடத்தை ஆசிரியர் எப்படிக் கற்பிக்கப் போகிறார் என்பதிலேயே மாணவர்களின் மொழியறிவு வளர்ச்சி தங்கியுள்ளது. இவ்வகையில் ஆசிரியருக்கு உதவியாக இருப்பவை ஆசிரியர் வழிகாட்டி களே. உதாரணமாக டென்மார்க்கி லுள்ள டெனிஸ் மொழிப்பாட நால்கள், பயிற்சிநூல்களுக்கான ஆசிரியர் வழிகாட்டிகள் மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. இதனாலேயே இங்குள்ள ஆசிரியர்களால் திட்டமிட்ட முறையில் செயல்படமுடிகிறது. புலம்பெயர்நாடுகளில் தமிழ் கற்பித்தலுக்காக வெளியிடப்பட்ட பெரும்பாலான நால்கள் என்கைகளில் கிட்டின. இந்நால்களை வெளியிட்டோர் ஆசிரியர் வழிகாட்டி என்பதை கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கையின் பாடநால்களோ, ஆசிரியர் வழிகாட்டிகளோ தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரிதாக பயன்தராது. அதனால் தான் புலம்பெயர்நாடுகளின் தேவைக்காக வெளியிடப்படும் தமிழ்மொழி பாடநால்களை வெளியிடுவோருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க ஆசைப்படுகிறேன். 'தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உதவக் கூடிய விதமாக ஆசிரியர் வழிகாட்டிகளையும் வெளியிடுங்கள்'.

அடுத்து இங்கு மேலைத்தேய நாடுகளில் கல்வி கற்பிப்பதற்கு நவீன உபகரணங்கள் நிறைய பாவிக்கிறார்கள் நடத்துகிறது தேசிய ஆவணச கவுடுகள் தமிழ்த்

கள். குறிப்பாக கணனிமூலம் பாடகளைக் கற்பித்தல் முறை இங்குவாக வளர்ந்துள்ளது. இந்நவீனதொழில் நுட்பமுறையினால் மாணவர்கள் பாடத்தீவான விஷயங்களை கற்பது மட்டுமல்லாமல் விஞ்ஞானம் நேர்ந்ததின் விளைவுகளையும் அறிகிறார்கள். மொழி கற்பதில் ஒரு மாணவனுக்கு பிரச்சினையென்றாக கணனிமூலம் மிக இலகுவாக எழுத வாசிக்க, சொர்களின் கருத்துக்களை அறியப் படிக்கலாம். இவை போன்ற நவீன உபகரணங்களை தமிழ் கற்பி, தலுக்குப் பாவித்தல் மிகவும் பயன்தரும். இதன் மூலமும் மாணவர்களின் தமிழ் கற்கும் ஆர்வத்தை இன்னும் தூண்டலாம் என்பது அனுபவமுமிகு வருமான உண்மை.

மேலே நான் கூறிய கருத்துக்கள் யாவும் ஆசிரியர்களுக்கு பெரிதும் பயன்வளிக்கக் கூடியன. கருத்துக்கள் ஆலோசனைகளை வழங்குவது இலகு அவற்றை செயல் படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குப் பெரியும். ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஆரோக்கியமற்றதாகவே விளங்கும். இதை ஆசிரியர்கள் சமூகத்திருப்புவர்களுடன் செயற்படுதல் மிக அவசியமானதாகும்.

தாய் மொழிக் கல்வியின் மூலம் தாய்நாட்டுச் சந்தனையை தமிழ் பிள்ளைகள் மனதில் வரவித்தல்.

ஒரு பிள்ளையின் தாய்நாட்டுச் சிந்தனையானது தாய்மொழி மூலமே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சிந்தனை தூய்மையானதாகவும், தெளிவானதாகவும் அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இக்கடமையை செவ்வனே நிறைவேற்ற பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஆகிய முத்தரப்பினரும் இணைந்து செயலாற்ற வேண்டும் இச் செயற்பாட்டுக்கு உதவக்கூடிய சில வேலைத்திட்டங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கலை, கலாச்சாரம் சம்மந்தமான விழாக்களை ஒழுங்குப்படுத்தல் சிறந்த தொரு வேலைத்திட்டமாகும். புலம்பெயர் நாடுகளில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இன்று விழாக்களை நடத்தும் நோக்கம் வழி

தவறி வேறு திசையில் சென்றுகொண் டிருக்கிறது. அதாவது சிறார்கள் மன தில் தாய்நாட்டுச் சிந்தனையை வளர்ப்பதை விட்டு வேறு சிந்தனைகளைத் தூண்டக்கூடிய விதமாய் பெரும்பாலான விழாக்கள் அமைகின்றன என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமே. சீரழிந்த தமிழ்சினிமா கலாச்சாரத்துக்குள் எங்கள் பிள்ளைகள் சிக்குப்பட இவ்விழாக்கள், கொண்டாட்டங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. எமது நாட்டின் சமூக அமைப்பை, வரலாற்றை, பிரச்சினைகளை, புலம் பெயர் வாழ்வின் அவலங்களை, அவற்றுக்கான தீர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய விஷயங்களை மாணவர் மனதில் பதியும் வகையில் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். இன்று சமூத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகள் தமிழரின் அவலநிலையை, போராளிகளின் தியாகங்களை, ஒவ்வொரு தமிழரதும் கடமைகளை வலியுறுத்தக்கூடியனவாய் அமைகின்றன. இவ் இக்கட்டான சூழலிலும் இயல், இசை, நாடகம் போன்ற முத்திரைகளின் மூலமாக ஏழு எமது எதிர்காலச் சந்ததியினரது நாட்டுப்பற்று வளர்க்கப்படுகிறது. பல வழிகளிலும் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய எம்மால் இக் கடமையை சிறப்பாக நிறைவேற்றலாம், நிறைவேற்ற வேண்டும்.

* தமிழ் சிறார்களின் நாட்டுப் பற்றை வளர்த்தெடுக்கக்கூடிய இன்னொரு வழி 'இலங்கை' என்ற தலைப்பின் கீழ் குறிப்பிட்டகாலத்து ஒரு வேலைத்திட்டத்தை அமைப்பதாகும். டென்மார்க்கிலுள்ள பாடசாலைகளில் ஒரு கல்வி ஆண்டில் மூன்று அல்லது நான்கு முறைதான் மேலே குறிப்பிட்ட படி வேலைத்திட்டத்தை அமைப்பார்கள். இவ் வேலைத்திட்டத்தின் போது பாடசாலை மாணவர்கள் எல்லோரும் குழுக்களாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இயங்குவார்கள்.

உதாரணம்: "நாடுகள்" என்ற தலையங்கத்தை எடுத்தால் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாட்டைத் தேர்ந்தெடுத்து, அந்நாட்டுத் தரைத்தோற்றம் முதல் சனத்தொகை வரையிலான சகல ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுவர். பெரும்பாலும் ஒரு வாரத்திற்குப் பிறகு கடைசி நாள் வகுப்பறைகளில் கண்காட்சிகளை நடத்துவார்கள். இவற்றைப் பெற்றோர், சகோ

தரர் வந்து பார்வையிடுவார்கள். இம் முறையினால் மாணவர்களுக்கு உலக நாடுகள் பற்றிய தெளிவை அறிவு கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இம் முறையைத் தமிழ் வகுப்புக்களிலும் செய்து பார்க்கலாம். "இலங்கை" என்ற தலைப்பின் கீழ் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து தரைத் தோற்றம் பற்றி, காலநிலை பற்றி இப்படிப் பல அம்சங்களை ஒவ்வொரு குழுவிடமும் கொடுக்கலாம். கடைசியில் அவர்கள் கீறிய படங்கள், செய்த பொருட்களைக் கண்காட்சியில் வைத்து பெற்றோர்களின் பார்வைக்கு விடலாம். இச் செயற்பாடுகளின் மூலம் தாய்நாட்டைப் பற்றி மாணவர்களின் மனதில் பல விஷயங்களைப் பதிய வைக்கலாம். இப்படிப் பட்ட வேலைத்திட்டங்களில் மாணவர்கள் விருப்பத்துடன் சடுபடுவார்கள் என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மையாகும்.

* பேச்சு, பாட்டு, கட்டுரைப்

திருமதி தவநாதன் வரவர்மதி



தாய்த்தேசம் மீதான பற்றுதல் தளத்தில் நின்று பணியாற்றிய இவர் தாயகம் மூரும் சிந்தையுடன் திரிந்தார். புலம் பெயர் வாழ்வின் இரட்டைத்தன்மை, போலித்தன்மையான உறவுகள், பட்டுவாடாக்கள், அகதித்துயரம் எனத்தொடரும் இந்த துக்க சாகரத்துள் விடுபட வேண்டி உழைக்க வேண்டியதின் அவசியத்தை அவர் உணர்ந்து தமிழ் பெண்கள் அமைப்பினருடன் இணைந்து செயலாற்றினார்.

14.08.96 கொடும் கார்வலிபத்தில் சிக்கி இவரும் இவரது குழந்தை தல்ச்சன்யாவும் மரணமடைந்து விட்டார்கள். நேற்றும் எம்முடன் சிரித் திருந்த அவர் திக்கிரையானதை அறிந்து துடித்தோம்; நெஞ்சில் அழுதோம். இடையில் வந்த மரணம் கொடியது. எப்படி... இந்த அநியாயச் சாவு எப்படியோ நிகழ்ந்து விட்டது? எம்மோடு ஒத்திசைத்த அந்த இதயத்திற்கு எமது இதய அஞ்சலிகள்.

போட்டிக் மூலம் தாய்நாட்டுச் சிந்தனைகளை தமிழ் சிறார்கள் மனதில் ஏற்படுத்தலாம். எமது பண்பாடுபாரம்பரியத்தை விளக்கும் விஷயங்களைத் தலையங்களாகக் கொடுத்து இப் போட்டிகளை வைப்பதனால் மாணவர்களின் சொல்வளம், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை வளர்வதோடு தாய்நாட்டைப் பற்றின் அறிவும் வளரும் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் போட்டி வைத்தல் என்பது இங்குள்ள கல்வித்திட்டத் தில் இல்லாத ஒன்று. டென்மார்க்கல்லில் திட்டத்தில் பரீட்சை வைத்தல் முறையே எட்டாம் வகுப்பிலேயே ஆரம்பமாகிறது. ஏனெனில் பரீட்சைகள், போட்டிகள் என்பன மாணவர்கள் மனதில் தாழ்வு மனப்பான மையை வளர்க்கும் என்ற கருத்தாலேயே. இங்கு பிறந்து இங்கேயே வளரும் தமிழ் சிறார்களுக்கும், சிறுவயதிலேயே புலம்பெயர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கும் போட்டிகள் என்பது மற்றுமுழுதாக புதிய விடயமே. எனவேதான் போட்டிகளை ஒழுங்குபடுத்துவோர் போட்டிகளுக்கான நிபந்தனைகள், பரிசளிப்பு போன்ற பல விடயங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான மைய மல் தடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களையே சாரும். இவ் விடத்தில் நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் டென்மார்க்கில் நடாத்தப்பட்ட தமிழ்த் திறன் போட்டிகள் சிலவற்றுக்கு நடுவராகப் போயிருக்கிறேன். எனக்குக் கிடைத்த அனுபவங்களின்படி போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களை விட அவர்களின் பெற்றோர்களாலேயே தம் பிள்ளைகளின் தோல்வி யைத் தாங்கமுடியாத ஒரு மனதிலை காணப்படுகிறது. இந் நிலமையில் இப்போட்டிகள் தேவைதானா என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டதுண்டு. எனவே இங்கு குறிப்பிட்ட பிரச்சினைகளை பெற்றோர், ஆசிரியர், மாணவர் எனும் முற்றரப்பினரும் புரிந்துணர்வுடன்கூடிய ஒத்துழைப்புடன் இவற்றை வென்றாகலாம்.

நான் மேலே குறிப்பிட்ட ஆலோசனைகள் யாவும் என அனுபவத்தினாலாக எழுந்தனவே. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்லாது தமிழ் பெற்றோரும் இக்கட்டுரையை வாசித்தால் பயன்தரும் என்பது என்பதில் அபிப்பிராயம்.

இலங்கையில் வாழும் என் தமிழ் தோழி

கவிஞர் கண்ணதாசன்

தோழினின் கடிதம் கண்டென்
துவண்டது நெருசம்! ஜீயோ!
ஏழவர் நாட்டில் நியும்
இன்புறங் கணவர் தாழும்
ஆழியார் அகலைகள் மோத
அழிவதை எண்ணுங் காலை
பாழுமித் தமிழர் நாட்டின்
'பா'த்தை நினைக்கின் ரேஞ்யான்

எங்கோ போனான்; “வெற்றி
ஏற்றான்” என்றான்! இன்று
அங்கங்கே தமிழ் ரெல்லாம்
'அவன் வேறு நான்வே ரெந்றார்
சிங்கம் போல் முன்னோன் சென்றான்;
தீப்பசிக் குணவு தேடி
அங்கெல்லாம் பின்னோன் சென்றான்;
அடங்கினான், ஜூங்கி மாண்டான்.

தங்கமே! எழு நாட்டார்
தாய்மொழி அழிப்ப தற்குப்
பொங்குவ தெழுதி யுள்ளாய்
பொறுமினேன் படித்த போது!
இங்கென்ன வாழ்வு? தூய
எழில் மொழி வெட்டிச் சாய்க்க
இங்குள்ள தமிழ் நேதான்
ஏழுகின்றான் கொடுவான் தூக்கி!

தமிழ்த் தேசிய ஆவணச சுவடுகள்

என்னயான் சொல்வேன்; வாழும்
இருபது ஸ்தசம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்!
'அழிவது தமிழே' என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக் போகர! வெல்வோம்!

குருதியே ஒடினாலும்
குடல்நினைம் சிகதந்த போதும்
பரிதியின் மாலை வண்ணம்
ஷடத்தது மண்ணை றாஜும்
வருதுயர் தமிழுக் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது இயற்கை வேதம்!

மொழியின்றி விழிக எில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிச்சை உடமை யாளர்
கருவிலை கயகம தோய்ந்தோர்
இழுமொழி வீசி னாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!
நாமெல்லாம் தமிழ் மக்கள்
நமக்குநாம் பாது காப்பு!
நாமெல்லாம் அழிவ தால்லூர்
நாட்டினார் வாழ்வா ரெந்றாஸ.....

குழும் உழைப்பாளி

உலகிலே பெண்களே அதிகமான கடன் உழைப்பாளிகள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் செல்வி போளி கார்ட்டைப். இவர் தனது ஒன்பதாவது வயதில் உழைக்க ஆரம்பித்து எண்பத்தாறு ஆண்டுகள் வரையில் ஒரே தொழிற்சாலையில் தொடர்ச்சியாக உழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 'லீசெஸ்டர்' என்னுமிடத்திலுள்ள தொழிற்சாலையில் வேலைசெய்து வந்த போளி 1932-ம் ஆண்டு தனது தொண்ணுற்றைற்றாவது வயதில் காலமானார். உலகிலேயே அதிக காலம் உழைத்த பெண்மணி இவர் தான் என்று குறிப்பிடப்படப்படுகிறது.

முதல் பெண்

விண்வெளியாளி

1984-ஆம் ஆண்டில் Pay load specialist எனப்படும் பதவிக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்ணப்பங்களைக் கோரியது. நூற்று இருபதுபேர் விண்ணப்பித்தனர். பன்னிரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெண். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முப்பத்தியொரு வயதான மாலதி சந்திரமோகன். முதல் பெண் விண்வெளியாளர் என்ற பெருமை இவரையே சாரும்.

இராணுவங்களில்

பெண்கள்

சில நாடுகளில் இராணுவத்தில் சேரும் பெண்களின் தொகை ஆண்களை மிஞ்சம் வகையில் உள்ளது. இதில் சிரியா முக்கியமானது. அங்கே இராணுவத்தில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தங்கள் நாட்டில் ஆண்களை விடப் பெண்கள் அதிக உற்சாகத்துடனும் நூட்பத்துடனும் வீரத்துடனும் போரில் ஈடுபடுவதாகச் சிரிய அரசு அறிவித்துள்ளது. சிரியாவில் பெண்களுக்கென்றே ஒரு தனி இராணுவப் பிரிவும் செயற்பட்டுவருகிறது. மூன்று வருட இராணுவப் பயிற்சி பெண்களுக்கு அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் போர்முனை செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

தீர்யக் கீர்த்தியும் குஞ்சுகளும்

ஹலி முழுவதும்— உன்று சிசாந்திமின்க் கிகங்கும் முற்றத்தைப் பெருக்கியும் பாட்டோடு தீரிவாய்.

பெட்டைக் கீர்த்தி கூவி விட்யாரிதன்ப்பிதல்லாம் தூரியாதர் பீச்சை நீ கிகாருமை கண்டு கூவுவாய் கூவு!



குஞ்சுகளைப் பிரிதல் முடியா வலிமின் தீராத அழுகையை வெளியியல்கும் அறைவாய்; தீது, பகை எந்தீசை நீன்று வரினும் தீசைகள் கலங்க ஏழுவாய் உன் தீருக்கைகளுக்கு வலுவில்லாமல் பொன்று கண்டா— உன் குஞ்சுகள் தீக்கும் சிறினர்.

காதலுடன் கூப்பிட்டுக்கூத்துஞ்சூட்டு சிசாந்தின் கடனையும்— உன் குஞ்சுகள் நீதையாது பொல்விரா.

உன் சிறுக்கைகளுக்குள் காத்து நீக்கிய உமிர்ச் சூட்டான் வெம்மை நன்றா— அவை மாண்சிடல் கூடுமா?

வான்தில் வட்டமிழும் வல்லாறுகளின் அதையின் நிழலை கூவிச் சிசால்லுகின்ற குரல் தானும் சிசைகளுக்குள் நின்றிராலிக்காது பொருமா?

உன் குஞ்சுகள் வகைப்படவும் வான் கழுகளின் கூரகில் கிளிப்பட்டு மாளவும் சீத்திருக்காத ராய்கையின் அழுகையை வெளியியல்கும் இறை.

உன் சிறுக்கையின் வலுவை— ஒரு நாளாவது உன் குஞ்சுகள் நீராது பொல்விரா.

பெண்ணினத்தைப் பெருமையறச் செய்யும் தமிழ்மூப் பெண்கள் எழுச்சி நாள் !

இக்டோபர் 10. இந்நாள் தமிழ்மூப் பெண்களை தலை நிமிர்த்தச் செய்யும் ஓர் உன்னத நாளாக அமைகிறது. உலகின் நாள்காவது பொரிய வல்லரசு என வர்ணிக்கப் படும் இந்திய இராணுவத்தை எதிர்த்து ஆயுதமேந்தி நின்று போராடி - தமிழ்மூப் விடுதலைப் போராட்டத்திலே முதல் முதல் வீரச் சாலைத் தழுவிக் கொண்ட பெண் மாவீரர் 2ம் பெலப். மாலதியின் நினைவு நாளான ஒக்டோபர் 10 தமிழ்மூப் பெண்கள் எழுச்சி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

காலங்காலமாக நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையாலும் முதலாளித் துவ அமைப்பு முறையாலும் அடக்கப் பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் வந்த பெண்கள், உலகப் பெண்களுடன் ஒன்றினைந்து அனைத்துலகப் பெண்கள் எழுச்சி நாளாகிய மார்ச் 8, அன்றே உரிமைக்குரல் எழுப்பி நின்றார்கள்.

ஆனால் ஓப்பீட்டளவில் உலகப் பெண்கள் எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத - தியாகத் தின் உச்சமான தற்கொடைத் தியாகத் தைப் புரிந்து வரும் பெண்களைப் பெற்ற எமது தமிழினம் முதல் பெண் மாவீரர் 2ம் பெலப். மாலதியின் நினைவு நாளை எழுச்சி நாளாக ஏற்றுக்கொள்வதில் பெருமையடைகிறது.

படைப்பியல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காணப்படும் பாலியல் வேறுபாட்டை மட்டும் கருத்திற் கொண்டு பெண்ணுக்கு பாலியல் சமத்துவம் மறுக்கப்பட்டு வந்தது. பிறப்பிலிருந்தே ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையே காட்டப்பட்ட பராமரிப்பு வளர்ப்பு முறைகள் பெண்கள் ஆண்களை விடவும் தாழ்ந்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் என்ற உணர்வினை ஊட்டின. பெண் என்பவள் ஒரு காட்சிப் பொருளாக, போதைப் பண்டமாக, இனப் பெருக்கம் செய்யும் ஓர் இயந்திரமாக மட்டுமே பார்க்கப்பட்டாள்.

மதங்கள், மூடந்மிக்கைகள், சம்பிரதாயங்கள், இலக்கியங்கள், புராண இதிகாச கர்ணபரம்பரைக் கதைகள், திரைப்படத் தொடர்புச் சாதனங்கள் தமிழ்நாட்டின்போதிலே ஒரேயொளியைக்கிடையிர்கிறீர்கள்.

என எல்லாமே பெண்களை இழிவுபடுத்தின. பெண்களிடையே தோன்றிய முன்னேற்றத்துக்கான, புரட்சிகரமான, சமூகமாற்றத்திற்கான முனைப்புகள் அனைத்தையும் கற்பு என்கின்ற பார்வை கருவறுத்தது. இன்று தமிழ்மூத்தைப் பொறுத்தவரை பெண்கள் தம் மீதான பல்வேறு அடக்குமுறைகளைத் தகர்த்துவிந்து பூரட்சியின் உச்சத்தை தொட்டு நிற்கின்றார்கள். அது உன்னதமான தியாகங்களைப் புரிகிறார்கள்.



2ம் வெளி. மாலதி

புற உலகம் தமிழ்மூத்தைப் பெண்களை வியப்புடன், விழிகளை விரித்துப் பார்க்கின்றது. இந்தப் பெருமையிகு நிலையை தமிழ்மூப் பெண்ணினத்திற்கு உண்டாக்கியவர் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான். அவரது வழிகாட்டவில் தான் தமிழினம் குறிப்பாக தமிழ்மூத்தைப் பெண்கள் தலை நிமிர்த்து நிற்கின்றார்கள். தலைவன் ஊட்டும் துணிவில், தன்னம்பிக்கையில் எத்தனையோ சாதனைகள் இம்மண்ணில் பிறப்பெடுகின்றன!

பெண்கள் அதீத திறமைகளையும், ஆளுமைகளையும் தம்முள்ளே தேக்கிவைத்திருந்த போதும் சிதனம் என்ற அம்சம் பெண்களை இம்சித்து வந்தது. ஆணை ஒத்த அறிவும் அந்தஸ்தும் கொண்டிருந்த போதும் சிதனம் பெண்ணை குறைந்தவளாகவே கணித்தது. ஆனால் இன்று பெண்ணை இழிவுபடுத்தி வந்த சிதனத்தை இல்லாதொழிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்மூத்தில் பெண்கள் தலைமைத் துவப் பண்பு மிகவர்களாகத் திகழ்கின்றார்கள். உலக சமுதாயம் உதாரணம் காட்டுமளவுக்கு பெண் இங்கே விழிப்புணர்வு பெற்றிருக்கின்றாள். பூரணமான விழிப்புணர்வு எனக் சொல்ல முடியாவிட்டாலும் பல்வேறு விடயங்களில் பெண்ணின் விழிப்பு நிலை குறிப்பிடத்தக்கதாகவே அமைகின்றது.

பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கக் கருத்தாதிக்கத்திலிருந்தும் ஏனைய அடக்கு ஒடுக்கு முறைகளில் இருந்தும் விடுபடுவதாகும். முதலில் பெண்கள் அக விடுதலை பெற்று பூரட்சிக்குத் தயாரான தற்துணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்ணும் சமூக உடற்கூறின் இரு அம்சங்கள். எனவே பராபர புரிந்துணர்வோடு விடுதலை முனைப்புப் பெற வேண்டும்.

உலகில் பெண்கள் விமானிகளாக, விஞ்ஞானிகளாக, நோபல் பரிசுபெற்ற இலக்கியவாதிகளாக சாதனைப்படைத்துள்ளார்கள். ஆனால், உலகின் எந்தவொரு பகுதியிலும் நடந்தேறாத தியாகம் தமிழ்மூத்திலே நடக்கின்றது. இதற்காக தமிழ்மூத்தைப் பெண்ணினம் பெருமையடையவேண்டும். தேசிய விடுதலைப் பணியிலே கைகோர்த்துப் பணிபுரிந்து, எமது தேசத்தின் விடிவை விரைவுபடுத்த வேண்டும். பல்துறைசார் கல்வியறிவிலே உயர்ந்து, பொருளாதார ரீதியில் யாரையும் சாராது சொந்தக் காலான்றி நின்று முன்னேற வேண்டும்.

தமிழ்மூத்தைப் பெண்கள் மிகவும் கொடுரமான இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றார்கள். எதிரியின் பாலியல் பலாத்காரம் எமது பெண்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றது. எதிரி எம் மீது பிரயோகிக்கும் சகல வன்முறைகளுக்கும் எதிராக உறுதியுடன் போராட வேண்டியவளாகப் பெண் திகழ்கின்றாள். போராட்டத்தின் மூலமே தன் வாழ்வை உறுதி செய்துகொள்ள வேண்டியவளாகின்றாள்.

தமிழ்ப் பெண்களும் புரட்சியும்

www.tamilnetraagam.net

மிழர் சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். இதுவே திராவிட இனமென்பதற்கான அடிப்படைப் பண்புகளில் ஒன்று. சங்க இலக்கியத் தில் போர்க்களம் புகுந்த மகனைப் பெற்ற பெருமையினால் “புலி கிடந்த குகை” எனத் தன் வயிற்றை வர்ணிக்கும் வீரத்தாயைக் காண்கிறோம். “என் மகன் புறமுதுகிள் புண்பட்டு இறந்திருப்பானாயின் அவனுக்குப் பாலுட்டிய முலை திருகி எறிவேன்.” எனவீரகாவியம் பாடி களம் புகுந்து தன் மெந்தன் விழுப்புண் கண்டு இறும்புதெய்திய தாயினையும் படைத்தது நம் தமிழ் இலக்கியம். என் கணவன் கள்வனோ என நீதி கேட்டு அரசனுக்குமேல் பாய்ந்த வீரப் பெண்கள்ளுக்கு காவியம் படைத்தது தமிழ் உலகு. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களுடைய வரலாற்றை உருவாக்கிய புரட்சித் தலைவி காரரக்கால் அம்மையாரால் சமணத்துக்கு எதிரான எழுச்சி - புரட்சி தமிழ்நாடு எங்கும் முன்னெடுத்துச் செல்லப்பட்டதினால்தான் தமிழர் கலாச்சாரம் தமிழர் பண்பாடு மீண்டும் நிலைப்பட்டு “மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் பெண்ணில் நல்லாளான்டன்” எனத் தேவாரப் பண்ணிசைத்து பெண்ணின் சமத்துவம் தமிழ் நாட்டில் நிலைநிறுத்தப்பட்டது.

இவ்வாறாக வீரமுள்ள சமுதாயத்தைப் பிறப்பித்து மானமுள்ள இனமாக தமிழ் இனத்தைத் தமிழ்த்தாய்மார் வாழ்வித்தினால்தான் ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு’ என்பதை உலகு உணர்ந்தது. வீரமும் அன்பும்தான் தமிழ் இனத்தின் குணமாகி தமிழ்ப் பண்பின் நிர்மாகியது. ஆனால் அந்திய ஏகாதிபத்திய காலனித்துவங்கள் தமிழ்ப் பெண்ணின் வரலாற்றினை அழிக்கும் சக்தியாய் வீரத்தை மழுங்கிட்டதன். அன்பு என்றால் அடிமை வாழ்வு வாழ்தல் என்ற புதுக்கருத்தை வளர்த்தது. அச்சம் என்றால் இனப் பெருமைக்கு தீதுவரவிடாது தடுத்தல், மட்டும் என்றால் அறிந்தும் அறியாதது போல் பாலியல் விரகதாபங்களில் நடத்தல், நாணம் என்றால் பழிக்கு அஞ்சுதல், பயிர்ப்பு என்றால்



வன்முறைத்தன்மைகள் நெருங்கவி டாது காத்தல் என்ற உயர் கருத்துக்கள் அடிப்பட்டுப் போய் இவை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஆண்மை (குலமானம் காத-

ல), அறிவு (பாலியல் விரகதாபங்களை விலத்தவேண்டிய அறிவு), நாணம் (பழிக்கு அஞ்சுதல்) பிறந்மனை விழையாமை (வன்முறையாக இன்னொரு பெண்ணின் குடும்ப வாழ-

வைக் குலைத்தல்) போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன என்பதை மழுங்கடிக்கப்பட்டு மேலைத் தேய ஆணாதிக்க சமுதாய வழிவந்த சமூக தத்துவங்கள் தமிழர் வாழ்வின் தத்துவங்களாயின.

இதனால் சலுகைகளில் வாழும், எதற்கும் யாரிலாவது தங்கி வாழும் பிசைக் கூட்டமாக, இசைகளுக்கு தீவி போடுவதே வாழ்வு என்ற இழந்த சமுதாயம் ஒன்று சிறுமை பெருமை உயர்ந்தோர் தாழ்ந்தோர் போட்டியிலே, சுதந்திரமற்ற ஆதிக்க வெறியிலே வாழ்வைக் கரைக்கின்ற சமுதாயம் ஒன்று தமிழரிடை தோன்றியது.

இதனை இனங்கண்ட பாரதி, புதுமைப் பெண் பற்றி பேசினான். விடுதலை குறித்துக்குரல் கொடுத்தான். போர்க்குணம் விரும்பு, அச்சம் தவிர் என்று கட்டளை இட்டான். ஆனால் பாரதிதாசனோ,

“தன் நாட்டைத் தான் பெறான் உலகில் என் நாட்டான் ஆயினும் இழந்தவன்” எனவும்

“பொன்னாட்டை மீட்கப் போக்கும் பெருநாட்கள் ஒவ்வொன்றும்

“திருநாள் ஆகும்” ஆதலால் “எனையீன்ற தந்தைக்கும் தரப்க்கும் மக்கள்

இனம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

தீணையைவு நலமேறும்

கிடைக்குமின்றால் செத்திதாழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”

எனவும் பாடினான். ஆனால் இந்தப் பண்பாட்டு மீட்பு, தமிழ்த் தாயை வீரமுள்ள தாயாக காணும் துடிப்பு, விடுதலைப் பயணம் தமிழ் நாட்டில் அல்ல தமிழ்நூதில் தலை வன் பிரபாகரனால்தான் நனவாக்கப் பட்டது. இதனை

“ஸரத்துப் பரதியால் பாட்டில் மட்டுமே காட்ட முடிந்த புதுமைப் பெண்களை இவணோ காட்டிலே உருவாக்கி களத்திலே காட்டுகிறான்”

எனப் பாடினாள் கப்படன் வானதி. காந்தி பாரதத்தில் அகிம்சைப் போராட்டமான சத்தியாக்கிரகத்தை வள்ளி யம்மை என்ற தமிழ்ப் பெண்ணிடம் செயல் முறையில் கற்றதாக தனது தமிழ்த் தோயை ஆவணை கூவடிகள்

சத்திய சோதனையில் எழுதினார். ஆனால் எங்கள் தமிழில் அகிம்சைச் சக்திகள் தியாகி திலீபனும், அன்னை பூதியும் தங்கள் இன்னுயிர்களால் பாரதத்தின் ஆக்கிரமிப்புக் கோலத்தை அம்பலப்படுத்தி அகிம்சையின் சக்தியை பாரதத்துக்கே படிப்பித்தனர். இந்நேரத்தில் யாழ். பல்கலைக்கழக வளவில் இதற்கு முன்னர் எங்கள் இளம் பெண்கள் ஜீவர் நோற்ற உண்ணா நோன்பினையும் எண்ணிப் பார்க்கிறோம். புரட்சி என்ற சொல் ஒக்கு டாக்டர் மு. வரதராசன் தந்துள்ள விளக்கம்.

“புரட்சி என்ற சொல்லைக் காண போம். சொல்லுக்கு நேர்ப்பொருள் புரஞ்சல், மாறுதல், அடைதல் என்பது அரசியலில் பெரிய மாறுதலுக்கு அடிப்படையான சில நிகழ்ச்சிகளைக் குறிக்க அச்சொல் வழங்கிய காரணத்தால் அரசியல் தொடர்பு பெற்றுவிடது.”

பாடுகளும் சிதனமும் பாலியல் ஆதிக்கதன்மைகளும் அங்கே மறைந்து வருகின்றன.

தமிழ்மூர் பெண்களிடை எவ்வளவு தூரத்துக்கு உறுதியான மனது வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்திலும் கொழுப்பிலும் வாழும் பெண்களிடை PANOS சர்வதேச அபிவிருத்தி நிறுவனமொன்று நடாத்திய பேட்டியில் கிடைத்த பதில்கள் உறுதிப்படுத்துகின்றன. ரதி என்னும் 42 வயதுடைன் கொழும்பிலிருந்து பின்வருமாறு கூறியிருக்கிறார். “நான் படையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டமையினால் சுகநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தையல் வேலை செய்து கொழும்பில் வாழ்ந்து வருகிறேன். ஆயினும் எனது கண்பார்வையும் குறைவடைந்து உள்ளது. நான் எனது பிள்ளைகளையும் விடுதலைப் புலிகளையும் ஒருவராகவே கருதுகிறேன்.



இவ்வகையில் தமிழ்மீத தேசமக்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் புரட்சியை ஏற்படுத்திய தமிழ்மீத விடுதலைப் போராட்டம் தமிழ்ப் பெண்ணையும் புரட்சிப் பெண்ணாக மாற்றியதில் வியப்பில்லை. அதனால் தான் தமிழ்நாட்டுக்காய் செத்தொழியும் நாளையும் திருநாளாய் ஏற்கும் வீரச் சமுதாயம் விடுதலைப் புலிகளாய் விளைந்து நிற்கிறது. இது வெறும் அரசியல் மாற்றம் அல்ல. அடிப்படையிலான சமூக பொருளாதார அரசியல் ஆன்மீக புரட்சி. ஆகையினால்தான் சாகியும் மனித வேறுபாடுகள்

அவர்கள் உணவுக்காகக் கல்லடப்படும் பொழுது அவர்களுக்கு உணவளித்தேன். அதை நான் ஒருபொழுதும் மறக்கமாட்டேன். இதனை சிலர் இராணுவத்திடம் அறிவித்துவிட்டனர். அவ்வேளை இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு வந்து இறங்கினர். எனது தெருவில் வாழ்ந்த சிலரே இவள்தான் விடுதலைப் புலிகளை பாதுகாப்பவள், அவர்களுக்குப் புகலிடம் கொடுப்பவள் என்னிறு சேர்ந்து கூறினர். வீட்டுக்குள் புகுந்த இந்திய அமைதிப்படையினர் எதற்காக நாலு சாப்பாட்டுத் தட்டு

சுதந்திரக்கீழ்ந்து

கள் வைத்திருக்கின்றாய்? உன்னுடைய வீட்டில் நீயும் இரண்டு பிள்ளைகளும்தானே இருக்கின்றிர்கள் என வெருட்டிவிட்டுச் சென்றனர். இதைக் கேள்விப்பட்டு விடுதலைப் புலிகள் வந்து அக்கா நீங்கள் எவ்வளவோ உதவி எங்களுக்குச் செய்து இருக்கிறிர்கள். உங்களுக்கு எதுவும் நடக்கவிடமாட்டோம் என்று கூறிச் சென்றனர். பின்னர் எனது வீட்டை நோக்கி இந்தியப் பாதுகாப்புப் படையினர் வந்து கொண்டு இருக்கையில் விடுதலைப் புலிகள் அவர்கள் மேல்கண்ணிலெடுத் தாக்குதல் நடாத்தினர். அதில் ஒரு படையினன் கொல் லப்பட்டு பலர் காயம் உற்றனர். பெருமளவில் அவ்விடத்துக்கு விரைந்த மற்றைய இராணுவத்தினர், வேலிகளை எரித்தனர். வீட்டுக்குள் புகுந்து எல்லாப் படங்களையும் எரித்தனர்.



இதனால் வீடே பற்றி எரிந்தது. எனது தையல் இயந்திரமும் எரிந்து சாம்பலாகியது. நான் பதினொரு பிள்ளைகளுக்கு தையல் படிப்பித்தே வாழ்ந்து வந்தேன். இதன்பின் பல தடவைகள் நடுநியில் எனது வீட்டுக்குள் வந்து புகும் படையினர் என்னை அடித்துத் துன்புறுத்தி பலவாறு துன்புறுத்தினர். இதனைக் கண்டு மனம் பேதலித்த எனது பத்து வயது மூத்த மகன், நாங்கள் வாழ வேண்டுமானால் எமது தேசத்துக்கு சேவை செய்தே ஆகவேண்டும். இந்த மாதிரியாக வாழ்வதில் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை எனக் கூறி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு போகப் போவதாகக் கூறினான். நான் அவனுடைய முடிவை மறுக்கும் நிலையில் இருக்கவில்லை. அவன் விடுதலைப்

புலிகளுடன் இணைந்து கொண்டான். அவனை அவர்கள் உரிய வயது வரும் வரை போர்க்கள் தத்துக்கு அனுப்பாது தகுந்த பயிற்சிகள் கொடுத்து உருவாக்கி வருகிறார்கள் என்பதே எனது நம்பிக்கை. ஒருநாள் இரவு ஏழு வாகனங்களும், ஏழு கவச வாகனங்களும் எனது வீட்டைச் சுற்றிவரவைத்தன. எனது அயலவர்கள் ஓடிவந்து, நாங்கள் சொன்னதைக் கேட்டாயா! நீ விடுதலைப் புலிகளுக்கு உதவினதால் இப்பொழுது ஆம் வந்திட்டுது. இப்ப உனது வீட்டுக்கு வைக்கிற குண்டால் எங்கடவீடெல்லாம் இடிந்து நாசமாய்ப் போகப்போகிறது எனத் திட்டினார்கள். அவர்களுடைய பேச்சுக்களால் ஆத்திரம் அடைந்த நான் எங்களுடைய பிள்ளைகள் போராட்டத்திற்கும் போக வேண்டாம் மற்றவர்களு

கள் பசித்திருக்கக்கூடாது என எண்ணி செயற்பட்டதுதான் காரணம் என நினைக்கிறேன்.” எனக்கு கூறினாள்.

யாழிப்பானத்தில் இடம்பெயர்ந்த மக்களின் பாடசாலை ஒன்றின் அதி பராக் இருக்கும் 43 வயதான கோகிலா, எங்களுடைய சொந்த வீடுகளை இழந்தோம், தோட்டம் தூரவுகளை இழந்தோம், வாழைத் தோட்டங்கள், சின்ன வெங்காயங்கள், மிளகாய்ச் செடிகள், பனைவளங்கள் அனைத்தையும் இழந்தோம். எங்களுடைய நிலைவுகளைத் தவிர எதுவுமே சொந்தமில்லாத நிலையில் இடம்பெயருகின்றோம். நாங்கள் இடம்பெயருகின்ற நேரத்தில் எல்லாம் மனித உறவுகளைத் தவிர வேறைதையுமே நாங்கள் கொண்டு வருவதில்லை. நாங்கள் பாரம்பரியமா சேர்த்த கல்விச் செல்வங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ஆயினும் அகதி முகாம்களில் வாழுகின்ற மக்களைப் பார்க்கும்பொழுது இவையெல்லாவற்றையுமே மறந்து விடுவோம். வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் நல்வாழ்வு தேடி ஓடியவர்களைத் தவிர தமிழ்மத்தை தங்கள் வாழ்விடமாகக் கொண்டு வாழுகின்ற அனைவரும் இந்தப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கெடுக்கின்றோம். எனக்கு இந்தப் பள்ளிக்கூடத்தை நடாத்த அனுமதித்த வர்கள் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர்.

நான் நான்கு சிறுக்கைத் தொகுதி களையும், இரண்டு நாவல்களையும் வெளியிட்டுள்ளேன். இன்னும் இருநாவல்கள் வெளிவர உள்ளன. ஆயினும் காகிதத் தட்டுப்பாடு காரணமாக இவை தடைப்பட்டுள்ளன. மனிதர்களை சமானமானவர்களாக மதிக்கவேணும் என்பதே நான் கூறுமுயற்சிக்கும் செய்திகள்.

இந்தப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன் எமது சமுதாயம் பழையும், கடினமுமானதாக இருந்தது. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான எந்த இடமும் கொடுக்கப்படவில்லை. தலைநிமிர்ந்து கடைப்பதற்கு கூட அஞ்சவேண்டிய நிலை இருந்தது. ஆனால், இந்தப் பத்து வருடங்களில் பெருமளவில் மாற்றத்தைக் காணகின்றோம். பெண்கள் ஆண்களுக்குச் சம்மான போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தி நிற்பது காலத்

டைய பிள்ளைகள் போராடி ஆழிந்து சுதந்திர நாட்டைப் பெற்றுத்தர வேண்டுமா, இத்தகைய மனோநிலை முற்றிலும் நன்று எனக் கத்தினேன். இவ்வாறு நான் மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, எனது சகோதர சகோதரிகளே என்னை 'ஊரைவிட்டுப் போ' எனக் கோரியதினால் எனது இளைய மகனைக் கூட்டிக் கொண்டு கொழும்பில் வந்து தையல் வேலை செய்கிறேன் நான். ஐந்தாறு என்னுடைய நகைகளை விற்றுக் கொடுத்தும் பொறுப்பு நின்று வட்டிக்கு காச எடுத்துக் கொடுத்தும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல உதவி இருக்கிறேன். ஆனால் இன்று நான் அனாதாவாக கொழும்பில் வழுவதற்கும் “நாங்கள் நல்ல சோறும் கறியும் சாப்பிடும்பொழுது மற்றவர்

தின் தேவை. தற்பொழுது உலகப் பெண்கள் ஆயுதப் போராட்டங்களில் சடுபடுகின்றனர். எங்களுடைய பெண்கள் மட்டும் ஏன் ஆயுதப்போராட்டத்தில் சடுபடக்கூடாது. அவர்க்கொண்டு சாவதை விட ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பாலியல் துன் புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு துன்புவதை விட இராணுவத்தை நாங்களே ஆயுதம் ஏந்தி எதிர்க்கால்வது பெண்ணால் முடியும் என்பதை நிருபித்துள்ள சாதனையாளர்களால், எந்தேரும் எங்கும் எவ்வித அச்சமுமின்றி நடமாடுகின்ற சுதந்திரம் எங்கள் பெண்களுக்கு உண்டு. எல்லா வாகனங்களையும் அச்சம் இன்றி கையாளுகின்றனர். ஆண்கள் காதலித்து வஞ்சனை செய்து ஏமாற்றிச் செல்வது என்பது முயற்கொம்பாகி வருகிறது. பெண்கள் பத்திரிகையாளர்களாகவும், விற்பனையாளர்களாகவும், சிறு கைத்தொழில் முதலாளிகளாகவும், பொலிஸ்காரர்களாகவும் கடமையாற்றுகின்ற காட்சியைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தங்களுடைய தேசத்துக்காக சுயநம்பிக்கையுடன் தியாக உணர்வுடன் அவர்கள் வீராங்கனைகளாக வேலை செய்கின்ற காட்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் நிலத்தை மட்டும் பாதுகாக்கவில்லை முழுப் பெண்களையுமே பாதுகாத்து நிற்கின்றனர். பெண்கள் சமுதாயத்தில் புரட்சிரமான மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். அது விரைவுபட்டுக் கொண்டிருக்கின்றது. சுதந்திரப் போராட்டம் ஒரு பொழுதும் தோல்வி உறாது. எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. அது எப்பொழுது என்பது மட்டும்தான் கேள்வி” எனக்கூறி உள்ளார்.

வினாதினி என்னும் ஆயுன்வேதாக்டர் அளித்த பேட்டியில் “நான் ஏன் இந்தப் போராட்டத்தில் சடுபட்டு இருக்கின்றேன் என்றால், நான் பிறந்த நாட்டை நேசிக்கிறேன். மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் அதற்கொரு தேவையும் உண்டு. இதனால் ஒவ்வொரு தமிழ்னும் இதில் இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றியே ஆக வேண்டும். எங்களுடைய தேசத்தினதும் மக்களினதும் சுதந்திரத்துக்காக உழைக்கின்றோம். போராளிகளுக்கு மருந்து கட்டுகிறேன். அரசியல் பிரச்சாரபொதுக்கூடங்களை நடாத்தி மக்களுக்குத் தென்பு ஊட்டுகின்றோம். தமிழ்த் தேசிய ஆவணர் ரஷ்டிகால்

இவற்றின் மூலம் நாம் பெறுகின்ற சுயநம்பிக்கையை சூதாடுகொல்வகள் செய்ய வைக்கின்றன. என்னுடைய மக்கள் இவற்றால் தன்னோடு அதிக நேரம் உறவாடாது தன்னைப் புறக்கணிக்கின்றேன் என நினைக்கக் கூடும். ஆனால் எல்லாவற்றையுமே நான் நேசிக்கிறேன்.

இந்தப் போரினால் கணவனை இழந்த மற்றும் திருமணம் செய்யாத பெண்களின் தொகை அதிகரிப்பது தவிர்க்க முடியாது உள்ளது. இதனால் பெண்கள் தங்களுடைய சொந்தக் காலில் நிற்பதற்குப் பழகிக் கொள்ள வேண்டிய காலம் இது மக்கள் மிகக் கடுமையாக துன்புறுகின்றனர். ஆனால் நாங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள விரும்பவில்லை. எங்களுடைய தேசத்தையும் மக்களையும் எதிரிகளிடம் இருந்து காப்பதற்குத் துணைந்து நிற்கின்றோம். எங்களுடைய பல உயிர்களை இந்தப் புனித பணிக்காக அர்ப்பணிப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். எங்களுக்கு இந்த மண்ணில் வாழ்வதற்கு என்றுமே உரிமை உண்டு. அதையாருமே மறுக்க முடியாது என்பதுதான் எமது பதில்” என்றார்.

அனு என்னும் யாழ். பல்கலைக்கழக மாணவி அளித்த பேட்டியில், நாங்கள் அரசியல்வாதிகளுக்கு இனப்பிரச்சினையை தீர்க்கும்படி போதிய காலம் கெடுத்தோம். அவர்கள் தவறி விட்டனர். இதனால் போரினால் முடிவு காணவேண்டிய நிலையில் இருக்கின்றோம். நான் போராட்டத்துடனேயே வளர்ந்தவள். எனக்குத் தெரியும் தமிழ் சமுதாயத்தை சிங்கள வாதிகள் எவ்விதம் வெறுத்தார்கள் என்று. தங்கள் காடையர்களையும் கலிகளையும் கொண்டு 1958 – 1983 வரை இனக்கலவரங்களில் அப்பா

போராட்டத்தில், புடமிடப்பட்ட உருக்குப் போன்ற ஒரு கட்சி இல்லாமல், சம்பந்தப்பட்ட வர்க்கத்தின் அனைத்து நேர்மையான மக்களும் நம்பிக்கையை அனுபவிக்கும் ஒரு கட்சி இல்லாமல், வெகுஜனங்களின் மனநிலையை அவதானித்து செல்வாக்கு செலுத்தும் ஆற்றலுள்ள கட்சி இல்லாமல் அத்தகைய போராட்டத்தை வெற்றி கரமாக நடத்த முடியாது.

— வெளின் —

வித் தமிழ் மக்களை கொள்ள அடிதும் கொலை செய்தும் கற்பழித்து வந்தனர். கல்வியில் காட்டிய பேதகளால், இளைய சமுதாயம் ஆயுததாங்கி வாழ வேண்டிய நிலை ஏப்பட்டதும் இதனால் என்னுடைதாய் எனக்கு தீணம் கொடுப்பதற்கு எதையுமே சேர்த்து வைக்கும் நிலையில் இல்லை. எங்கள் இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். ஆனால் இளைஞர்கள் பல விடுதலைப் போராட்டத்திற்கு தோடு கொடுத்து நிற்கின்றனர். இதனால் அனேக திருமணமாகாத பெண்களை நீங்கள் இங்கு காணலாம். இந்தப் போராட்டத்தினால் பெண்களே மிகக்கடுமையாகப் பாதிப்பற்றுகின்றனர். 195 இல் நான் வாழ்ந்த நெடுந்திலில் சிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து எங்கள் உடைமைகளை எல்லாம் இழந்த ஓடவைத்தது. இளம் பெண்களாகிய நாம் பாதுகாப்புக்காக ஒடுகின்றோம் இப்பொழுது உங்களுக்குப் புரியும் பெண்களின் ஆயுதப் போராட்டத்தைப் படிப்பது ஆரம்பமாகியது என்று குண்டுவீச்கக்களும் எறிகளைகளும் எங்களைப் பயமுறுத்த முடியாது இதுவே நாங்கள் இளம் பெண்கள் போராட்டத்தில் இணைவதற்கான ஒரே காரணம்.

புலம் பெயர்ந்த பெண்களாகிய எங்களுக்கு

* நாங்கள் இவ்வீரம் மிகு தமிழ்மீடு பெண்குலத்தின் வாரிசிகள் தானா?

* நாங்கள் ஏன் நாடோடிகளானோம் என்பதன் காரணத்தை மற்றவர்களுக்கு விளக்குகிறோமா?

* எந்தன் அம்மா, எந்தன் சகோதரியரும் படும் துன்பம் எடுத்துரைக்கின்றோமா?

* இந்தப் போராட்டம் எங்கள் போராட்டம் என்பதை மறந்து விட்டோமா?

* நாளை அவர்கள் பின்னர் அங்கு சென்று வாழலாம் என்னும் சயநலம் தொடர விடலாமா?

* உடல் ரீதியாகத் தான் எம்மால் உதவமுடியா விட்டாலும் மதியும், நிதியும் அளித்தாவது உதவக்கூடாதா?

* நேரம் இல்லை என்பது உண்மையை வெறுத்தார்கள் முடியும் தெரியும் கொள்கையை எழுதுவது என்கிறேன்?

வெண்களின் பூலப்பெயர்வும் பயணத் துயரங்களும்

www.tamilvarangam.net

தமிழ்மீ விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியின் எது சமூகம் பல மாறுதல்களை மும் உள்வாங்கிக் கொள்கின்றது. ஆயுப் போராட்டமாக தமிழ்மீத் தேசிய விடுதலைப் போராட்டம் மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து காலம் காலமாக நடூச் சிறைக்குள் பூட்டப்பட்டு தாம்மப்பது விலங்குகள்தான் எனத் தெரியாமல் ஆணாதிக்கம் பூட்டிய விலங்குளை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு பாழ்ந்து கொண்டிருந்த பெண்கள் மட்திலிலும் விழிப்புணர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இந்த விழிப்புணர்ச்சி வின் செயற்பாடாக பெண்களும் நேரடிராக களத்திலிருங்கி ஆண்களுக்கு நிகாக பெளத்த சிங்கள இனவாத அரசு ரடைகளுக்கெதிரான ஆயுதப் போராட்திலிலும் பங்குகொள்ளும் நிலையைத் தொற்றுவித்திருக்கிறது. இன்று உலகமே வியக்கும் வகையில் தமிழ்மீப் பெண்கள் போராட்டக்களத்தில் அளப்பரிய வியாகங்களையும், சாதனைகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் இதேவேளை, தமிழ்மீப் பெண்களின் புலப்பெயர்வும் இந்தக் காலகட்டத்துடனேயே தோற்றம் பெற்றது எனலாம்.

1983-களில் பெருந்தொகையான இளைஞர்கள் தமிழ்மீ விடுதலைப் போராட்டத்தில் தமிழை இணைத்துக் கொண்ட அதே நேரம் பெருந்தொகை பான இளைஞர்கள் மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கினார். அந்தப் புலம்பெயர்வின் தொடர்ச்சி இன்று வரை நீண்டு கொண்டிருக்கிறது. எனினும் பெண்களின் புலம்பெயர்வு என்பது அன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தொகையை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. பொதுவாக தொண்ணூறுகளின் ஆரம் பத்திலிருந்தே பெண்களின் புலம்பெயர்வு ஒரு முக்கியமான இடத்தை வகிக்கத் தொடங்கியுள்ளது எனலாம்.

அனேகமாக பெண்களின் புலம் பெயர்வு என்பது, சிறிலங்கா இனவாத அரசின் ஓடுக்குமுறைக்கு எதிரான ஒரு தப்பித்தல் செயற்பாடாக இல்லாமல்

மேற்கு நாடுகளுக்கு ஏற்கனவே புலம் பெயர்ந்த ஆண்களுக்கான திருமணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வெளியேறலாகவே அமைந்துள்ளது. இந்தப் புலம்பெயர்வு ஆண்களுக்கு நிகரான தொகையில் இல்லாமல் சிறு சிறு அளவிலான உதிரிப் புலம்பெயர் வாகவே இருப்பதைக் காணமுடியும். அனேகமாக இவர்கள் நிச்சயிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே காதல் கொண்டிருந்த திருமணங்களுக்காகவே மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்களினார். பொதுவாக இவர்களின் புலம் பெயர்வுக்கான காரணங்களை, ஏதோ ஒரு வகையில் தீர்மானிக்கப்பட்ட திருமணம், முன்னமே திருமணமாகியிருந்தால் கணவனிடம் வருதல், தொழில் வாய்ப்பு, அரசு இராணுவ அடக்கமுறையிலிருந்து தமிழைப் பாதுகாக்க வெளியேறுதல் என வகைப்படுத்தலாம்.

பயணத் துயரங்கள்

1985இற்குப் பிறகு ஜேர்மனியில் பேர்லின் ஊடாக அகதிகள் மற்றைய ஜேரோப்பிய நாடுகளுக்குள் உள்நுழைவது தடை செய்யப்பட்ட பின், பொதுவாக அகதிகள் வெவ்வேறு சட்டவிரோதமான பாதைகள் மூலம் உள்நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

ஜேரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கான வரவேற்பு இப்போது குறைந்து விட்டது. மனிதாபி மான் அடிப்படையில் ஜேரோப்பிய தத்தின் கீழ் அகதி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகள், வளர்ந்து வரும் தேசியவாதம், நிறவாதம், வேலை

வீட்டில் தன் வேலையின் காரணமாக பெண் இன்னும் கஷ்டமான நிலைமையிலேயே இருக்கின்றாள். அவளைப் பூரண விடுதலை அடையச் செய்து அவளை ஆனுக்கு சமமானவளாக்குவதற்கு வீட்டு வேலையை சமூக மயமாக்குவதும் பெண்களைப் பொதுவான உற்பத்திக்குரிய உழைப்பில் ஈடுபடச் செய்வதும் அவசியமாகும்.

தமிழ்மீ தேசிய ஆவண்ணங்கள்

யில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களினால் அகதிகளுக்கான கதவடைப்புக்களை மேற்கொள்ள சட்டமுலக்களை மாற்றி வருகின்றது. இதனால் ஜேரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளுக்கான வருகை தற்போது சுலபமான ஒன்றாகவில்லாமல் மிகுந்த சிரமங்களுக்கூடாகவே நாடுகளுக்குள் நுழையவேண்டிய நிலை தோன்றி விட்டது.

முன்னரைப்போல் ஒரு அகதி நேரடியாக தான் விரும்பும் நாட்டுக்கு வந்து தஞ்சம் கோரமுடியாத நிலையில் பல்வேறு நாடுகளுடைக் கட்ட விரோதமான முறையில் பல சிரமங்களைச் சந்தித்தே விரும்பிய இடத்தை வந்து சேரமுடிகிறது. உதாரணமாக பாங்கோங் - மொஸ்கோ - கீழ்க்கு ஜேரோப்பிய நாடுகள் பலவற்றில், மேற்கு ஜேரோப்பிய அல்லது கண்டா போன்ற நாடுகளுக்கு வந்து சேருவதற்காக காத்திருக்கும் தமிழர்கள் கணிசமான தொகையினர் உண்டு. இவர்கள் அனைவரும் பிரயாண முகவர்களை நம்பி இலட்சக்கணக்கான பணத்தைக் கொடுக்கின்றனர். கொடுத்து விட்டு சொர்க்கம் பற்றிய கனவுடன் காத்திருக்கின்றனர்.

இப்படியாக சட்டவிரோத பிரயாண முகவர்களை நம்பி கனவுகளுடன் காத்திருப்பதில் பெண்களும் அடங்குகின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை புதிய சூழ்நிலை ஏற்கனவே உள்ள அனுபவங்கள் மூலம் ஒருவாறாகச் சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் பெண்களின் நிலையோ மிகவும் பரிதாபகரமானதாகவே உள்ளது.

காலம்காலமாக வெளி உலகம் தெரியாமல் கிடூகு வேலிக்குள் அடைத்து வளர்க்கப்பட்ட இவர்கள் புதிய இடம், புதிய கலாச்சாரம், புரியாத மொழி, பழக்கமில்லாத மனிதர்கள் என எல்லோரும் அன்னியமாகிப்போன இடத்தில் பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயற்படும் பிரயாண முகவர்களை நம்பி புறப்பட்டபின் இடதை வழியில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட நாட்டுக்கு வந்து சேரும் வரை தற்காலிகமாக வெவ்வேறு நாடுகளில் தங்க வைக்கப்படும் இவர்கள் அவ் விடங்களில் பலவிதமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பெண்களை முகவர்களாக இருப்பவர்களே தமது பாலியல் இச்சைக்கு இனங்குமாறு வற்பறுத்துவது இதில் ஒரு வகை. குறிப்பிட்ட அப்பெண் இனங்க மறுக்கும் பட்சத்தில் மிகக் கொடுமையாக காட்டுமிராண்டித்தனமாக தண்டிக்கப்படுவதும் - உணவின்றி பட்டினி போடப்பட்டதுமான சம்பவங்கள் நிறையவே உண்டு. கீழ்க்கு ஜோர்ப்பிய நாடுகளில் தமது பயணத்துக்காகக் காத்திருக்கும் சில பெண்கள் இவர்களின் வக்கரங்களுக்கு இனங்க மறுத்த காரணத்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பாமல் மாதக்கணக்காக அலைக்கழித்து தடுத்து வைக்கப்படுகின்ற செயல்களும் நடக்கின்றன. இது போன்று முகவர் ஒருவரின் பாலியல் வக்கிரத்துக்கு இனங்க மறுத்த பெண் ஒருவரை தனது காரில் ஏற்றிச் சென்று இரவு வேளையில் காட்டுப்புறமான பிரதான வதியில் இறக்கி விட்டு விட்டு அவரின் கையிலிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு சென்ற சம்பவமும், பெண் இனங்க மறுத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அன்மைக்கால உதாரணங்களாக உள்ளன.

ஜோர்ப்பாவில் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குள் வேண்டுமானால், பல்வேறு நாடுகளுக்கூடாக சட்டவிரோத பல்வேறு வழிகளுடாக - பல்வேறு நபர்களுடாக வந்து சேர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் பணமோசடிகள், வக்கிரத்தனமான பகடிவதைகள், அலைக்கழிப்புக்கள், ஏமாற்றுதல்கள் போன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. நம்பிக்கை மோசடி துன்புறுத்தல்கள், வன்முறைக்குட்டப்படுத்தல், அச்சுறுத்தி தமது இச்சைக்கு இனங்க வைத்தல், பணத்தை மட்டுமே நோக்காக்கொண்டு அபாயகரமான பாதைளை தேர்ந்தெடுத்து அனுப்புதல். இதனால் மரணங்களை எதிர்கொள்ள நேரிடுதல் (உதாரணமாக ஹங்கேரியூடாக ஸொந்த அடைத்து அனுப்பப்பட்டவர்கள் முசுகு முட்டி இறந்தது, போலந்து ஆற்றைக் கடக்கையில் இரு பெண்கள் நீரினுள் முழ்கி இறந்தது.) போன்ற துயரங்களை எதிர்கொண்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

இன்னும், பணத்தை நோக்கமாகக் கொண்ட முகவர்கள், பலரை அறையில் தங்கவைக்கின்றனர். அன்னியச் சூழல், தனித்து வாழும் நிலை, அச்சம், வன்முறைகள் மேற்கொள்ளப்படும் போது எதிர்ப்புக் குணாம்சம் இன்மையால் மனதுக்குள் புழங்கிப் போதல், வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்ற காலதாம தங்களினால் உடன்படவைக்கும் முயற் சிக்குப் பலியாதல் என தொடர்ந்து வரும் புதிய புதிய சிக்கல்களுக்குள் இவர்கள் தடுமாறிப் போய்விடுகின்றனர்.

இந்தத் துயரங்களையும் எதிர்கொள்ள முக்கியமாக சிக்கல்களையும் சிக்கல்களையும் சொல்வது, என்ன செய்வது எனத் தெரியாமல் மொஸ்கோ போன்ற இடங்களில் பயணத்துக்காகக் காத்திருக்கும் பல பெண்கள் உள்ளுருபுலம்புகிறார்கள். அநேகமாக திருமணம் செய்து கொள்பவர் நேரடியான அறிமுகம் இல்லாமல் புகைப்படத்தில் மட்டுமே பார்த்தவராக இருக்கும் பட்சத்தில் அதை எப்படிச் சொல்வது?

சொன்னதும் பிரிந்து கொள்வான நம்புவானா? காலாதிகாலமாக பென்பவள் இப்படித்தான் இருக்கவேண்டுமென, அத்தமான நடைமுறை சாத்தியங்களை மீறி ஆணாதிக்கருத்துலகத்தினுள் இருப்பவர்களா இந்தப் பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடியுமா? அதனை மீறி இப்பிரச்சினைகளை வொழ்வில் சந்தேகங்களினாடு பிரச்சினைகள் ஏற்படாதிருக்க முடியுமா? என்கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக மட்டினுள்ள மூவதால் எதனையும் வெளிபேதெரிவிக்காமல், எதிர்த்துப் போராடமல் அனைத்துத் தன்பங்களையும் மனதுக்குள் விழுங்கிக்கொண்டு துயரங்களின் கமைதாங்கியாகவே வாழும் நினைதான் சில பெண்களுக்கு ஏற்படுகின்றது. ஆன் - பெண் பற்றிய எந்தப் பிரச்சினைக்குமான தீர்வு என்பது மனவுகில் ஏற்படும் மாற்றத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதே உண்மை.

- அநாதிகள்

1940 இல் பிறந்த இவர் பாகிஸ்தானின் மிக முக்கிய கவிஞருள் ஒருவர். அரசாங்கப் பதவியிலுள் இவர் வாணையில் அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். பல சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருக்கும் இவர்களிதைத் தொகுப்புக்கள் உட்படப் பல நூல்களை இயற்றியுள்ளார். பெண்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்.

சீரு ஆடுகுதிரையின் மீது
சீரு குழந்தை ஆடுகுதிரை
அது மரக்குதிரை
குழந்தையின் ஸ்பரிசம் ஆற்றியாதது
குழந்தை குதிரையை ஆடுக்கிறான்
ஊனது திறமையைக் கண்டு
ஊன்னையை மெச்சிக் கொள்கிறான்
அவன் வளர்ந்து பிபரியவனர்கிறான்
மரக்குதிரையில் மீண்டும் சுவாரி செய்கிறான்.
சீரு சடங்கின் மூலம்
ஊன்னையை ஆற்றியிக்கிறான்.
இரவு கழிந்ததும்
அதிரை உருமாறுகிறது
அதிரையை ஆடுப்பவன்
ஊன்னைத்தான் மெச்சிக் கொள்கிறவன்
மாராமலீனை ஆடுக்கிறான்:
எஜமான்ராக
சுவாரி செய்பவனர்க
கணவர்கள்.

சீரு குதை

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

தமிழ் இலக்கியத்தில் பெண்கள்

(கி.மி. 18-ம் நாற்றாண்மூக்கு முன் – சீல ரஹபுகள்)

“இரு நாகரிகத்தின் ஆத்மாவை விளங்கிக் கொள்வதற்கும் அதன் வெற்றிகளை உணர்ந்து கொள் வதற்கும் சிறந்த வழிகளில் ஒன்று, அந்த நாகரிகத்தின் வரலாற்றில் பெண்களின் நிலையை ஆராய்வதாகும்”.


மனித சமுதாயத்தில் “பெண்ணாக இருத்தல்” என்பது காரணமாக அப்பெண் வாழும் ஒவ்வொரு சமூகமும் அவனுக்கெனப் பிரத்தியேகமான பண்பாட்டுக் கூறுகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளமை கண்காடு. எனவேதான் அச்சமுதாயத்தில் அவள் வகிக்கும் இடம் பற்றி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியும் முக்கியமானதாகிறது.

தமிழ் இலக்கியத்திற் பெண்களின் நிலைப்பற்றி ஆராய முனையும்போது அத் தமிழிலக்கியம் வெளிப்படுத்திய சமூக, சமய, பொருளாதார வரலாற்றுச் சிந்தனைகள் யாவை? அவை இலக்கியங்களையும், குறிப்பாக இலக்கியத்திற் பெண்களையும் பாதித்தன என்பது அவசியமாகும்.

தமிழிலக்கியம் என்பது தானே தோன்றியது அல்ல. அது இந்தியப் பெரும்பன்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு சூராகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே இந்தியப் பெரும்பன்பாட்டுப் பாரம்பரியத்தில் தொழிற் பட்ட சமய, சமூக பொருளாதார வரலாற்றுச் சக்திகளை விளங்கிக்கொள்வது அவசியமானதாகும்.

ஆரம்பகாலத்தில் தமிழிலக்கியங்களில் சூறப்படும் தமிழ் மரபு இந்துப் பாரம்பரியத்தினுடோக வெளிவந்தது உண்மையாகும். அந்த இந்துப் பாரம்பரியம் நாம் அறிந்தவரை சிந்துவெளியில் ஆரம்பித்தது என்பது தெளிவு. இக்காலத்தில் இந்துப் பெண்களின் சமத்துவ அல்லது அசமத்துவ நிலையைப் பற்றி அறிய எமக்கு சான்றுகள் இல்லை.

ஆனால் வேதகால (கி.மு.1800 - 3000) ஆண்டு காலப்பகுதியில், இன்றும் பெண்களின் நிலையைப்பற்றி எமக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இருக்கு வேதம் தாய்வழிச்சமூக அமைப்பு, தந்தை வழிச் சமூக அமைப்புக்கு மாற்றமடைந்த போது



இருந்த பெண்களைப் பற்றிக் கூறுகின்றது. அக்காலத்தில் பெண்களின் பிறப்பு சிறப்பாக கருதப்பட்டது. அவள் போற்றப்பட்டாள், எனச் சில கருத்துக்கள் இருக்குவேத கால சமூகத்தில் பெண்கள் நிலை பற்றிக்கூறும்போது இன்றைய பெண்களின் விடுதலைப் போராட்டம் பற்றிக் கூறும்போது பெண்தனது நிலையை மீளப் பெறுதல் (இருக்குவேத கால நிலை) என்று குறிப்பிடப்படுகின்றது.

ஆனால், அக்காலத்துப் பெண்கள் நிலை திருப்திகரமானதாக அமைய வில்லை என்பதை இருக்கு வேதப் பாடல்கள் எடுத்துக்கூறுகின்றன. பிறப்பை ஒட்டிய வேண்டுதற் பாடல்களில் மகன் பிறக்கவேண்டியப் பாடும் பாடல்கள் இருக்கு வேதத்தில் உள்ளன. உதாரணமாகத் திருமணச் சடங்கின்போது மணப்பெண் ஆண் மகவைப் பெறும் பூர்வவாழ்நிலைப் பாடும் முறைப்பாட்டுகள் ஒன்றைக் குறிப்பிடலாம்.

“நச்ச நோக்கின் நலிவின் நீங்கி....” என்ற பாடலில்

பெண் குழந்தையை விட ஆண்மகப் பெறுதல் மிக முக்கியமானதாக இருத்தலையும் இன்று போலவே அன்றும் காதற் கணவனைக் கண்ணெனக்காத்தலும், மக்கள் மாக்களிற் பரிவகாட்டுதலும், பண்ணை உயிர்களைப் பாதுகாத்தலும், தெய்வம் போற்றலும், மகிழ்வுடன் வாழ்தலும் பெண்ணின் கடமைகளாக இருத்தலையும் காணமுடிகிறது. கருவியிர்த்த பெண்ணை தூர்த்தேவதைகளிடம் இருந்து பாதுகாக்கும் மந்திரம் ஒன்று அதர்வ வேதத்தில் உள்ளது என்றும் அவள் அவ்வாறு காப்பாற்றப்பட்டால் அவளின் வயிற்றிலுள்ள ஆண் குழந்தை பெண்ணாக மாறாது என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்துமறுமலர்ச்சி வேண்டியப் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட புத்த மதத்திற் கூட புத்த பிக்குனி ஜந்து வயத்திற்குப்பட்ட ஆண்

பிக்குவை விட குறைவாகவே மதிக்கப்பட்டாள். மத நம்பிக்கைகள் அந்தியப் படை எடுப்புக்கள் என்பன பிறகாலத்தில் பெண்களின் நிலையை இன்னும் கீழே தள்ளின. பெண் பிறப்பதென்து தொர்ந்தும் விரும்பப்படாத ஒன்றாகவே கருதப்படுகிறது. அவ்வாறு பிறந்த பெண்ணின் சிந்தனைகளுக்கும் இடமில்கப்படவில்லை.

மேலே குறிப்பிட்ட இந்தத் தாக்கங்கள் தமிழ் இலக்கியத்தைப் பாதித்தன என்பதைச் சொல்லித் தெரியவேண்டிய தில்லை. இவ்விடத்து என்றமிழ், செந்தமிழ், பாலர் பாடிய பண்தமிழ் எனப்படும் இந்தத் தமிழிலக்கியத்தினாடாக எந்தனை பெண் புலவர்களைப் பார்க்கின்றோம்? என்பது முக்கியமாகிறது. கி.பி. 1-3 ஆம் நூற்றாண்டுகளையுள்ளடக்கிய வீர்யகத் தமிழிலக்கியத்தில் ஒளவையார், நச்செள்ளையார், காக்கை பாடியார், ஆதிமந்தியார் எனப் பெயர் குறிப்பிடப்படும் மிகச் சில பெண் புலவர்களை விட்டால் கி.பி. 6-7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் காரைக்கால் அம்மையாரும் 8-9 ஆம் நூற்றாண்டினராக கருதப்படும் ஆண் டானும் தவிரப் பின்னர் 20ம் நூற்றாண்டிலேயே பெண்கள் இலக்கிய கர்த்தாக்களாகின்றனர் என்பது - எங்கள் சமூகத்துப் பெண்களின் அவல நிலையை விளக்கி நிற்கிறது. அங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெண்களான காரைக்காலம்மை கணவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இலக்கிய கர்த்தா ஆகிறார். ஆண்டாள் கடவுளைக் கணவனாக வரித்த நிலையிலேயே இலக்கிய கர்த்தா ஆகிறாள். இன்னு பேரும் இந்தசமூகத்தின் குடும்ப அமைப்பிலிருந்து விலகியவர்களே, ஒளவை பற்றிக் கூறப்படும் பெளராணிக்கக் கதையும் ஒளவையாரைத் திருமணம் செய்தவராகக் கூறவில்லை. அவ்வாறே ஆதிமந்தியும் ஆட்டன்றியை ஆற்றுக்குப் பலிகொடுத்த பின்னர் ஏற்பட்ட கழிவிரக்க நிலையில் பாடிய பாடல்களே உள்ளன என்பதும் நோக்குதற்கிறது.

பெண் படைப்பாளிகள் என்ற நிலையில் பெண்ணின் நிலை இதுவாகும்.

இனிமேல் அவ் இலக்கியங்களிற்கூறப்பட்டுள்ள பெண்ணும் அவளது குணாம்சங்களும் பற்றி நோக்குவோம்.

தமிழ் இலக்கிய வரலாறு கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது என்பது காலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்த இலக்கியங்களில் கூறப்படும் பெண்கள் எல்லாம் தந்தை

வழிச் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இவ்விடத்துக் குறிப்பிடற் குரியது. புறநாளுறவுல் வரும் தாய் சொல்வதான் பாடல் ஒன்று பெண்ணின் ஒரு முக்கியமான கடமையாக பிள்ளைப் பேற்றையும், பிள்ளைகளைவளர்த்தலையும் வற்புறுத்துகிறது.

சன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொஸ்ஸல்த்துக் கடனே

ஒன்றிய வாளனஞ்சம் முருக்கிக் கங்கிறுந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

என்பது பாடல்.

இது ரிக் வேதத்தில் ஆண்மகப் பெறுதலை வற்புறுத்துவதுடன் ஒப்பிடற்குரியது.

இன்னொரு பாடல் தாய் தன்னுடைய மகன் போருக்கு சென்றதையே பெருமையாகக் கூறுகிறார்.

சிற்றில் நற்றுாண் பற்றி.... என்று தொடங்கும் இப்புறப் பாடல் தூணைப் பற்றி நின்று என்னுடைய மகன் எங்கே என விரும்புவாரே! அவன் எங்கு என நான் அறியேன். ஆனால் புலி கிடந்த குகைபோல என வயிறு இங்கே உள்ளது - எங்கேயோ போர்ப்பறை கேட்கிறது. அவன் அங்கே இருப்பான் என்று சொல்வதாக அமைகிறது.

பெண் தெரியமுள்ள தாயாக மகளை - கணவனை - தந்தையை - தமையனைப் போருக்கு அனுப்பிய செம்தி கூறப்படுகிறதே தவிர பெண்ணே போருக்குச் சென்ற கதை கூறப்படவில்லை.

ஆவமானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பின்யுடையிரும் நுழம்ரண் சேர்மன்

பெண்களை இரண்டாதாரப் பிரசைக்காகவும் ஆண்களின் தேவைகளையும், விருப்பங்களையும் ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றுவதற்கென்றே படைக்கப்பட்ட உயிரினமாகப் பார்க்கும் சமூகத்தின் குரூர மனோபாவத்தை உடைத்த தெற்றின் இந்த சமூகத்தில் ஆண்களைப் போன்று பெண்களும் சம்பாத்திரத்தை வகித்து சம கொரவத்தைப் பெற்று சமந்தியை அனுபவிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம். இந்த நிலையில் பெண்கள் மீதான வன்முறைப் பிரயோகத்தை நாம் அனுமதிக்கவே முடியாது.

என்ற புறப்பட்டால் அந்தப் போமறவரின் கருணனையைக் காட்டுகின்றன. அதேவேளை பெண்கள் கருணன்கு உரியவர்கள் என்ற கருத்தை முடைவைக்கிறது.

அகப்பாடல்களில் சித்திரிக்கப்படு பெண் புணர்தல், பிரிதல், இருத்தல் இரங்கல், ஊடல் எனப்படும் ஒழுக்காக கஞ்சுக்குரியவளாகக் கொள்ளப்படும் நாள். அதாவது அன்பினைந்தினையிருப்படும் முற்கூறப்பட்ட ஒழுக்கம் பெண்ணைப் புணர்தலுக்கும், பிரிதலுக்கும், இருத்தலுக்கும் இரங்கலுக்கும் ஊடலுக்கும் உரியவளாகவே சித்திரித்தது.

யாருமில்லைத் தானே கள்வன் தானவன் பொய்யிலை யாவினவன் செய்கோ

தீவைத்தாளன்ன சிறு பகங்கால ஒழுகு நீர் ஆஸ் பரங்கும் குருகும் உண்டு யாம் புணர்ந்த நான்ரே

எவருமில்லாத நிலையில் தன்னைப் புணர்ந்து பிரிந்த தலைவன் தன்னை ஏமாற்றினால் தான் என்ன செய்யமுடியும்? என்று இரங்கும் தலைவியினுடைய இரக்கநிலை இப்பாட்டில் தெள்வற விளங்குகிறது.

இதைவிட கணவன்மாரின் பற்தமை ஒரு நிறுவனமாகவே வளர்ந்திருக்கின்றது என்பதை சங்க இலக்கியமருத்துப் பாடல்கள் தெளிவுறுத்தும். அவனுடை ஒழுக்கம் “போற்றா ஒழுக்கம்” ஆயினும் அது அச்சுமுகத்தில் மறுக்கப்படவில்லை. மாறாக அந்தப் போற்றா ஒழுக்கத்தினால் மனமுடைந்த பெண்கள் அவனை எதிர்ப்பாரனின் அப்பெண்கள் கணவனின் ஆதரவின்றி குழந்தைக்கும் பாலின்றி நொய்யரியை உண்டு வருந்த வேண்ட நேரிடும் என்பதற்கான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் உண்டு.

பரத்தமை ஒழுக்கத்தில் ஈடுபட்ட பெண்கள் சமூகத்தினரால் கீழ்மட்டத் தவராகவே மதிக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிட்டு அறிய வேண்டியதில்லை. இதிலே நகைப்புக்குரிய விடயம் ஒன்றைக் குறிப்பிடலாம் என்னினக்கிறேன்.

‘ஹுடுதல் கமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்’

என்கிறது திருக்குறள்.

ஆனால், சங்க இலக்கியத்து ‘ஊடல்’ ஜூயும் காமத்திற்கின்பம் தரும் ஒரு செயலாகப் பின்வந்தோர், பின் வந்த

சுதந்திரக்கீற்று

தந்தை வழிச் சமுகம் கொண்டுள்ளது என்பதுதான் வியப்புக்குரியது. இங்கு சூறப்பட்ட ஊடல் உண்மையில் ஆனாக்கு இன்பழுத்துவதற்காக பெண் கொண்ட ஊடல் அல்ல. உண்மையில் அவள் அவன்மீது கொண்ட கோபமே சங்க இலக்கியத்தில் ஊடல் என்ற ஒழுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது மனங்கொள்ள வேண்டியது. பின்வரும் அகநானுறைப் பாடல் ஒன்று ஒழுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது மனங்கொள்ள வேண்டியது. பின்வரும் அகநாற்றுப்பாடல் முக்கிய மானது. செய்யுள் க எ கா துறை-தோழி தலைமகனை வாயில் மறுத்து. வாயில் மறுத்தல் என்பது அவளை வீட்டிற்குள் விடாமல் தடுத்தது என்று பொருள்படவரும். மனைவி தன் அறக்கடமை காரணமாக வீட்டிலிருத்தல் அங்கு வலியுறுத்தப்படுகிறது. அப்பாட வில் அந்த மனைவியின் தோழி தன் தலைவி அவனது பரத்தமை ஒழுக்கத்தை அறிந்து கோபித்து தன் அழகு கெட அழுதாள் என்றும் ஊடே பேசும் உன்னைத் தேடி சென்றாள் என்றும் புதல்வனைப் பெற்ற அவள் நீ பிரிந்து தங்க என்ன கடனை உடையவாா னாலோ? என்கிறாள். திருக்குறளில் இல்லற்தானுக்குரிய கடமைகளும் மனைவிக்குரிய கடமைகளும் ஆக்கப்பட்டுள்ளன. மனைவிக்குரிய கடமைகளாக பின்வருவன் சூறப்படுகின்றன.

“தற்காத்து தற்கொண்டாற் பேணி தகை சான்ற சொற்காத்துச் சோர்வி வாள் பெண்” என்கிறது திருக்குறள். இங்கு பெண்களின் வீட்டுப் பணிகளான புதல்வனைப் பெறுதல் கணவரைக் காத்தலும் பொருளைக்காத்தலும் வற்புறுத்தப்படுவதைக் காணலாம்.

இன்னொரு பாடலில் (அக 196) பரத்தையிடம் சென்று வந்த கணவனைப் பார்த்து ‘தொடுகலம் குறுக வாரல்’ அதாவது ‘உன்னைத் தொடு மாட்டேன் கிட்டவராதே’ என்ற மறுத்துவைப்பதைக் காணலாம். இவ்வாறு தலைவி கணவன் மீது கொண்ட ஊடல் பற்றிய செய்திகள் இங்கு காணப்படுகின்றன.

மூல்லையிற் சூறப்படுகின்ற இருத்தல் ஒழுக்கம் பெண்ணின் கற்பினை வலியுறுத்தியது. கற்ப என்ற கோட்பாடே தந்தை வழிச் சமுகத்திலிருந்து பெறப்பட்டதெனக் கூறப்பட்டது. இருத்தல் ஒழுக்கத்தில் இருக்கும் மூல்லை நிலத்தாய் கணவன் தான் வெளியே சென்று வரும் வரை வீட்டின் செல்வத்

தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘கிழக்கு’ சஞ்சிகையில் புலம்பெயர் www.tamilapangam.net வாழ்வின் அவலத்தை புலப்படுத்தி நிற்கும் பார்த்திபனின் “பழைய ஞாபகங்களில் எங்கள் சீவியங்கள் கழிகின்றன” என்ற நேர்காணவிலிருந்து.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் பெண்கள் மத்தியில் பெண் விடுதலை உணர்வுக்குப் பரிசுயமாகியுள்ளனரா?

ஊர்ல் இருந்ததைவிட இங்க பெண்கள் தங்களுடைய கருத்தை வைக்கிறதுக் கான ஒரு சுதந்திரத்தையும் துணிவையும் இந்தப் புலம்பெயர்ந்த வாழ்வு அவங்களுக்குக் கொடுத்திருக்கு. ஆனா எல்லாப் பொம்பிளைகளும் அப்பிடி இல்லே. முன்று வகையாகப் பொம்பிளையளைப் பிரிக்கலாம். முதலாவது: ஊர்ல் இருந்த மாதிரியே கணவனே கண்களை தெய்வம், பிள்ளைகளுக்காக வேண்டிய சிவியம்.... இப்படியான ஆக்களும் இருக்கினம். மற்றப்படி பொருளாதாரத் தேவைகளுக்காக வேண்டி கொஞ்சம் வெளியிலே போய் வேலைசெய்து பலதுகளையும் கவனிக்கக்கூடிய அளவிற்குக் கொஞ்சம் வளர்ச்சிபெற்ற பொம்பிளைகளும் இருக்கினம். இவைகளையும் தாண்டி அரசியல் வாழ்விலியும் எங்களை இணைச்சுக்க வேணும் அல்லது பொம்பிளைகளுக்கு உள்ள பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளவேணும் என்று கூறுகிற முன்னேறிய பிரிவும் இருக்கு.

புலம்பெயர்ந்து வாழ்கிறவர்களது இதர முக்கியமான பிரச்சினைகள் பற்றிச் சொல்லுவங்கள்.

குழந்தைகளுடைய பிரச்சினை ரொம்ப முக்கியமானது. வெளிநாட்டுக்கு வந்ததிலே நாங்க முதலாவது சந்ததி. அடுத்த சந்ததி இங்க பிறந்த பிள்ளையன். மற்றுது படிச்சுக்கொண்டிருந்தப்பக் கூட்டிக்கொண்டு வந்த சின்னப்பிள்ளையன். இரண்டுவிதமான வாழ்க்கையில் அந்தப் பிள்ளைகள் போகுது. பள்ளிக்கூடத்துக்குப் போற எட்டு மணித்தியாலத்தில் ஒரு வாழ்நிலை. மிச்சமா இருக்கிற நேரத்தில் அது இன்னொரு வாழ்நிலையில் இருக்கு. கிட்டத்தட்ட ரெண்டு உலகத்திலே ஒரே நாளையில் அந்தப் பிள்ளை இருக்க வேண்டியிருக்கு. இது அந்தப் பிள்ளையிடத் தில் ஒரு உளவியல் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு வருது. கூடுதலான பிள்ளைகளுக்கு ஐரோப்பியச் சூழல்தான் தெரிஞ்சிருக்கு. தமிழ்ச் சமூக வாழ்நிலை இங்குள்ளதைவிடக் கூட ஒடுக்குமுறையானது. இதுக்கு மாற்றா இல்லையென்பாலும் இதைவிடக் கொஞ்சம் ‘விபரா’ இந்த ஐரோப்பிய வாழ்க்கை இருக்குது. இது சம்மந்தமா பெற்றோருக்கு நிறையவே அச்சமிருக்கு. முக்கியமா தங்களுடைய பொம்பிளைப் புள்ளைகள் சம்மந்தமா. நம்முடைய பொம்பிளைப் புள்ளையன் இந்த சரோப்பில் இருக்கிற பிள்ளையள் போல ‘கெட்டுப் போவினம்’ எண்டால் அவைகள் வச்சிருக்கிற அர்த்தம் தங்களை விட்டுத் தனியாப் போகுகள். சுயமா இருக்குங்கள், தனக்குப் பிடிச்ச ஒரு ஆண் துணையத் தேடிக்கொள்ளவினம். இது தங்கள் கலாச்சாரத்தை மழுங்கடிக்கும்னு சொல்லி சிலர் தங்கள் பிள்ளையள் வளர்ந்தவுடனே ஈழத்துக்குப் போறதோ இல்லை இந்தியாவுக்காவது போறதோ என்கிற ‘அப்படியாக்களோட் இருக்கினம். மற்றுது எங்கட புள்ளையளைப் பொறுத்து மட்டும் பெற்றோர்களுடைய அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்தோடு இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிலைமை இருக்குது. அப்போ அவை தங்களுடைய சொந்தப் பாலையையும் விட்டு, இங்க கத்துக்கிட்ட பாலையையும் விட்டு.... இது அந்தப் பிள்ளையளுடைய எதிர்காலத்தையே அழிக்கும். எங்களுக்குக் கனக்க பழைய நினைவுகள் இருக்கு. நாங்கள் ஒடித்திரிந்த ரோட்டுக்கள், பொடியன்களோட் ‘மார்பிள்’ விளையாடிய இடங்கள். நாங்கள் படிச்ச பள்ளிக்கூடங்கள், மற்றுது எங்களுடைய சொந்தக்காரர்கள்.... இந்த ஞாபகத்திலேயே நாங்க எங்க மிச்ச சிலியத்தைக் கொண்டுபோறம்.

ஆனா இங்க பிறந்த பிள்ளையள் சம்பந்தமா ஊர்ல் இருந்து வாற கடிதங்கள், டி.வி.யிலே போடுற படங்கள், புத்தகங்கள்.... இப்படியெல்லாம் நமக்கு ஒரு நாடு இருக்கா அங்கேயெல்லாம் நாம இல்லாமப் போன்மே என்று அவைகளுக்கொரு ஏக்கம். முதியவர்கள் ஓப்பிட்டளவில் மிகச் சரியான அளவுக் குறைவு. அவையுடைய சிவியம் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே கழிஞ்சிடும். வெளியில் போகமுடியாது. பாலைப் பிரச்சினை. ஊரில் இருக்கிற மாதிரி கூடின சமூகமாக இங்க இல்லை. மற்ற முதியவர்களைச் சந்திக்க இயலாது. அதெல்லாம் இல்லாம் ஒரு வெட்டப்பட்ட மன்றா வீட்டு அடைக்கப்படுக கிடக்கினம்.

தையும் வீட்டுக்கடமைகளையும் பார்த்துப் பேணிக்கொண்டிருக்க வேண்டிய கட்டத்தில் கணவனது சொத்துடமையைப் பேணுவதற்கு அவளது மகன் முக்கியம் பெறுகிறான். அந்த இடத்தில் அவளது மகனை மனைவியின் கற்புடமையிலிருந்தே பெற்றுக்கொள்கிறான். சங்க இலக்கியத்தில் புதல்வன் தூப் "மனைக்கு விளக்கு" என்ற தொடர்கள் அடிக்கடி இல்லக்கியத்தியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்துவதை அவதானிக்கலாம்.

இக்காலத்திற்கும் பின் வந்த இலக்கியங்கள் பெரும்பாலும் இவ்விலக்கியங்களிற் கூறப்பட்ட பெண்ணையே சித்தரித்தன என்று துணிந்து கூறலாம்.

சிலப்பதிகாரத்துக் கண்ணகியைக் குறைக்குறவுது என்பது நோக்கமல்ல - எனினும் அவளை ஒரு இலக்கியக் கதாபாத்திரமாக நோக்குமிடத்து கணவனின் ஒழுக்கத்தை இட்டு அவள் மனத்தாங்கல் என்பது சிலப்பதிகாரத்தினாடாகப் பெறப்படுகிறது. எனினும் அவள் தன் திரிப்பைத் தெரிவிக்க முடியாமல் இருந்தாள் என்பதை கண்ணகி கூற்றாக வருகின்ற பாடல் வரிகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.

ஆயர் சேரியில் கண்ணகியை மாதவியின் பாதுகாப்பில் விட்டுச் சென்ற போது கோவலனுடன் நடத்திய உரையாடல் திதனைத் தெரிவிக்கின்றது.

போரில் மக்கள் அதிசயிக்கத் தக்கவாறு வளர்கின்றார்கள். சாவுக்கு அடுத்து வசிக்கிறார்கள். ஒருவன் தனது அண்டை வீட்டானை அறிந்தது போல அதை அறிவார்கள், புத்திசாலியாக வளர்கிறார்கள். அச்சத்தை வென்று விடுகின்றார்கள். இது மக்களை உயர்த்துகிறது. நம்பிக்கையை, உளமகிழ்ச்சியை, விவரமையைத் தருகின்றது. போரில் இடைப்பட்ட நிழல்கள் இல்லை, வெளிநிய வர்ணமே கிடையாது, எல்லாமே உச்சந்தான். நல்லதோ கெட்டதோ, கறுப்போவெள்ளையோ, போரிலே பல விஷயங்கள் திரும்பவும் சிந்திக்கப்படுகின்றன; திறனாப்பு செய்யப்படுகின்றன; மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன.

'ஸ்ராவின் கிராடு சண்டை' என்ற நூலிலிருந்து

கோவலன்:

..... இருமுது குரவோவலும் பிறைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கண் டெழு கென எழுந்தாய் என்செய்தன?...

கண்ணகை:

..... அறவோர்க்களித்தலும் அந்தன ரோம்பலும் தறவோர்க் கெதித்தலும் தொல்வோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலுமிழுந்த வெள்ளை போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா வுள்ள வாழ்க்கையேனாதவின் ஏற்றெழுந்தன் யான....

மற்றோரால் போற்றப்படாத ஒழுக் கத்தில் ஈடுபட்டிருந்தீர். நான் மாற்ற முடியாத வாழ்க்கையை உடையவள் - அதனால் நீ எழு என்று சொல்ல எழுந்தேன.... எனகிறாள் வணிகுலத்துப் பெருமாட்டி. ஆனாலும் கணவனுக்கு அடங்கியவள் என்ற கோட்பாடு இங்கே பின்பற்றப்படுகிறமையைக் காணமுடிகிறது.

மேலும் கணவனுடன் வாழமுடியாத நிலையில் அவளால் இல்லறக் கடமைகளைச் செய்ய முடியாமற் போயிருக்கிறது.

"அற வோர்க்களித்தல்
அந்தன ரோம்பல்
தறவோர்க் கெதித்தல்
விருந்தெதிர் கோடல்

எதையும் அந்தப் பெண் செய்ய முடியாத ஒரு சட்டதிட்டத்தில் அகப்பட்டிருந்தமை புலனாகிறது.

பல்லவ சோழர்கால இலக்கியங்களும் அவ்வாறே. பக்தி இலக்கியங்கள் கூட பெண்ணைக் காதலி நிலையிலேயே நோக்குகின்றன. கண்ணனின் காதலி ஆண்டாளின் கதை தெரிந்ததே. காரைக்காலம்மையார் கணவனாற் கைவிடப்பட்ட நிலையிலேயே இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடுவதில் ஈடுபடுகிறார்.

காரைக்காலம்மை புராணத்தில் பெண்ணின் நிலைமை பற்றிய இன்னொரு செய்தி சேக்கிளாராற் கூறப்படுகிறது. காரைக்காலம்மையார் நாகப்பட்டினத்திற்கு போகாமல் தன்னோடு இருக்கவேண்டும் என்று விரும்பிய தந்தையாகிய தனத்ததன் தன்னுடைய வீடிடன் அருகே "அணிமாடம் அமைத்து மருமகனுக்குப் பல செல்வங்களையும் வழங்கினான்." எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் முதல் முறையில் சீதா ஜூம் வழங்கப்பட்டு செய்து கிடிக்கு

வருகிறது.

இராமன் காடாளச் சென்றபோது சிதையும் பின்னே சென்றமையாலே தான் கம்பராமாயணத்தில் சிதை போற்றப்படுகின்றாள். பெண்ணை பெருந்தக்க யாவுள கற்பென்னும் தின்மை யுண்டாகப் பெறின் என்ற வாக்குக் கிணங்க சிதை கற்பென்கின்ற தின்மை பொருந்தியவளாக இருந்தமையால் தான் போற்றப்பட்டாள்.

மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை வற்புறுத்திய இந்தச் சமூகம் தனது இலக்கியங்களில் (கம்பராமயணம் ஒன்றைத் தவிர) அதனை வலியுறுத்தவில்லை. செக்கிந்தாமணி யில் செகன் ஒன்பது பெண்களை மனக்கின்றான். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியை கைவிட்டு மாதவியுடன் வாழ்கிறான். கவிங்கத்துப் பரணியில் வரும் குலோத்துங்கன் பல பெண்களைக் கொண்டவன் ஆக இருப்பதைக் காணமுடிகிறது.

உலா என்னும் சிற்றிலக்கிய வகை ஒன்று போதை, வெதுமைபை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவமகளிரும், உலாவரும் தலைவரின் அழகையும், வீர்த்தையும், புகழையும் கண்டு மயங்குவதாகச் சித்தரிக்கப்படும் ஒன்றாகும். இங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்பதை விட்டு ஒருவனுக்குப் பல பெண்கள் என்ற நிலையே போற்றப்படுகிறது.

பரணிப் பிரபந்தத்தில் கடைதிறப்புப் படலத்திலும் தலைவரனாகிய அரசனிடம் மயங்கும் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.

நாடிய இன்களை அதனிலே கொடை நாதங்களோடு அணைவுறாது ஊடிய நெஞ்சிளோடு ஊடுவீர் உமது நெடுங்கடை தீற்மனோ.

என அந்தப் பாடல் அமைகிறது.

பெண்கள் அரசனின் திறைப்பொருளாக அமைந்தனர். அரசர் படையெடுக்கும் போது பெண்களைச் சிறைப்பி டித்து வந்தனர். அந்தச் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள் அரசனால் அனுபவிக்கப்பட்டனர் என்பதையும் கவிங்கத்துப் பரணி கூறும்.

அதை நாடிய புன்னாடுடை அபயற்க இடுதீறையாம் மலை நாடியர் தலை நாடியர் மனையிற் கடைதிறையின்

என அந்தப் பாடல் கூறும்.

14ம் நாற்றாண்டின் பின் 18-ம் நாற்றாண்டு வரை எழுந்த இலக்கியங்கள்

பலவும் பெண்ணைக் கீழ் நிலையிலேயே பார்த்துள்ளது. அருணகிரியாரின் பாடல் கள் பல பெண்ணை அனுபவித்த பின் எழுந்த பாடல்களாகும். அவற்றிலே பெண் இழந்துரைக்கப்படுகிறாள்.

கரிய குழல் மாதர் தங்கள்

அடுக்கூடு மற்புதைந்து

கவலை பெர்தாகி நெற்று மிகவாடி

திருப்புக்கும்

ஆசை நேச மயக்கீக்

காச தேடு மனத்திகள்

ஆவிசேர உருத்திகள் - தெருமகே

யாவரோடு நகைப்பவர்

வேறு கூறு விளைப்பவர்

ஆலகால விழிச்சீகள் - மலை பேரவும்

மாசிலாத தனத்தியர்

ஆடை சேர நடப்பவர்

வரி ஒத் முடிப்பவர்..

திருப்புக்கும்

எனக் குறிப்பிடுகின்றனர்.

காளமேகப் புலவர் பெண்ணுறுப்பை வைத்தே சிலேடை பாடியுள்ளார். பெண்ணாலே தான் உறுதி மிக்கவர் அழிந்தனர் என்று பாடுகிறார்.

வாலி மதிந்துவும்

வாஸரக்கர் பட்டதுவும்

சால மகியுடைய நூற்றொருவர்
மாண்துறையோ

சதவிகரத்தால் வந்த தாழ்வு

சதவிகரம் - சதி - பெண் - பெண்ணால் வந்த தாழ்வு தான் மேற்குறிப் பிட்ட எல்லாம் என்கிறார்.

நூலெண்பாவில் பெண்ணைன் குணங்களாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன சிறப்பிக்கப்படுகின்றன.

ஓளவையார் பெண்ணாய் பிறத்தல் கூடாது என்று பாடுகையில்,

கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தலிரிது என்று கூன், குருடு செவிட்டுக்கு இணையாகப் பெண்ணைன் பிறப்பைக் கூறுகிறார்.

எனவே தமிழிலக்கியத்தை 18-ம் நூற்றாண்டு வரை நோக்கும்போது தமிழிலக்கியத்திற் போற்றப்பெறும் கண்ணகியும் சிதையும் மனைத்தக்க மாண்பு என அக்காலத்துக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு அமைய வாழ்ந்திருந்த மையாலே போற்றப்பட்டனர்.

காரைக்காலம்மையார் (கணவனாற் கைவிடப்பட்டவர்), ஆண்டாள் (திரும் னம் வேண்டாது கடவுளை கணவனாக வரித்தவர்), திலகவதியார் (மனம்

பேசிய கணவன் இறந்தமையால் மன முடிக்காது வாழ்ந்தவர்), மணிமேகலை (உதயகுமாரன் இறந்தமையால் துறவி யாகிப் போனவர்) இவர்கள் இறைவன் தொண்டில் ஈடுபட்டவர்கள். மணிமேகலை தான்சார்ந்த சமயம் காரணமாகப் பொதுத் தொண்டில் ஈடுபட்டாள். இவர்கள் தவிர ஏண்யோரெல்லாம்,

மொத்தத்தில் பார்க்கும்போது தமிழிலக்கியத்தில் பெண்,

1) கணவனுக்குரியவளாக

2) காதலுக்குரியவளாக

3) கருணைக்குரியவளாக

4) மனைமாட்சிக்குரியவளாக வீட்டு வேலை, விழுந்தோமபல், கணவனைப் பேணல், புதல்வரைப் பெறுதல், மற்றும் அனைத்தும்

5) பாலியல் அனுபவிப்புக்குரியவளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

நவீன் இலக்கியம் தான் அதிலும் சில மட்டும் இந்தக் கோட்பாடுகளிலிருந்து விளகிப் பெண்ணை மனமுள்ள ஒரு உயிராகப் பார்க்கத் தொடங்கியுள்ளது.

- திருமதி அழுதா

தல், அதற்கேற்ப அவர்களை அணுகி இத்தகைய செயற் பாடுகள் பிழையானவை என்பதையும், இவற்றால் அவர்களும், அவர்கள் வாழுகின்ற சமூகமும் பாதிப்புக்குள் எாகின்றது என்பதையும் விளக்க வைத்தல், அவர்களைத் திருத்தி தாம் வாழுகின்ற சமூகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் வாழ்வதற்குரிய புனர் வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இந்தச் சமூகக் குற்றங்களை அவர்கள் தொடர்ந்தும் புரிவதைத் தடுத்து அவர்களும் சமூகத்தில் நல்வரவர்களாக வாழ்வதற்குரிய சீர்திருத்தக் கல்வி முறையை மேற்கொள்ளல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இதில் சிக்கக் கொலை புரிந்தவர்களைப் பொறுத்தவரை இவர்களின் நிலை பரிதாபமானது.. ஒருபூரும் இராணுவ வன்முறையால் பாதுக்கப்படுகின்ற அதேவேளை, ஆணாதிக்க மேலாண்மையாலும் பாதுக்கப்படுகின்றார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் தவறினைச் செய்துவிட்டு அதை இலகுவாக ஆண்கள் மறைத்து விடுகிறார்கள். பெண்களோ தவறினை மறைக்கவும் முடியாமல் ஊருக்குப் பயந்து அச்சத்தின் காரணமாக இப்படியான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கசிப்புக் காச்சதல், களவெடுத்தல் போன்வற்றில் ஈடுபட்டோரும் வறுமை காரணமாகவே இதை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுடைய பிரச்சினைகள் தமிழ்மீ நிதித் துறையினரால் ஆராய்ந்து தீர்க்கப்பட்டுவருகிறது. அவர்கள் சமூகத்தில் ஆளுமையோடு வாழும் தகமையையும் பெற்று புதிய மனிதர்களாகி ஒரு நம்பிக்கை மிகுந்த உல்குகள் பரவேசிக்கிறார்கள்.

புதிய மிறவிகளாக

சிந்லங்கா அரசு தமிழ் மக்கள் மீது நீண்டகால மாக மேற்கொண்டுவரும் இன ஒடுக்குமுறை நடவடிக்கையானது எம் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தி நிற்கின்றது. அரசின் அடக்குமுறை காரணமாக வெடித் துள்ள இந்த யுத்தம் எம் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புக்களின் ஒட்டுமொத்த விளைவாக தமிழ்மூர்ப் பெண்கள் மத்தயில் பல சமூகப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக சமூக பொருளாதார வாழ்வில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்களிடையே விபச்சாரம், சிக்ககொலை, கசிப்புக் காச்சதல், களவெடுத்தல் போன்ற சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

இச் சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட்டு குற்றமிழூத் தவற்களாகி, இதிலிருந்து மீளமுடியாதவர்களாகி, பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள பெண்களுக்கான புனர் வாழ்வு நடவடிக்கையில் விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பின் ‘நன்னடத்தைப் பள்ளி’ என்ற சீர்திருத்த நிலையம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந் நன்னடத்தைப் பள்ளியின் முக்கிய நோக்கங்களை ஆராய்வோமாயின், சமூகத்தில் குற்றமிழூத் தவற்களை அவர்களைக் கருதப்படும் பெண்களை இன்கானுதல், காரணமாகவே ஆராய்

எமது பண்டைய மரபின் சிறப்பும் நறியடைய பண்பாட்டு அம்சங்களும் அழிந்துவிடக்கூடாது

தமிழ்மீப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர், புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த போதும் தாயகத்தின் மீது தீராத காதல் கொண்ட செயற்பாட்டாளர்களாக இருக்கின்றார். அன்மையில், அவுஸ்திரேலியாவில் நடைபெற்றதுமான, ‘சகாப்தத்தின் பிரதிபலிப்பு என வர்ணிக்கப் பட்டதுமான நீதியான சமாதானத்தை நோக்கி’ எனும் மாநாட்டின் வெற்றிக்கு முன்னின்று உழைத்தவர். தமிழ்மீப் விடுதலைப் பெண் போராளிகளோடு பழக பேசக் கிடைத்த சில நாட்களாயினும், அந்நாட்களே தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் மனோ அக்காவுடன் ‘சுதந்திரக்கீற்று’ ஆண்டிதழுக்காக தமிழ்மீப் பெண்கள் அமைப்பினராகிய நாங்கள் உரையாடியபோது...

புலம் பெயர்ந்து வாழும் குழலில் பெண்கள் எதிரிகொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவாக உள்ளன?

புலம்பெயர்ந்து வாழுவதால் தான் இந்தப் பிரச்சினை என்று சொல்லும் படியாக பிரச்சினைகள் தனியாக இல்லையென நான் நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை பெண்கள் என்கு, எந்த குழலில் வாழ்தாலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகத் தான் இவற்றைக் காண்கிறேன்.

மிதமிஞ்சிய ஆணாதிக்கம் – இல் வாழ்வில் சமத்துவம் இல்லாமை மனவியிடமிருந்து மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகள், பெண்கள் வேலைக்கும் போய் வந்து முழு நேர தாயாக, முழு நேர மனவியாக, இயங்கும் போது ஏற்படும் அசிதிகளால் உள்ளதில், உடலில் உண்டாகும் சலிப்பு ஆகியன.

வேலைக்குப் போக வாய்ப்புக் கிடைக்காத பெண்களால் அது இன்னொரு வித பிரச்சினை, ஆணால் பணமுடை இல்லாத பட்சத்தில் பெண்கள் வேலைக்குப் போகாமல் விட்டிருந்து பின்னள்களை வளர்ப்பது புலம் பெயர்ந்து வாழும் குழலில் மிகவும் விரும்பத்தக்கது.

உண்மையில் இவை புலம்பெயர்ந்து தமிழ்மீப் போராளும் இந்த மெருக்கள்

வாழுவதால்தான் ஏற்படும் பிரச்சினை என்று கூற முடியாதல்லவா?

இப்பிரச்சினைகளுக்கான தீவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரச்சினையைப் பொறுத்து இப் பெண்களின் பழுவை சுற்றத்தார் திட்டமிட்டு பகிர்ந்து கொள்ளும் புரிந்துணர்வு தான் ஒரே வழி.

தற்போதுள்ள குழலில் திருமணச் சடங்குள் ஒரு முற்போக்கான உலகத் துக்குப் பொருத்தமானதாக இருக்கின்ற வை?

முற்போக்கான உலகத்துக்கு எமது திருமணச் சடங்குள் பொருத்தமான தாக இல்லையென அவற்றுக்கான காரணங்களை நோக்கினால் கூறத் தோன்றும். ஏனென்றால் முக்கிய மான திருமணச் சடங்குள் பலவும், பண்டைய குழலில் மனமகனும் மனமகனும் முற்றிலும் அறிமுகமில் வாத புதியவர்களாக இருந்த பட்சத் தில், பயம், கூச்சம் ஆகியன அகல் வதற்கு அவசியமாகத் தேவைப்பட்டன. இப்போதோ மனமக்கள் சமூக மாக பழகிய பின்பு தானே திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஆணால் தேவை நிமத்தம் இல் ஸ்ரூபு போன்றாலும் இந்த மெருக்கள்



இம் திருமணச் சடங்குள் மரபு வழி வந்த ஒரு பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிப்பனவையாக இருப்பதால் இவற்றை தொடர்ந்து கடைப்பிடிப் பதை நான் பெரிதும் விரும்புகிறேன். பின்வரும் சந்ததியினருக்கு எமது பண்டைய மரபினை நினைவு படுத்தும் இனிய சம்பிரதாயங்களாக இவை எனக்குப் படுகின்றன. அவசியம், அவசியமில்லை என ஒதுக்கும் போது புலம்பெயர்ந்து பல்லினங்களிடையே வாழும் நாம் எம்மை இனம் காட்டி எமது இனத்தின் தனித்துவத்தை ஒழித்து விடமால் பேணுவது முக்கிய மான தேவையுமாகிறது. முன்னேறிய மேற்கத்தைய சமுதாயங்களில் கூட வழைமை (tradition) என்று கூறி பழைய சம்பிரதாயங்களை இன்னும் கடைப்பிடிப்பதை காண்கிறோம்.

இங்கு குறிப்பாக பெண்கள் தமது பண்பாட்டுச்சின்னங்களை அணிந்து கொள்வதில்லை. இவ்வாறு அணிந்து செல்வதால் ஏற்படுகின்ற பிரச்சினைகளாலா? அல்லது வேறு காரணங்களாலா?

பண்பாட்டுச்சின்னங்களை என்று சேலையணிவது, நெற்றிக்கு திலக மிட்டுக்கொள்வது, தாலிக்கொடி, என்பன இங்கு பலரும் அணிந்து செல்கின்றனர். இது அவரவர் விருப்பத்தை பொறுத்திருக்கிறது. ஆடைய னெபது தனிநபர் ஆசை, ரசனை, தேவை என்பவற்றை பிரதிபலிப்பன.

சமுத்தில் கூட இப்போது வசதி கருதி தேவைக்கேற்ப உடை மாறி வருகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் குளிர் காரணமாகவும் சேலையனிந்து செல்வதை தவிர்க்கின்றனர்.

பெண்கள் வெளிநாடுகளில் ஆற்றக் கூடிய பணிகள் எவை எவை என்னிங்கள் கருதுகிற்கள்?

வெளிநாடுகளில் தமிழ் பெண்கள் ஆற்றக்கூடிய பணிகள் பல உள்ளன. முக்கியமாக எமது கலாச்சாராத்தைப் பேணிவளர்ப்பது. எமது பிள்ளைகள் ஞக்கு அவற்றை புகட்ட வேண்டும். வீட்டில் தாய் தான் பிள்ளைகளின் எண்ணங்களை சமைக்கும் கருவியா கிறான். தமிழை, எமது பண்பாட்டை எமது பிள்ளைகளும் தொடரும் வண்ணம் செய்ய வேண்டும்.

மேல்நாட்டு பண்பாட்டு அம்சங்கள் குறிப்பாக பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன?

மேல்நாட்டு பண்பாட்டு அம்சங்களில் குறிப்பாக ஆடைகள் தான் பெண்களை பாதிக்கின்றன. நாகரீக மோகத்தின் காரணத்தினால் சில பெண்கள் கேளிக்கைகளில் மூழ்கி விடுவதையும் காண்கிறோம். மற்றும் சிலர் சமத்துவம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் எல்லை மீறி கணவனை எதிர்த்து பிரிந்து வாழ்வதை வீணாக்கிக் கொள்கின்றனர்.

தாயகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பற்றிய அபிப்பிராயம் என்ன?

தாயகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பற்றிந்தைகளுக்கும்போது மிகவும் பெருமித மாக உள்ளது. என்னால் தலைவணங்காமல் இருக்க முடியவில்லை. உண்மையில் கோழி கூடத் தன் குஞ்சுகளைக் காக்க பரந்துடன் கூட போரிட முனைகிறது. குழந்தையில் இனம், மானம், உயிர் காக்க இந்த பெண்களை போராளிகளாக்கியுள்ளதை நினைத்து கலங்காமலும் இருக்க முடியவில்லை.

இந்த பெண்களில் சிலருடன் ஒன்றரை மாத காலத்துக்கு மேல் தங்கியிருக்கும் பெரும் பேறு 1995-ல் எனக்கு கிடைத்தது. கனரக ஆயுதங்களை ஏந்தி போராடுவதால் இவர்கள் தமது மென்மையான பெண்மை உணர்வுகளை இழந்து இறுகிப் போன வர்களாக இருப்பார்களோ என நான்

நினைத்ததற்கு மாறாக, அன்பும் பாசமும் குழந்தைகளும் குறும்பும் மிகக் இயல்பான பெண்களை கண்டு நான் பூரித்துப் போனேன். போர்க்களத்தில் பிரிவுகளை சந்தித்தவர்கள், கொடுரங்களை அநுபவித்தவர்கள், ஒரு மாதமே பழகிய நான் விடை பெறும் போது, என்னைப் போலவே கண் கலங்கி அழுதபோது, அவர்களது மென்மையான இதயங்களைப் புரிந்து கொண்டேன்.

பெண்களுக்கான பாலியல் கல்வி புகட்டப்படுவது ஆரோக்கியமானதா? இது ஆரோக்கியமற்றாக அமைந்து விடுவதற்கான காரணம் என்ன?

நீங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் எமது கலாச்சார பின்னணியில் தான் நான் பதில் தர முடியும். எமது கலாச்சாரத்தில் பாலியல் கல்வியை கணவளிடமே கற்று அறிந்ததே மரபு. 40 வயதில் கூட திருமணமாகாத பட்சத்தில் பாலியல் அறிவு சற்றுமிகு வாத பெண்கள் எமது சமுதாயத்தில் புதுமையானதல்ல. இந்த நாட்டு பெண் பிள்ளைகள் 13–14 வயதில் கருத்தை மாத்திரைகளை கைப்பையில் காவலாகக் கொண்டு திரிவதும் புதுமையானதல்ல. இது ஒரு வாழ்க்கை முறை (A way of life) இதனால்தான் இந்த குழந்தைகளில் பிரவேசிக்கும் எமது பிள்ளைகளுக்கு எமது கலாச்சார பின்னணி பற்றிய போதனை அவசியமாகிறது. அவர்களது அணுகு முறை சந்தர்ப்பங்களை எப்படிக் கையாளுவது என்பது. எமது அணுகு

மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டுக்கு அப்பாலனது. ஆணமைக்கும் பெணமைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது. அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது. இந்த மனிதத் தின் ஆற்றல்களை உடற்கூறு நிர்ணயிப்பதல்ல.

பெண்ணிடமும் மனிதம் இருக்கிறது. அதன் அற்புதமான ஆற்றல்களையும், அலாதியான பண்புகளையும் பாலியல் அளவு கோலால் நிர்ணயிக்க முடியாது. எதையும் பெண்ணால் சாதிக்க முடியும் என்பதற்கு எமது போராட்டம் ஓர் உன்னதமான உதாரணமாகத் திகழ்கிறது.

முறை சந்தர்ப்பங்களை எப்படித் தவிர்ப்பது என்பது. பாலியல் கல்வி ஆரோக்கியமானதாக நான் கருத வில்லை.

புலம் பெயர்ந்த நாடுகளில் குடும்ப உறவுகள் நிலைகெட்டும் சீர் கெட்டும் போவதற்கான நிலை எவ்வாறு உருவாகின்றன?

கேள்வியில் உள்ள ‘புலம்பெயர்ந்த நாடுகளில்’ என்பதை என்னால்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு இந்நிலை பரவலானது என்றும் நான் ஒத்துக் கொள்ள முடியாது. எங்கு வாழுந்தாலும் கணவன் மனைவி இருவரதும் புரிந்துணர்வும் அடிப்படை குணாதிசயங்களும் தான் காரணம் என்பேன். புலம்பெயர்ந்த நாடுகளில் வேண்டுமானால் சந்தர்ப்பங்கள் கூடுதலாக அமைந்து விடுகின்றன என்பது உண்மை. ஒன்றிரண்டு தடம் மாறினாலும் பெரும்பான்மையாக எம்மவர்கள் எமது பண்புகளைப் பேணி மேன்மையுடன் வாழுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.

எங்கள் பிள்ளைகளை தமிழ்த்தேசிய உணர்வோடு வளர்க்கவேண்டும் என்பது பற்றிய தங்கள் கருத்து என்ன?

நிச்சயமாக எமது பிள்ளைகளை தமிழ்த்தேசிய உணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதில் மிக ஆர்வம் கொண்டுள்ளேன். உணர்வு எனும் போது மொழியை மட்டும் பிள்ளை பேசி விட்டால் போதாது. எமது கலாச்சாரம், பின்னணி, மரபு, எமது அடி, நாம் புலம் பெயர்ந்த காரணங்கள், எமது இனத்தின்நிலை, என்பன பற்றி எமது பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

பொதுவாழ்வில் பெண்களுடைய பங்கு எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பொது வாழ்வில் ஈடுபடுவது அவரவர் வசதியையும் விருப்பத்தையும் பொறுத்திருக்கிறது. நாட்டமும் அக்கறையும் இருந்தாலும் கூட வேலை என வரும் போது ஆர்வமும் சங்கற்பழும் இருந்தாலன்றி செய்து கொள்ள முடிவதில்லை. இன்னும் பெண்கள் முன்வந்து பொது வேலையில் ஈடுபட வேண்டிய தேவையுண்டு. தத்தம் குடும்பங்களை பேணுவதோடு நாட்டு நலவனிலும் ஈடுபாடு காட்டுதல் அவசியம் என கருதுகிறேன்.

★★★

யுத்தங்கள்போது படியல் வன்முறை சுர்வதேச இராணுவத்தின் வரலாறு

ஸீப்பா மலைட் ஜெனவிக் என்ற சேர்பியப் பெண்ணிலை வாதி எழுதிய “Rape in war - The history of the Universal soldier” என்ற கட்டுரையின் தமிழாக்கம்

கொ ரேசியா, பொசனியா, சேபியா, இந்தோனே சியா, அல்லது உஸ்஬ெக்கிஸ்தான் என்ற எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் இராணுவத்தினர் பெண்களைப் பாலியல் வன்முறைக்குட்படுத்துகின்றனர்.

“ஆண்கள் யுத்தத்துக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். பெண்கள், இராணுவத்தினரை மகிழ்விப்பதற்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்” என்று நியேட்சேயும், ஹிட்லரும் கூறி பிருக்கின்றார்கள்.

இதுதான் நிலைமை என்றால், இதைத்தான் தலைவர்கள் சொல்கிறார்கள் என்றால் பாலியல் வன்முறை ஒரு யுத்த தர்ம விதியாக மாறுகிறது. ஆகவே பாலியல் வன்முறை தனி யொருவரின் விருப்பு, வெறுப்பைச் சார்ந்ததாக அல்லாமல் கூட்டு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்படுகிறது. இராணுவத்தினர் கொலை வதை செய்யும் போதும், பாலியல் வன்முறையில் ஈடுபடும் போதும் இச் செயல்களை அனுமதிக்கும் எல்லாம் வல்ல தலைவர்னின் ஆசீர்வாதம் தனக்கிருப்பதாக எண்ணுகின்றனர். அவர்களை ஊக்குவிப்பதும் அது தான்.

பாலியல் வன்முறை என்பது பொழுதுபோக்குக்காக ஈடுபடும் செயல் அல்ல. ஒருவன் தனது ஆணாதிக்க அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு விபரீதமான நடத்தை. ‘ஆணமையுள்ள’ மனிதர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்ளும் மனித கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு ஒருவன் தனது அகங்காரத்தைத் திருப்பிடப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் வன்செயல். இந்த ‘ஆணமை’ என்ற



கருத்து ஆணாதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்டதே தவிர, இயல் பான மனித உணர்வு அல்ல என்று பெண்ணிலைவாதிகள் வாதாடுகிறார்கள். ஆகவே பாலியல் வன்முறை ஒரு அழிவு நடவடிக்கை. ஆணத்தாரத் தின் வெளிப்பாடு. அது ஒரு இயல் பான எழுச்சி அல்ல.

ஸீப்பா மலைட் ஜெனவிக்

ஆன் படைப்பிரிவு, பெண்களைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தும்படி தனது அணியைச் சேர்ந்தவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கிறது. குழந்தைப் பருவத்தில் சகோதரியுடன் விளையாடியதாலும், தன் அன்னை மீது கொண்ட அன்பினாலும் சிப்பாய் பாலியல் வன்முறையில் ஈடுபடத் தயங்கலாம். ஆணால் அவனை அவ்வழியில் சக இராணுவத்தினர் ஈடுபடுத்திவிடுவர்.

யுத்தம் வேறுவிதமானது. எதிரித்தரப்புப் பெண்களைப் பாலியல் வன்முறைக்குட்படுத்துவதுதான் குதந்திரங்கள் விடுதி. எதிரியின்

ஆதனங்களை அழித்தல் மற்றும் அவமானப்படுத்தல் மூலம் சிப்பாயின் பலம் செயற்படுத்தப்படுவதோடு அவனது ஆணமையும் குலத்தின் மேன்மையும் உறுதியாக்கப்படுகின்றன. அவனுக்கு முந்தியவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள். ஆண் - பெண் கலப்பினச் சமூகத் தின் ஆரம்பகாலப் படிமுறைகளில் பாலியல் வன்முறையும் ஒன்று. ஒரே மொழி பேசுபவர்களிடையே மோதல் என்றால், முதலாவது இலக்கு பாலியல் வன்முறையே. வேண்டுமானால் எந்தப் பெண்மீதும் பாலியல் வன்முறையைப் பிரயோகிப்பார்கள்.

ஒரு மூலஸீம் இராணுவச் சிப்பாய் தனக்கு ஏற்ததான இருபது வயது இருக்கும் போது தன்னிடம் வெறுப்புக் காட்டிய ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்து கொண்றதாகக் கூறினார். இறந்தவளின் வயிற்றில் நான்கு ரவைகள். இதனால் உலகில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. எந்த நீதி நிறுவனமும் எப்பொழுதும் இதை விசாரிக்காது. சமூக விழுமியிங்கள் என்ற கட்டமைப்பில் அவளது

சுதந்திரக்கிற்று

ஈளார்ந்த துயரங்கள் சொல் வடி மேம் பெறாது.

4 யுத்தங்களில் சாகும் ஆண்களுக்கு கூயாக்கு விழுமியங்களுக்கு உறுதிய ரீக்கப்படுகின்றது. அவர்கள் அடை பது வீரச்சாவு. அவர்களுக்கு நினை சாலயங்கள் எழுப்பப்படுகின்றன. ஆவர்கள் நூற்றுக்கணக்கான பெண் வளை, நூற்றுக்கும் அதிகமான தட்டவுகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியவர்கள்.

5 பாலியல் வன்முறைக்கு உட்படுத்துப்பட்டு, கொல்லப்படுகின்ற பெண்கள் வீரச்சாவடைவதில்லை. 'காணா மல் போனவர்கள்' என்று அவர்களுக்கு நினைவாலயங்கள் எழுப்பப் படுவதில்லை. பெண்கள், பெண்களின் கணகளினால் உலகை நோக்கும் போதே அவர்கள் வீராங்கணகளாகத் தெரிகின்றார்கள்.

இந்த யுத்தத்தில் கொரேசியாவிலும் பொஸ்னியாவிலும் பல ஆயிரக்கணக்கில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஒரு முறை அல்ல பல முறைகள் பாலியல் வன்முறைக்கு உட்பட்டிருக்கிறார்கள். அனைத்து இனத்தினரும் அனைத்து வயதினரும் எனப்பல பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தரவு சேகரிப்பவர்கள் எந்த யுத்தப் பதிவேடுகளாலும் இந்தப் பெண்களைப் பற்றிய தகவல்களைப் பதியவில்லை.

சரியிவோவிலும் ஏனைய நகரங்களின் விடுதிகளிலும், பாடசாலைகளிலும் பல பெண்கள் பலவந்தமாக விபச்சாரத்தில் சடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்தப் பெண்களில் சிலராவது தப்பினார்களா, தப்பியிருந்தால் எப்படி எதிர்த்தார்கள், மற்றவர்களின் பயமுறுத்தல்கள், பாலியல் அடிமைத் தனத்துக்கு எவ்வாறு இரையானார்கள். அவர்களால் எந்தெந்த வாழ்க்கை முறையை மாற்றியமைக்கமுடியாதுள்ளது, அவர்களது சுயம் அல்லது சிருங்கார மனோபாவம் என்னவாகும், பல்லைக் காட்டுகின்ற வன்முறையாளரை அவர்கள் தொடர்ந்தும் எதிர்பார்ப்பார்களா?

எமக்குத் தெரியாது.

வியட்நாம் யுத்தத்துக்குப் பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்த, மறைந்துபோன ஆவணங்களைப் பெண்ணிலைவாதிகள் தேட ஆரம்பித்தனர். நாகரிகத்தின்

ஆரம்ப காலம் முதல், அனைத்து யுத்தங்களிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான வரலாற்றுப் பிரதிகளையும் அவர்கள் படிக்க ஆரம்பித்தனர்.

"யுத்தத்தில் வெற்றி பெற்றவனுக்கே கைப்பற்றிய பொருட்கள்" என்று கிரேக்கரின் புராதன வாசகம் ஒன்று கூறுகிறது. யுத்தத்தின் பிறகு கிரேக்க வீரர்களுக்குப் பெண்களை வழங்குவது ஒரு மரபு ரீதியான பரிசாகும். இதில் யுத் விபச்சாரத் துக்கும் பாலியல் வன்முறைக்கும் இடையில் வேறுபாடு காண்பது கடினமானது. சிப்பாய்கள் தமது உடற்பலத்தின் மூலம் அல்லது பணத் தினால் நிர்ப்பந்தப்படுத்தி பெண்கள் மீது உரிமை பாராட்டுவது ஒரு இராணுவ எண்ணக் கருவாகும்.

ஆறாம் நூற்றாண்டு ரோம யுத்தத்தில் பாலியல் வன்முறை நிகழ்ந்ததாகப் பதிவுகள் உண்டு. பிரான்ஸ் - இங்கிலாந்துக்கிடையிலான நூற்றாண்டு யுத்தத்திலும், இங்கிலாந்தில் ஒவ்வொரு மன்னர் ஆட்சிக்காலத்திலும், அமெரிக்க விடுதலைப் போர்களிலும் பாலியல் வன்முறை நடைபெற்றதற்கான பதிவுகள் உள்ளன.

உக்ரெயினின் கிராமமென்றில் பாசிஸ்டுகள் பெண்கள் மீதும், பருவப் பெண்கள் மீதும் பாலியல் வன்முறையைப் பாவித்தார்கள். பெரசொவகா பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த ஜேர்மன் படையினர் பதினாறுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட எல்லாப் பெண்களையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள்.

அலெக்சாண்டர் சோல்ஹென் சின் என்பவர், யுத்தத்தின் மறுபக்கத்தைப் பற்றி *The Gulag Archipelago* என்ற நாலில், 'மூன்று வாரங்கள் ஜேர்மனியில் யுத்தம் நடைபெற்றுக்

கொண்டிருந்தது ஜேர்மனியப் பருவப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியபின் சுட்டுக் கொல்லலாம் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இது யுத்தத்தின் தனிச்சிறப்பாகும்' என்று எழுதியுள்ளார்.

1945-இல் செஞ்சேனை, கிழக்கு ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் இருபது இலட்சம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக, ஜேர்மன் பெண்ணிலைவாதியான இயக்குனர் தெற்றில் சான்டரஸ், 1992 இல் பெர்லினில் நடந்த திரைப்பட விழாவில் விவரணப்பட்ட ஒன்றைக் காட்டினார். அப்போது (யுத்தகாலத்தில்) பதினெந்து வயதுப் பெண்கள் தாம் நூறு தடவைகளுக்கு மேல் பாலியல் வன்முறைக்குப்பட்டதாகச் சாட்சியம் கூறுவதை ஓளிப்படக்கருவி படம் பிடித்துள்ளது.

கொரியா - யப்பான் போரில் (1920 - 1940) ஒரு இலட்சம் கொரியப் பெண்கள் பசுபிக் தீவுகளில் நீண்டகாலம் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கப்பட்டதற்காக, கொரியாவின் பெண்கள் குழுவொன்று யப்பானிய அரசிடம் நட்டாடு கோரியன்னது. பெரும்பாலான பெண்கள் அப்போது பதினாலிலிருந்து பதினெட்டு வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்தனர். வீடுகளிலிருந்து பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் திரும்பி வீட்டுக்கு வரமுடியாது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொருவரும் குறைந்தது பதினெந்து தடவை இராணுவத்தினருடன் பாலியல் உறவில் சடுபடும்படி வற்புறுத்தப்பட்டனர்.

1990ல் குவைத் தூக்கிரமிக்கப்பட்டபோது ஈராக்கியர் வயது எல்லை இல்லாமல் பெண்களைத் துன்புறுத்தியதோடு பாலியல் வன்முறையை

இந்த மண்மீட்புப் போர்களத்தில் இன்று தமிழ் இளம் பெண்கள் ஆயுதமேந்தி நிற்கிறார்கள். முழு உலகமுமே வியக்கும் வகையில் அபாரமான அரப்பணிப்புக்களைச் செய்து வருகின்றார்கள். விடுதலைப் புலிகளின் மகளிர் படைப்பிரிவின் தோற்றமும், வளர்ச்சியும், எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பதை நான் பெருமித்துடன் கூறுமுடியும். தமிழூப் பெண்ணினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இது ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக் குறித்து நிற்கின்றது.

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடுத் தலைவர் திரு. வே. பிரபாகரன் -

மும் பிரயோகித்தனர். கருச்சிதைவு செய்வது குவைத்தில் சட்டவிரோத மானது. பெண்கள் மகப்பேறு வரை யிலும் குழந்தைகளை வயிற்றில் சுமக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். பிற்கு குழந்தைகளை குவைத் ஆண் கள் கொன்றனர். குழந்தைகள் எதிரிகளின் குழந்தைகள். இந்தப் பெண்களால் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடரமுடியாது. பலவந்தமாக விபச சாரத்தில் சடுபடுத்தப்பட்டவர்கள், அவர்கள் தங்களைத் தாங்களே வேறு பல வழிகளில் அழித்துக்கொண்டனர். சிலர் தற்கொலையும் செய்தனர்.

கொரேசியா மற்றும் பொஸ்னியா வில் உள்ள அனைத்து யுத்த முனைகளிலும் பாலியல் வன்முறைகள் பெருவாரியாக நடைபெறுகின்றன. இராணுவத்தினர் திரும்பிச் செல்லும் வழியிலுள்ள முன்னாள் யூகோசிலேவாக்கியா நகரங்களிலும் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு குறைச்சலில்லை. சக்ரெப் மற்றும் பெல்கிரட் நகரங்களில் சிறுவர்கள், பெண்களுக்கான சிறப்புத் தொலைபேசி அழைப்புக்களிலிருந்து, யுத்தம் ஆரம்பித்தது முதல் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நூற்றீதும் அதிகரித்துள்ளதாகப் பதியப்பட்டுள்ளது.

இவர்கள் அனேகமாக முன்னாள் இராணுவத்தினர். தமது மனைவியர்களையும் துன்புறுத்தல், பாலியல் வன்முறையில் இறங்கல் எண்ணங்களுடனேயே அனுகுகின்றனர்.

கொரேசியா யுத்தத்தைப் பற்றிய, ஹெல்சிங்கிலோச் என்ற மனித நேய அமைப்பின் முதல் அறிக்கையில் கொசோவைச் சேர்ந்த அல்பேணியப் பெண்ணின் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளது. சமவூடு ஆட்சிப்படையின் இராணுவ நடவடிக்கையின் போது அந்தப் பெண் கொரேசியருடன் அறை ஒன்றில் வைக்கப்பட்டாள். ஆண்கள் சட்டுக்கொல்லப் பட்டார்கள். பதிலாக அவளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தவில்லை. உயிர் வழங்கியதற்குக் கைமாராக அவள் பலமுறை குறுக்கு விசாரணை களுக்கு உட்படுத்தப்பட்டதோடு, பன்னிரண்டு மணித்தியாலங்கள் பாலியல் வன்முறைக்குப்படுத்தப்பட்டாள். (1992 ஜூன் வரியில்) தன்னுடைய மௌனத்தை அவளால் வார்த்தைகளாலும் செயலாலும் எப்போதாவது கலைக்கழுதியுமா?

பெண்கள் பற்றிய ஆப்வுகளிலி தமிழ்த் தேசிய ஆய்வுணர் சுற்றுகள்

கலைஞருக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள உறவு ஒரு இரு வழிப்பாதை. அவன் தனக்குத் தான் நம்பிக்கையானவனாகவும் வெற்று விவாதங்களிலிருந்து விடுதலைபெற்றவனாகவும் இருப்பதன் மூலம் புதிய கண்ணோட்டங்களை உருவாக்குகிறான்.

மக்களின் புரிந்துகொள்ளும் தீரனை உயர்த்துகிறான். இதன் விளைவாக ஒரு சமுதாயத்தின் விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது. அதன்மூலம் ஒரு புதிய கலைஞர் பிறப்பதற்கான வழியை உருவாக்குகிறது.

- அந்தராய் தார்க்கோவஸ்கி -

ருந்து பாலியல் வன்முறையில் மூன்று அம்சங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. முதலாவதாக யுத்தத்தில் பாலியல் வன்முறையைப் பாலிப்பது பகிரங்கமானது. துன்புறுத்தல் மற்றும் பாலியல் சம்பவங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிலேயே இடம் பெறுகின்றன. ஆண்கள் பாலியல் வன்முறையில் சடுபடும்போது ஒரு பெண்ணுக்கு உடலோ, விருப்பு வெறுப்புக்களோ இருப்பதாகக் கருதுவதில்லை. எதிரித்தரப்புப் பெண்களை துன்பப்படுத்துதல் எதிரியை வெற்றி கொண்டதற்கான ஓர் அடையாளமாகும். ஆகவே அதில் கொடுரமும் நாடகத் தன்மையும் இருக்க வேண்டும். தலைமயிரை எரிப்பது, அவர்களின் உடல் உறுப்புக்கள் சிலவற்றை வெட்டி எடுப்பது, சங்கிலியாலும் கயிற்றாலும் கட்டி இழுத்து இருத்தக் காயங்களுடன் விடுவது போன்றவற்றில் ஒரு அரக்கத்தன்மையுள்ளது. யுத்தத்தில் வெற்றி பெறுவது ஆண்கள். வெற்றி ஆண்கள் சார்புடையது. இதைத் திருப்பித் திருப்பி நிருபணமாகக் வேண்டியுள்ளது.

பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவள் வெற்றிகொண்டவளின் இனமாக இருந்தாலும், அது வெற்றியின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. அது ஆண்மையின் வெற்றி.

இரண்டாவது, யுத்தப் பாலியல் வன்முறைகள் பெரும்படியான பாலியல் வன்முறைகளாகும். எல்லோரும் இணைந்து தோழுமையுடன் செய்கின்றார்கள். குழுக்களாகப் பாலியல் வன்முறையில் சடுபடும்போது, மற்ற

வர்கள் முன்னிலையில் அது நடைபெறுவதால், யுத்த தர்ம கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டதாகிறது சடுவதும் பாலியல் வன்முறையில் சடுபடுவதும்தான் இராணுவத்தினரின் கோட்பாடு என்றால், யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் பெண்களின் அந்தஸ்தை அறிந்துகொள்ளலாம்.

மூன்றாவது, தம்மால் பாலியல் வன்முறைக்குப்படுத்தப்பட்ட பெண்ணைக் கொல்வதாகும். ஒரு பெண்ணைக் கொல்வதால் சிப்பாயால் அவளை வீராங்கனையாக்கி விட முடியாது. பெண்களைக் கொல்வதால் தால் மேலதிகமான புள்ளிகளோ, எதிர்காலத்தில் புகழோ வந்து சேரப்போவதில்லை. பாலியல் வன்முறையே போதுமானதாக இருந்தும், பெண் கொல்லப்படுகிறான். அவன் ஒத்துழைக்க மறுத்தால் இருக்கலாம், அல்லது விளையாட்டாகச் சடுவதாக இருக்கலாம். காரணம் இல்லாமலும் இருக்கலாம். ஒரு பெண்ணைக் கொல்வதா, இல்லையா என்பது இராணுவத்தினரின் சயவிருப்பத்தைப் பொறுத்தது.

இந்த யுத்தக் கோட்பாடுகளின்படி பெண் ஒரு மதிப்புக்குரியவளாகக் கருதப்படுவதில்லை. வெறுக்கத்தக்க வளர்க்க கொள்ளப்படுகிறான். நுகர்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரியவளாக எண்ணப்படுகிறான்.

பெண்களைக் கொல்வசெய்வதற்கோ அன்றி அவர்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிப்பதற்கோ, பெண்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை ஆண்கள் பிரகடனப்படுத்தத் தேவையில்லை. இருபது வருடத்திற்கு விடுவது இதனை மெய்ப்பிக்கின்றன. யுத்தகாலங்களில் பெண்களைக் கொல்வதற்கும், பாலியல் வன்முறையைப் பிரயோகிப்பதற்குமான ஆண்களின் சயமான அதிகாரம், மேலும் அதிகரித்துள்ளது.

பெண்களைப் பாலியல் ரிதியாகத் துன்புறுத்துதல், கொல்வ செய்தல் என்பன அதிகாரத்தின் ஆயுதம் எனக் கருதுவின்றார்கள். பெண்களைப் பெண்களாக நினைப்பவர்கள், பாலியல் வன்முறைக்குப்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதுவதில்லை. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். *



தமிழ் காவல் துறையில் பெண்கள்

அளவிலே இணைக்கப்பட்டனர். ஒரு சில காவல் பணிமனைகளில் மட்டும் ஆண் அதிகாரிகளின் கீழ் பணிபுரி கின்ற ஓர் நிலைமையை மட்டுமே அங்கு நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதுவும் எந்த விதமான அதிகாரமும்ற நிலையில் பெண்களை தேதுசெய்தல் போன்ற ஒரு சில தேவைகளுக்காகவே காவல் துறையில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

தமிழ் காவல்துறையில் பெண்களின் இணைவு என்பது இது போன்ற சில எதிர்பாராத சில தேவைகளுக்காக உருவாக்கப்பட்டதொன்றல்ல. சமூகத்திலும் ஆட்சி அமைப்பிலும் பெண்களுக்கு சமமான ஓர் பங்க

எதிரியிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட எம் தாயக மன்னில் ஆட்சியமைப்புக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எமது விடுதலை இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய ஆட்சியமைப்புக்களின் ஓர் அங்கமாகவே தமிழ்மீத காவல்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டம் நடைபெறுகின்ற எல்லா நாடுகளையும் போல, விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆட்சி அமைப்புக்களை உருவாக்குகின்ற விடயத்தில் நாம் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை உயர்ந்த கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இவ் அமைப்புக்கள் நிறுவப்பட வேண்டும் என்பதில் மிகவும் கவனம் எடுத்து வருகிறோம். இந்த அடிப்படையிலேதான் தமிழ்மீத காவல்துறை உருவாக்கப்படுகின்ற போதே சம காலத்தில் பெண்களையும் இதில் இணைத்துக்கொண்டோம். காவல்துறை உருவாக்கப்படு

கின்ற போதே அதில் பெண்களை சமகாலத்தில் இணைத்துக் கொள்ளுதல் என்னும் நிகழ்வானது தமிழ்மீத வரலாற்றுக்கு மட்டும் உரித்தான தனிச்சிறப்பான அம்சமாகும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் எங்கும் காவல்துறை உரம்பிக்கப்பட்டு பல்லாண்டு காலத்துக்கும் பின்னரே பெண்கள் மிகவும் குறைந்த



தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

எப்பெ ஏற்றுக்கொண்ட உயரிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலேயே தமிழ்மூலத்துறை உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு ஓர் வரலாற்றுப் பரிமாணம் உண்டு. எமது தாயக விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமும் இந்த விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கமும் எமது மண்ணிலே பாரிய மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன. தேசிய விழிப்புணர்ச்சியுடன் சேர்ந்து சமூகத்தில் புரையோடிப்போய்க் கிடக்கின்ற பிறபோக்குத்தனமான எண்ணங்களுக்கு எதிராகவும் இங்கே பெரிய தோர் போராட்ட உணர்வை உருவாக்கி விட்டிருக்கிறது. இத்தகைய போராட்ட உந்துதலினால் ஏற்பட்ட தேசிய விழிப்புணர்ச்சியே பெண்கள் தேசிய விடுதலைப் போரிலே பாரிய அளவில் இணைந்து கொள்வதற்குரிய ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது.

தேசிய விடுதலைப் போரில் பெண்களின் பங்களிப்புக்கூட ஏணை நாடுகளினின்றும் வேறுபட்ட வகையில் சிறப்பான அம்சங்களைக் கொண்டதாக எமது தேசத்தில் விளங்குகிறது.

பல நாடுகளில் இராணுவத்தில் பெண்கள் ஒரு தனிப்படைப்பிரிவில் இருப்பதில்லை. போர்க்காலங்களில் மட்டும் இவர்கள் இராணுவத்துக்கு அமைக்கப்படுகின்றனர். அவ்வாறு அமைக்கப்படுவர்கள் கூட எதிரிக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போரிடுவதில்லை. காயப்பட்டவர்களைத் தூக்குதல், மருத்துவ சேவை செய்தல், போரிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உணவு விநியோகித்தல் உட்பட சகல பின்புல வேலைகளிலுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள். போரிடும் பணியில் இவர்கள் இணைக்கப்படுவதாய் இருந்தாலும் ஆண்களுடன் ஓரிருவர் மட்டும் பணியாற்றும் விதத்தில் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ரஷ்யாவில் ஒரே ஒரு பெண்தான் இராணுவ உயர் அதிகாரியாக இருந்திருக்கிறார்.

புரட்சிகரமான போராட்டம் நடந்த நாடுகளில் கூட போராட்டதமிழ் தேசிய ஆணைச் சபாநடகள்



வேளையில் மட்டும் பெண்களின் பங்களிப்பு முக்கியப்படுத்தப்பட்டது. போராட்டம் வென்ற பின் மீண்டும் பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலையே ஏற்பட்டது.

இந்த நிலை எமது மண்ணில் இல்லை. அந்திய ஆக்கிரமிப்பை உடைத்தெறிவதற்கான தேசிய விடுதலைப் போராட்டத்திலே இணைந்து கொண்ட பெண்கள் சகல செயற்

பாடுகளிலேயும் ஆண்களுக்குச் சரி நிகராக நின்று சாதனை படைத்து வருகின்றனர்.

பெண்களின் முக்கியத்துவத்தை யும் அவர்களின் பங்களிப்பையும் சகல நிலைகளிலும் எமது விடுதலை இயக்கம் வெளிப்படுத்தி நிற்கின்றது. எமது விடுதலை இயக்கத்தின் இத்தகைய உயரிய கொள்கைத் திட்டமும் அதனால் தமிழ்மூப் பெண்கள் மத்தி



யில் ஏற்பட்ட பாரிய விழிப்புணர்ச் சியும் தமிழீழ் காவல் துறையின் பெருமளவு பெண்கள் இணைக்கப்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

தமிழீழக் காவல்துறையினருக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டபோது ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே அனைத்துப் பயிற்சியிலும் ஈடுபடுத் தப்பட்டனர். பயிற்சி வழங்கல், பொறுப்பு நிலையங்களைப் பகிர்ந்த ஸித்தல், வேதனம் வழங்கல் என்ற எந்த ஒரு நிலையிலும் ஆண்களோடு சமமான நிலையிலேயே பெண்கள் வைத்துப் பார்க்கப்பட்டனர்.

காவல்துறையில் பெண்களை இணைத்துத் தொடர்பாக தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் கருத்துத் தெரிவிக்கையில், எந்த ஒரு நிர்வாகமும் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் பூரணமடையாது என்றார்.

மேலும் தெரிவிக்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பயிற்சி, சமமான அறிவுப்படல் என வேறுபாடற் வகையிலேயே பயிற்சி வழங்கப்பட்டது என்றும், இதன் போது ஆண்களுக்கு நிகராக பல இடங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழீழக் காவல்துறையில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட விடயமானது பழுமைவாதக் கோட்பாடுகளுக்குள் ஊறிப்போன எமது சமுதாயத்தில் நடைபெற்ற ஓர் புரட்சிகரமான நடவடிக்கையாகும்.

விட்டைவிட்டுப் பெண் வெளியே தலை காட்டுவது தவறு என்ற தவ



ரான பார்வை இங்கே உடைக்கப் பட்டிருக்கின்றது. ஆண்களுக்கு நிகராக சகல் துறைகளிலும் பெண்களால் செயல்பட முடியும் என்ற மிகப் பெரிய நம்பிக்கையுடன் தமிழீழகாவல்துறையில் பெண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். சட்டம், ஒழுங்கைப் பேணவும், நிதியை நிலை நாட்டவும், பெண்கள் தனித்துச் செயற்படுகின்ற தன்மையை தமிழீழகாவல்துறையில் காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழீழக் காவல்துறையில் பெண்கள் இணைக்கப்பட்ட இந்திக்மீவானது இன்று எமது சமுதாயத்திலே பெண்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலகுவாக செயற்படுத்தக்கூடிய ஒரு களத்தை உருவாக்கித் தந்திருக்கிறது.

ஆணாதிக்க வன்முறைக் கொடுமை களுக்கெதிராகவும், பெண்கள் தாம் சமூகத்திலே எதிர்கொள்ளுகின்ற நெருக்கடிகளுக்கெதிராகவும் நிதியான தோர் தீர்வைத் தேடிக்கொள்ள காவல்துறைப் பெண்கள் பெரிதும் உறுதுணையாக விளங்குகின்றனர்.

பெண்ணுயரிமைய் போராட்டத் திலே இது ஓர் வளர்ச்சி நிலையைக் காட்டி நிற்கின்றது. இத்தகைய களத்தை அச்சாணியாக கொண்டு தமது வாழ்வை மேம்படுத்தவும் சமுதாய வாழ்வை மேம்படுத்தவும் பெண்கள் இது போன்ற துறைகளில் இணைந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

- ஜௌயா

நன்றி: 'சுதந்திரப் பறவைகள்'

வெளிநுழைவு பெண்களே, உங்களது உழைப்பின் மேன்மையை, உங்களது நாட்டிற்கான, எல்லையற்ற துணிவைப் போற்றிடப் பொருத்தமான சொற்களை யாரேனும் கண்டு பிடிப்பார்களா? எங்கணும் உங்களது அழகிய, திறமைவாய்ந்த, பணியில் கணவர்க்கைப் பெற அறியாத கரங்களைக் காண்கிறோம். தொழிற்சாலையில் எந்திரத்தின் அருகே, காயமுற்ற போர்வீரனின் படுக்கையருகே, கவரையின் மீது விமானப் பாதுகாப்பு நிலையத்தில், அலுவலகத்தில், குழந்தைகள் இல்லத்தில், லாரிச் சக்கரத்தின் பின்னே, சுரங்க வாயிலில், படகுகளின்றியும் பாரங்களை இறக்குக்கையில், தொழிலாளி, விமானப் பாதுகாப்புச் சாரணர், இரயில்வே ஆஸ், இராணுவ மருத்துவர், தொலைபேசி இயக்குனர் போன்று உடையனிந்தவாறு எல்லா இடங்களிலும் உங்களைக் காண்கிறோம். தோட்டங்களிலும் சாலையோரங்களிலும் உங்கள் கரங்கள் காய்கறிகளை விளைவிக்கின்றன. எல்லாப் பெரும் பொறுப்புக்களையும் உங்களது தோள்களில் ஏற்றிக்கொள்கிறீர்கள், குரியனுடைய கதிர்களைப் போன்ற உங்களது புன்னகைகள் லெனின்கிராடின் முழுவாழ்க்கைக்குமே ஒளியூட்டுகின்றன.

தமிழ்த் தேசிய ஆவணின்கிராடுகான பாதுகாப்பு' என்னும் நூலிலிருந்து

தெலுங்கானா போராட்டத்தில் பெண்கள்



காலங்காலமாக இருஞ் படிந்த பிரபுத்துவ ஒடுக்குமுறை கட்டாய உழைப்பு, ஊழலாலே உருவான நிர்வாகம், மக்களது மொழியையும் கலாச்சாரத்தையும் ஒடுக்கிய கொடுங் கோலாட்சி இவை யாவற்றிலும் நச்சுக்குண்டு வேதனையால் துவன்டு கொண்டிருந்த தெலுங்கான மக்கள், தம் வாழ்க்கையின் விடுவக்காகத் தொடங்கிய போராட்டம் மகத்தானது; சடு இணையற்று; இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பதித்துக் கொண்டது.

நிஜாம் ஆண்ட ஐதராபாத் மாநிலத்தில் இப்போராட்டம் நடைபெற்றது. சுடினையில்லாத இந்த ஆயுதப் போராட்டம், மூவர் எழுச்சி 1946-ம் ஆண்டு ஜூலை 4-ம் திகதி தொடங்கி ஜந்தாண்டு காலம் நீடித்து 1951-ம் ஆண்டு ஒக்டோபர் 21-ம் திகதி முடிவுற்றது.

தெலுங்கானா மக்கள் முதலில் சராண்டு காலம் நிஜாம் என்ற இஸ்லாமிய பிரித்தானிய ஏகாதிபத்திய அடிவருடியின் படைகளையும் அவர்களது குண்டர்களையும் எதிர்த்துப் போராடினர். அடுத்த மூன்றாண்டு காலம் ஜவகர்லால் நேரு ஏவிய இந்திய இராணுவத்தையும் இதர ஆயதைப் படைகளையும் எதிர்த்துப் போராடினார்கள்.

இந்தப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய தெலுங்கான விவசாயிகளும் இப்புகழ் மிக்க உழவர் பேரெழுச்சியை வழிநடாத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விசாலாந்திரா மாநிலக் கிளையும் அளப்பரிய தியாகங்கள் புரிந்தன.

தெலுங்கானாவில் வாழ்ந்த மக்களின் குறிப்பாக ஐதராபாத்தின் சமூக, பொருளாதார வாழ்க்கை மீது ஆதிக கூட்செலுத்திய முக்கிய காற்று தங்கவிடுகிறது.

குதடையற்ற பிரபுத்துவச் சரண்டலும், கட்டாய உழைப்புமாகும். தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் வரை அங்கு சரண்டல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. துன்பமும் துயரமுமே வாடிக்கையாகப் போன வாழ்க்கையில் சாதாரண அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் தெலுங்கானா மக்கள் முழுமுச்சுடன் ஈடுபட்டனர்.

சாதாரண குடியுரிமைக்காகவும் கல்விக்காகவும் பொறுப்பாட்சிக்காகவும் அவர்கள் போராடினார்கள். இந்தப் போராட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திர மகாசபை ஆகியவற்றின் தலைமையில் மக்களின் சக்தி மிக்க ஆயுதப் போராட்டமாக வளர்ந்தது. நிலத்துக்கும் விடுதலைக்குமான் ஆயுதப்போராட்டமாக, நிலப் பிரபுத்துவச் சரண்டலுக்கும் நிஜாமின் ஆட்சிக்கும் எதிரான ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தது. இப்போராட்டம் தெலுங்கானாக் கிராமப் பகுதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதிக்குப் பரவியது. இத்தகைய கிராமங்களில் மக்களின் தன்னாட்சிப் போராட்டக் குழுக்கள் அமைக்கப் பட்டன. இப்போராட்டக் குழுக்கள் தீவிரமாகப் போராட்டக் களத்தில் குதித்தன. நிலங்களை மீட்டெட்டுப்பதி லும் பிரபுக்களை எதிர்த்துப் போராடுவதிலும் பலமாக அணிதிரண்டு போரிட்டன.

நிஜாமின் அதிகாரிகளும், நிலப் பிரபுக்களும் கிராமங்களை விட்டு ஓட வேண்டியதாயிற்று. நிலவெளி யேற்றமும், ஊழலே உருவான அதிகாரிகளும், கிராம ஒடுக்குமுறையாளர்களும் நடாத்திய சித்திரவதைகளும் வன்முறைகளும் ஓழிந்தன. நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெட்டுக் கப்பட்டன.

முழுவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழுக்கங்களைப் புரட்சியாளர்கள் முழுங்கத் தொடங்கினர்.

இவ்வாறிருக்க, இந்தியக் காங்கிரஸின் தலையீடு இப்போராட்டத்தின் பால் திரும்பியது. ஐதராபாத் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் முகமாக இந்தியக் காவற்றுறை 1948 செப்டெம்பர் 13-ல் ஐதராபாத் மீது நடவடிக்கை எடுத்தது. இந்தியப் படைகளிடம் நிஜாம் நவாபி சரணடைந்தான். ஆனால் மக்கள் எதிர்பாத்த நிம்மதி கிடைக்கவேயில்லை.

பழையபடி பிரபுக்களும், ஊழல் நிறைந்த அதிகாரிகளும் வந்தனர். கம் பூனிஸ்டுக்களையும், விவசாயத் தொழி வாளிகளையும் காட்டிக்கொடுத்தனர்.

நேருவின் இராணுவப்படை தெலுங் கானா மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நக்கும் பொருட்டு என்றுமில்லாதவாறு அளவுக்குச் சிருடைவு வேலைகளைச் செய்தது. பயங்கரக் கொடுமைகளைச் செய்து கழுப்பிச்சுக் கொள்ளலாக்களைக் காட்டித் தரும்படி மக்களை மிரட்டியது.

பெண்களைக் கொடுமைப்படுத்தி னர். பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். சிறுமியரும் ஏன் கர்ப்பி ணித் தாய்மாருங்கூட மிக மோசமான பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர். அப்பாவி மக்களை உயிரோடு

எரித்தும் புதைத்தும் கோரமான படு கொலைக்கும்படுத்தினார்கள்.

இத்தகைய நிலையிலும் ஆயுதங்களைக் களையவேண்டும் என்ற இராணுவ உத்தரவுக்கு அடிப்படையாது மக்கள் படை போராடியது. நாட்டுத் துப்பாக்கி, சட்டி போன்ற ஆயுதங்களுடனும் சிறிய அளவிலான நவீன ஆயுதங்களுடனும் கிராமியப்படை கெரில் லாக் குழுக்களுடன் சேர்ந்து போராடியது.

இந்தப் போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பங்கெடுத்தனர். பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள், பலவீனமான வர்கள் என்று சமுதாயத்தால் காலங்காலமாக நிலவிவரும் கருத்துக்களை எதிர்த்துக் கிராமக் குழுக்களும் கட்சியும் இயக்கம் நடாத்துவது இதனால்

எளிதாயிற்று. ஆண்களும் பெண்களும் சம உரிமை படைத்தவர்கள் என்று பஞ்சாயத்துக் குழுக்களும் அறி வித்தன. அவ்வாறே இயக்கமும் நடாத்தியது. விருப்பமற்ற திருமணங்களைத் தடுத்தல், அதாவது பெண்ணை அவள் விரும்பாத ஆணை மனக்கும்படி கட்டாயப்படுத்தலைத் தடுத்தல், விவாகரத்துக் கெட்டு வைத்தல், புதிய தமிழ்கள் கண்ணியமாய் வழி நடத்தத் துணைசெய்தல் ஆகிய கடமைகளையெல்லாம் கிராமியக் குழுக்கள் நிறைவேற்றிவந்தன.

கெரில்லாக் குழுக்களில் சமத்துவமும் பரஸ்பர மரியாதையும் மீறாத நெறிகளாகக் கடைப்பிடிக்கப்பட்டன. தீண்டாமை ஓழிப்பு, மூடநம் பிக்கை எதிர்ப்பு, பணபாட்டு முன்னேற்றம் என்பன இதன் கொள்கைகளாக

சமகாலக் கண்ணாட்டம்

வெ ஸிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் தொகை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. திருமணத்துக்காக மட்டும் அனுப்பப்படும் பெண்களின் நிலைப்பாட்டை மட்டும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

பெண்கள் தமக்குக் கணவனாக வர இருப்பவனின் உருவம், குண இயல்பு, பெயர், ஊர் எதுவுமே தெரியாமல் அவர்களைத் திருமணம் செய்த ஒரு காலம் இருந்தது. அதனைப் பழைய காலம் என்பர் பலர். நாகரிகம் வளர்ச்சியுறாத் காலம் என்பர் இன்னும் சிலர். அதே காலம் மீண்டும் நவீனமயப்படுத்தப்பட்டு வந்துள்ளதோ என்று எண்ணவைக்கின்ற ஒரு நிகழ்வுதான் சிறிது காலமாகத் திருமணத்துக்காகப் பெண்கள் வெளிநாட்டுக்கு அனுப்பப் படுவதாகும். இவ்வாறு அனுப்பப்படும் பெண்களின் மன உணர்வுகளைப் பற்றி எவருக்குமே அக்கறையில்லை. மாப்பிள்ளை கிடைத்துவிட்டாரே அதுவே போதும்' இந்தத் திருப்தியுடன் பெற்றோர் மகளை வெளிநாட்டுக்கு அனுப்பத் துடிக்கின்றார்கள். வீட்டுக்குள்ளேயே வாழ்ந்தவள் வெளியுலகத்தைத் தரிசிக்கும்போது எவ்வளவு சிக்கல்களுக்கு ஆளாவாள், எத்துணை அச்சம் அவள் மனதைக் கவ்விப்பிடித்திருக்கும் என்பதைப்பற்றியும் எவரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

நியாயத்தை எடுத்துக் கொல்லும் துணிவு இல்லாத வர்களாக, தமது எண்ணங்களையே வெளிப்படுத்தும் வலுவில்லாதவர்களாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட பெண்கள் தமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்து வாழ்கின்ற நிலையைக் கூட ஊழையாகச் சீரணித்துக்கொண்டு வாழ்கின்றார்கள். பல பெண்கள் இந்த நாட்டிலேயே இந்த நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் வேற்றுநாட்டுக்கு அனுப்பப்பட்டு இதேநிலையை விட இன்னும் கொடுமையான

வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த அவலத்தின் ஓர் வெளிப்பாட்டைத் தான் அன்மையில் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்று புலப்படுத்தி நிற்கின்றது. சவிச்க்குப் போவதற்காக, சிங்கப்பூரில் தங்கியிருந்த சாவகச்சேரியைச் சேர்ந்த யுவதி ஒருவர், தாமதங்கியிருந்த அறையிலேயே இருந்துகிடக்கக் காணப்பட்டார். இந்தச் செய்தியூடாக வெளிநாட்டுக்குத் திருமணத்துக்காகத் தனித்து அனுப்பப்படும் பெண்களின் சோகக்கதையை எல்லோரும் புரிந்துகொள்ளலாம். இந்தச் செய்தி தனித்து அனுப்பப்பட்ட ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பரிதாபத்தைச் சொல்கின்றது. இந்தப் பெண் தன்னைத் தான் அழித்துக்கொண்டாள். ஆனால், சொல்லவும் முடியாமல், மெல்லவும் இயலாமல், வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் வெளிநாட்டில் பல தமிழ்ப் பெண்கள் தமது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.

வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கப்பட்ட பெண் திடீரென்று வெளிநாட்டுக்கு முன்பின் தெரியாத ஒருவரிடம் அனுப்பப்படுகின்றாள். இந்த நிலையில் அந்தப் பெண் அனுபவிக்கின்ற உள்ப்பாதிப்புக்களைப் பற்றி எவருமே அக்கறை கொள்வதில்லை.

பெரும்பாலான பெண்களின் சிந்தனையோட்டங்கள் அவளின் குடும்பத்தைச் சுற்றியதாகவே உள்ளது அதற்கப் பால் அவர்களின் எண்ணங்கள் பரந்து செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணமாக அமைவது ஒரு பெண் வளர்க்கப்படும் முறையாகும். அவள் எப்படி வளர்க்கப்படவேண்டும் என்று சமுகம் நிர்ப்பந்திக்கின்றதோ, அதற்கேற்பவே வளர்க்கப்படுகின்றாள்.

இவ்வாறான சூழ்நிலையில் வளர்ந்த பெண் திடீரென்று வெளிநாட்டுக்குத் தனித்து அனுப்பப்படுகின்றாள். இவ்வாறு செல்லும்போது தனித்து உணர்வு, அச்சம் போன்ற உணர்வுகளால் தாக்கப்படுகின்றாள்.

போர்களில் ஈடுபட்டனர்.

1950 செப்டெம்பர் கோயா இரா மத்தில் ஆண் - பெண் எல்லோருமே இராணுவ அட்ரையியங்களை எதிர்த் துப் போராடினர். இராணுவத்தைக் கொண்று, அவர்களது துப்பாக்கியை யும் கைப்பற்றினர். அதற்குப் பிறகு இராணுவம் பெரிய படை திரட்டிக் கொண்டு வந்தபோது, ஊரே அடர்ந்த காட்டுப்பகுதியில் தஞ்சம் புக வேண தியதாயிற்று. பெண்கள் கடுமையான இந்தச் சோதனைக் காலத்தை வீரத் தோடு சமாளித்தார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளைச் சுத்தமிட்டு அழவிடவில்லை. அவர்களின் இந்த விரஞ்செறிந்த வாழ்க்கை பெண்கள் எந்தளவுக்கு உறுதியாகவும் அழுத்த மாகவும் இருக்க வல்லவர்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்தது.

கெரில்லாக் குழுக்களைக் காப்பதில் பெண்கள் அசாதாரணமான முன் ணெச்சரிக்கையோடு செயற்பட்டது தெலுங்கானப் போராட்டப் பகுதி யில் மிக முக்கிய அம்சமாகும். கெரில்லாத் தலைவர்கள் ஓய்வெடுக்கும் போது அவர்களுக்குக் காவலாக நிற்பதும், காடுகளிலும் குன்றுகளிலுமிருந்து மறைவிடங்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுசென்றதும் அவர்களின் அசாத்தியத் துணிச்சலைக் காட்டினார்ன.

காலங்காலமாக உலகம் முழுவதும் பெண், ஆணின் ஆளுகைக்குள் அடங்கி பிருக்கத்தான் தகுதியானவள் என்ற கருத்தே ஓங்கிபிருக்கிறது. அவனுடைய உடற்கூற்று இயலையும், தாய்மையும் பொறுப்பையும் அவனுடைய பலவீனங்களாக மிகைப்படுத்தி, குடும்பம் என்ற அமைப்பையே அவள் உழைக்கவடிய இருட்சிறையாக்கி, அவளைப் பொலிவற்ற இயந்திரமாக்கிவிடும் மற்புகள் காக்கப்பட்டன.

வீட்டுப்பணி செய்பவர்களுக்குக் கல்வி மலர்ச்சி எந்தாக? அவள் ஆணுக்குச் சரியாகக் கல்வி கற்று வெளியே வேலை செய்ய வந்துவிடால் வீடுகளைப் பார்த்துக்கொள்பவர் யார்? மக்களைக் கருத்தாகக் கவனிப்பவர் யார்? என்ற பிரச்சினைகளுக்குச் சமுதாய வரைமுறைகளை மாற்றியமைப்பதன் வாயிலாகத் தீர்வுகான முடியும் என்று லெனின் கண்டார்.

ராஜம் கிருஷ்ணனின்
‘புதிய தீதம் இசைக்கின்றனர்’
தமிழ்த் தேள்ளாறு நூலிலிருந்து.

இன்னும், வயதுபோன மூதாட்டிகள் கூட கெரில்லாக்களுக்குத் தங்கிட இடம் அளித்து, துண்டுப்பிரசர விநியோக வேலைகளை மேற்கொண்டு, இவர்களின் போராட்ட இரகசியங்களைக் காப்பதிலும் துணை நின்றார்கள்.

அந்தக் காலங்களில் தெலுங்கானாவில் பெண்கள் பாவலான அளவில் பாலியல் வன்முறைகளுக்கும் ஏனைய கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். தெலுங்கானாவுக்கு அனுப்பப் பட்ட இந்திய இராணுவமும் தனி ஆயுதப்படையினரும் ஓர் அந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் செய்வதை விட மிகமோசமான பாலியற் கொடுமைகளைச் செய்தன. இதனை எதிர்த்துப் பெண்கள் இராணுவத்தினர் மீது கையிற் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றன.

மேலும் பெண்களின் அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டுவதி லும் இராணுவத் தளபாடங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் முக்கிய பங்காற்றினர். சில பெண்கள் ஆண்களுக்கு நிகராக வனப்பகுதிகளில் துப் பாக்கி ஏந்திப் போராடினர். கோயாவனப் பகுதிகளில் முக்கியமாகக் கோயாப் பெண்கள் கெரில்லாக் குழுக்களில் ஏராளமாகச் சேர்ந்து தீவிரமாகச் செயற்பட்டார்கள். ஒன்பது பெண்கள் கெரில்லாக் குழு உறுப்பினர்களாகவும், பதினெந்து பெண்கள் தகவல் ஊழியர்களாகவும், இரண்டு பெண்கள் கெரில்லாக் குழுவின் துணைத் தலைவர்களாகவும், இரண்டு பெண் அமைப்பாளர்களாகவும், பத்துப் பெண்கள் உள்ளூர் கெரில்லாக் குழு உறுப்பினர்களாகவும் இருந்தார்கள்.

தெலுங்கானா மக்களின் வீரஞ்சிரிந்த போராட்ட வரலாறு உலக வரலாற்றிலேயே தனித்துவமான முத்திரையைப் பதித்துக்கொண்டது. போராளிகளினதும் மக்களினதும் என்னற்ற தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் அந்த மன்னை மீட்க அவர்கள் போராடிய வரலாறும் மெய்சிவிரக்க வைப்பன். எல்லாவற்றுக்கும் மேலாக அத்தகைய காலகட்டத்தில் பெண்கள் செய்த தீர்மும் வீரச்சாதனைகளும் ‘பெண்கள்’ என்ற உலகின் பார்வையில் வியப்பையும் தன்னம்பிக்கையையுமே ஏற்படுத்தியது.

சோற்றுடன் மட்டும் மனிதர்கள் வாழ்ந்துவிடுவதில்லை. உணவு, உடை, உறையுள் போன்றவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருப்பினும், இவை மட்டுமே போதுமாய் இருந்துவிடுவதில்லை. இவற்றிற்கு அப்பால் மனித வாழ்க்கைக்கு எண்ணங்கள் தேவைப்படுகின்றன. மனிதன் தன் இருப்பிற்கான தேவையையும் எவ்வாறு அதை நிறைவு செய்து கொள்வது என்பதையும் அறிந்திருக்கல் வேண்டும். எண்ணங்கள் மலராத மனித வாழ்க்கை வெறும் அர்த்தமற்ற வாழ்க்கையாகப் போய்விடும்.

சமூகத்தின்

அரங்கு



க. சுதம்பரநாதன்

'ஞர்ச்சிகள்' பற்றி நாம் என்ன சொல்லலாம்? உணர்ச்சிகள் அற்ற மனிதன் வெறும் சடமாக, பிசா சாக மாறிவிடுகிறான்.

எண்ணங்களும், உணர்ச்சிகளும் அற்ற மனித வாழ்க்கையால் என்ன பலன்? எண்ணங்களும், உணர்ச்சிகளும் மனிதர்களுக்கு குழலை ஊடுரு விப் பார்க்க உதவிசெய்து அவர்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு கின்றன.

மனிதர்கள் தமது உணர்ச்சிகள், எண்ணங்கள், அநுபவங்கள் என்ப வற்றை ஒன்றாகக் கூடி தமக்கிடையே பகிர்ந்துகொள்வதற்கான இடமாக அரங்கு தொழிற்படமுடியும். அரங்கின் தொடர்பு இரத்தமும் சதையு மாக இருப்பதால் அதாவது ஆற்றுபவர்கள், பார்வையாளர்களிடையே உயிருள்ள தொடர்பு நடைபெறுவதால் மேற்கூறிய பகிர்ந்து கொள்ளல் சாத்தியமாகிறது.

எனவே அரங்கு மனித சமூகத்தில் கட்டாயம் நிலவுவேண்டிய தேவை உள்ளது. வெறும் அலங்காரம் அல்லது மகிழ்வளிப்பு என்பவற்றிற்கு அப்பால் அரங்கின் பணி உள்ளது. இதன் காரணமாகத்தான் அநேகமான அடக்குமுறை ஆட்சியாளர்கள் அரங்கைத் தடைசெய்து விடுகின்றனர். இன்று சிறிலங்காவில் அரங்கு சுயாத்தனமாகத் தொழிற்பட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் குறிப்பிடத்தக்கள் வில் நமது பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளமையால் இங்கு அரங்கு தன் முழு வீரியத்துடன் செயற்படக்கூடிய சாத்தியம் உள்ளது. நாம் இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிடக்கூடாது.

ஆனால் நம்மிடையே அரங்கு ஒரு மகிழ்வளிப்புக் கலையாக மட்டும் கருதப்படுகின்ற போக்கு நிலவி வருகிறது. அதாவது அரங்கை ஒரு பொழுது போக்குச் சாதனமாகவே அநேக் கருதுகின்றனர். இந்நிலையை மாற்றுவதற்கு அரங்கச் செயலாளிகள் பணி புரிய வேண்டும். உண்மையில் அரங்கு ஓர் ஆயுதம். மனித மனங்களில் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் மலர்விக்கும் தூண்டியாக அரங்கைப் பயன்படுத்த முடியும். மனித மனங்களில் நல்ல எண்ணங்களும், உணர்ச்சிகளும் மலரும் போதே உண்மையான சமூக மாற்றம் ஏற்பட முடியும். ஒரு மனப்புரட்சி, ஒரு விழிப்பு நிலை ஏற்படுதல், ஒரு சமூகம் மாறுவதற்கு அத்தியாவசியமான முன் நிபந்தனையாகும். இதனை சமூகப்புரட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது.

எனினும் புரட்சியாளர்கள் அரங்கை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில் அவதானத்துடன் செயல்புரிய வேண்டும். மக்களுக்குச் சலிப்பேற்படுத்துகிற ஒரு முயற்சியாக இது அமைந்துவிடக்கூடாது. அவ்வாறு அமைந்துவிடுமெனில் அது ஓர் எதிரவிளைவையே தோற்றுவிக்கும். ஏனைய நாட்டு அரசியற் போராட்டங்களில் இவ்வாறு நடைபெற்றுள்ளன. எனவே நாம் அவதானமாக இக் காரியத்தில் பணிபுரியவேண்டும்.

தமிழ்நாட்டில் ஆவணச் சுவடிகள்

அரங்கு மக்களுக்கானதாக ஆக்கப்படும்போது அரங்கின் அடிப்படையான கவர்ச்சி அமசங்களுக்குப் பாதிப்பில்லாத முறையில் அரங்கு மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட வேண்டும். அரங்கின் கவர்ச்சி மையங்கள் எவையென்பதை நாம் ஆய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். படைக்கப்படும் அரங்கு பார்வையாளரைக் கவரக்கூடியாக விற்கு அழிக்கியல் வன்மையுடையதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் மட்டுமே பார்வையாளர்களை ஓர்க்கலை அனுபவப் பரப்பினுள் இழுத்துவர முடியும். அந்த அனுபவப் பரப்பினுள் இருந்தபடி ஆற்றுபவர்கள், பார்வையாளர்கள் தமது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த அனுபவப் பகிர்வானது வெறும்பேர் களிடமிருந்து பார்வையாளர்களுக்கான ஒரு வழிப்பாதையாக மட்டும் இராமல், பார்வையாளர்களிடமிருந்து ஆற்றுபவர்களுக்கும், ஆற்றுபவர்களிடையேயும், பார்வையாளர்களிடமிருந்து ஆற்றுபவர்களிடையேயும் ஏற்பட முடியும்; ஏற்படவேண்டும். இந்நிலையானது இறுதியில் ஆற்றுக்கையில் கலந்துகொள்ளும் அனைவரிடமும் ஒரு சங்கம நிலையை உருவாக்கும்.

அநேக அரசியல் அரங்குகள், மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு ரூவதில் தீவிர எண்ணங்களை அல்லது அவசரப்பட்டு மேற்கூறிய ஆழகியல் அமசங்களில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிடுவதன் காரணமாக அவர்களது முயற்சி - அது எத்தகைய தீவிரமும், நேரமையுணர்வும் கொண்டிருந்தாலும் - இறுதியில் அவர்கள் நேசிக்கும் மக்களிடமே அந்தியப்பட்டு விடுகிறது. சர்வதேச அனுபவங்களைக் கவனித்தால் இது தெளிவாக்கத் தெரியும்.

அநேகமாக 'மக்களுக்காக' என்ற உருவாக்கப்பட்ட அரங்குகள் 'தெருவெளி அரங்க' வடிவத்தை எடுப்பதைப் பல நாடுகளின் அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. வழையாக அரங்க நாட்டம் உடைய பார்வையாளர்களை விடப் புதிய பார்வையா

காக தொழிற்படும் நிலைமைதான் உண்டு. இது ஒரு சாதகமான நிலைமை.

இச்சாதகமான நிலைமையை மன திற்கொண்டு உற்சாகத்துடன் பணிபுரிய சமூக மாற்ற அரங்கச் செயலாளி கள் முன்வரவேண்டும். அழகியல் வன்மையை அரசியல் அரங்கை உருவாக்க முடியாது என்பதல்ல. ஒரு வெற்றிகரமான சனரஞ்சக அரங்கு அரசியற் கருத்துக்களை அரங்கத் தன்மையற்ற வெற்றித்தகவல்களாக வெளிப்படுத்தாமல் வேடிக்கையும், மகிழ்வளிப்பும் கலந்த அரங்க நிகழ்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் ஒரு சனரஞ்சக அரங்கின் சாரமாக கல்வி யினதும், மகிழ்வளிப்பினதும் பிரிக்க முடியாத சேர்க்கை இருக்கவேண்டும். மக்களுக்கான அரங்கை உருவாக்க விளைபார்கள் இச்சிறு விடயத்தை மனதில் இருக்கும். செருத்திக்கொள்ள வேண்டும். *

ளர்களை பரந்துபட்ட மக்களிடம் இருந்து உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் “தெருவெளி அரங்கு” தோன் ரவுத்தகான அடிப்படைக் காரணியாகும். ஒரு சனரஞ்சக அரங்கு என்பதன் அடிப்படையே இதுதான். அதாவது ஒரு சனரஞ்சக அரங்கு இயலுமான வரை ஆக்கடுதலான பார்வையாளர்களை கவரக்கூடிய அரங்காக இருத்தல் வேண்டும். தெருவெளி அரங்கு மக்களை நாடிச்சென்று மக்கள் கூடும் இடங்களில் “கண்டவெளிகளில்” நிகழ்த்தப்படுகின்ற அரங்காகும். இந்த வகையில் தெருவெளி அரங்கு பரந்துபட்டு மக்களை அனுகும் வாய்ப்புள்ள ஒரு சாதகமான வடிவமே.

ஆனால், தூரதிஷ்டவசமாக அநேகமான தெருவெளி அரங்குகள் (நம்மிடையே இவை தெருக்கூத்து என்று அழைக்கப்படுகின்றன.) சாயலில் அதி

கூடிய விவரணத்தன்மை உடையதாக இருந்து விடுவதும் உண்டு. இதன் காரணமாக இத்தகைய தெருவெளி அரங்குகள் பார்வையாளர்களுக்குச் சலிப்பை ஊட்டுகின்றன. இதையே சாட்டாக வைத்துக் கொண்டு நாடகம் கற்றிந்த ‘பெரியோர்கள்’ தெருவெளி அரங்கை ஒரு கலைவடிவமாகவே கருதுவதில்லை. ஒரு சமூகமாற்றப் போராட்டத்தில் அரங்கு ஒரு கருவியாக பயன்பட முடியும் என்பதையே நிராகரிக்கும் அளவிற்கு சென்று விடுகிறார்கள். ஏனைய நாடுகளில் இந்த நிலைமை சமூக மாற்ற அரங்க இயக்கத்தினைரை அச்சுறுத்தும் அளவிற்கு உண்டு. அந்நாடுகளில் உள்ள நியம அரங்குகள் பலம்வாய்ந்தவையாக உள்ளன. ஆனால், எமது மன்னில் அத்தகைய ஒரு பலம்வாய்ந்த நியம அரங்கு இல்லை. இங்கு மக்களுக்கான மாற்று அரங்கு நியம அரங்கம் இருக்கவேண்டும்.

யுகந்களின் சுமை

காத்திருந்தென்

யாரோ ஒரு முகம் தெரியாத ராஜரூபர்யன் வருவான்.
இன்றில்லாவிட்டால் நரளை மேற்றுவதிலிருந்து — குறைந்தது ஒரு மற்றிய கிழுக்கிலிருந்தாலும்.

சிராத்து, நகை கூட்டல், கழுத்துல் விற்றல், வார்க்கல் பீபரம் படிந்தது பனிக்கிழும் நிலங்களில் சீகாதரன் சிந்திய யியர்களை ஆகியாய்.

கிடுகு செல்லின் கட்டுக்கள் அறுத்து கண்டம் தாண்டிய நெடும் யனம் ஒரு புகைப்பட மண்ணளுக்கர் ஏன்? எதற்கு? எப்படி? எதிர்க்கிகள்விகள் கூடாது. சிராண்டைச் சிய! அனுசரித்துப் பொ!

ருனிந்து தலை

நிமிர்ந்து பாரானே!
பேசத் தெரிந்த நாளிலிருந்து
வழியனுப்பும் வரை
ஏம்பாவின் வழித்துணை மந்திரம்
வரசுவுக்குப் பின்னும் என்னுடன்.

புதிராய் கிரியும் உலகினுள்
சிட்டுக் குருவி
சிறா கிரிக்கும்

தீராப்புக் குமிலும்
கீலாக் கிழுக்கையும்
அந்தி வான்மும்
அழகிய நிலவும்
முற்றத்து மணலில்
பேசன்த் துணையும்
கட்டிடக் காட்டுக்குள்
இல்லைத்தான்.

இப்பொது நாட்களைத் தின்றது
அவசரம்
செல்லை, குழந்தை, பாடசாலை
சமையல் படுக்கை




சக்ரம் கழுத்தை நெரிக்கும்
ஆச்சுத் தின்றும்.

கண்ணுக்குத் தெரியாத
வகைகளும்
நெஞ்சுக்குத் தெரியாத
ஒயைகளும்
யுகர்கள் கடந்தும்
ஒயைகளில் நள்ளுகும்
பெண் ஜென்ஸம்.

செஞ்சோலை

www.tamilaraman.net



முன்னாதாரண கல்வி நிறுவனம்

இதிய தேவை, புதிய பொருளா தாரச் சம்பிரதாயம். உற்பத்தி உள்ளிலைகளில் மாற்றம் ஆகியவற் றிற்கு ஏற்ப இங்கிலாந்தின் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமா கிய (RED BRICK) நெட்பிரிக் பல்கலைக்கழக கோட்பாட்டை செஞ்சோலை ஞாபகழுட்டுகிறது. RED BRICK இன் நோக்கம் கல்வியின் கவனத்தை நாட்டிடுன் தேவைகள் பக்கம் திருப்புவதுதான். செஞ்சோலையின் நோக்கமும் சிறுவர்களை மையமாகக் கொண்ட வாழ்க்கைக்கல்வி (வாழக் கற்றல்) என்று அதன் ஸ்தாபகர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இந் நிறுவனத்தின் முதுகெலும்பு ஐன்னி விடுதலைப்புலிகள் மகளிர் படைப்பிரிவின் செயற்குட்டங்களுள் ஒன்று செஞ்சோலை மகளிர் பாடசாலை. தற்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தினால் தாய் தந்தையரின் பராமரிப்பை இழுந்தவர்கள். மூன்று வயதிற்கும் பதினெண்து வயதிற்கும் உட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு இங்கு கல்வி வழங்கப்படுகிறது. இவர்களது உடல் ஆரோக்கியத்திற்கும் கல்வி நல ஞாக்குமாகச் சேர்த்து சிறுவர் இல்லத்தின் இருப்பிட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கல்வியின் நோக்கம் பரீட்சைக்கு மாணவரைத் தயாரிப்பதால் வாழ்க்கைக்குத் தேவையான பூரண ஆளுமை உள்ளவர்களை உருவாக்குவதுதான் எமது நோக்கம் என்கிறார் செஞ்சோலை அமைப்பின் பொறுப்பாளர் ஜனனி. போர்க்காலச் சூழலிலேயே எமது வாழ்க்கைக்கான கல்வியை நாமே அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கு செஞ்சோலை ஓர் முன்னுதாரணமாகும்.

எமது மண்ணில் துள்ளிக் குதித்து விளையாடிக் களித்திருக்க வேண்டிய

குழந்தைகள் அச்சத்தால் நாளும் நடுஞ்சிக் கொண்டும் பசியால் துடித்து துவண்டு கொண்டும் இருக்கிறார்கள். அன்பு காட்டி அரவணைத்துக் காத்த பெற்றோரை வாழ்ந்து ஆதரவின்றி அஸைந்து கொண்டிருக்கிறார்கள். குதுகலவத்தையும் குழந்தைகளையும் பிரிக்கமுடியாது.

ஆனால் எமது தமிழ்மக் குழந்தைகள் இதற்கு விதிவிலக்காகி போவதா. இன்று அங்கு வாழும் ஒவ்வொருவரும் இறந்தாலாவது நிம்மதி கிடைக்குமா என்ற கேள்வியுடன்தான் வாழ்கிறார்கள். வாழ்நாளில் அவலங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பதால் வாழ்வில் நம்பிக்கையை இழுந்துவிட்ட அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பணி எங்களுடையதே. பொதுநல் நோக்குடன் செயற்பட்டு வருவதாக சொல்கின்ற சமூக சேவை நிறுவனங்களுடைய எமது மக்கள் படும் அவலங்களைப் பார்த்தும் பாராதது போல மௌனித்திருக்கின்றன. இக்காலத்தில் “நாம் இருக்கின்றோம். நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்” என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துகின்றன. உங்களால் இயன்ற அனைத்தையும் கொடுத்து உதவி எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கத்த துடிக்கும் எதிரிகளுக்கு சவாலாக நிற்கும் எம் தேச மக்களுக்கு தோள் கொடுத்து நிமிர்ந்து நிற்க வைப்போம். தோற்கப் போவது அடக்குமுறையும் அந்தியும்தான் என்பதை நிறுபிப்போம். எமது தாயக சிறார்களை எமது நாட்டின் எதிர்கால மனித வளத்தை பட்டினிச் சாவிலிருந்தும் கொடிய தொற்று நோயிலிருந்தும் பாதுகாக்க வேண்டியது எங்கள் கட்டமை என உணர்ந்து செயற்படுவோம்.



தரையீழும் நல்ல...

—இயல்வாணன் —



“அம்மாவிவன்றமைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது
உயர்வில்லையே”

டாங்கோ தொலைவிலிருந்து காற்
நின் வீசுவுக்கேற்ப காதுள்
நுழைந்த இந்தப் பாடல் அவனை
இவனது நினைவுள் கொணர்கிறது.

இந்த நான்கு ஆண்டுகளில் இவனோடு சமர்க்களங்களில் நின்றவர்களில் பலர் இல்லை. அவர்களுள் ஒரு வனாக, எப்போதுமே நினைவுக்குத் தட்டுப்பட்டு நிற்கும் ஒரு பாத்திரமாக அவன் நின்றான். ஏனையோரிலி ருந்து மாறுபாடான அவனது சபாவம் இவனுக்கு அவனில் பிடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

மெல்லிய அரிசிப் பற்களுக்குள் முளைத்த “தெத்திப்பல்” வை வெளிக் காட்டி கணக்களைச் சிமிட்டி நீண்ட ஓல்லியான உடலை வளைத்து அவன் சிரிக்கும் போது, அதுகூடக் காலமெல்லாம் அவனை ஞாபகத்தில் வைத் திருக்கும்.

கடைசியாக நடந்த பெரும் சமர் ஒன்றில் ஏறிகளைச் சிதறல்கள் உடலைத் தாக்க, குருதி தோய் அவன் மரணித்த அந்தக் கணத்தில், இவன் அருகே நின்றான். இன்னும் நான் கைந்து ஆயுதங்களை தூக்கிக் கொண்டு வெற்றியுடன் இவர்கள் திரும்பிய போது, அதைப் பாட அவன் இல்லை.

இவன் அவனது உடலைத் தூக்கி வந்தான். மெளனத்தில் பொங்கிக் கொண்டு வழியென்கும் சோக விதைகளைத் தூவி தூவி எல்லோரும்.....

அவனுடைய உடல் விதைகுழி யில் நடப்பட்டின்னர், அவனது குறிப்புப் புத்தகத்தை இவன் தனதாக கிக்கொண்டான். விலைமதிக்க இயலாத அவனது நேசத்திற்கு அடையாளமாய் அது இருந்தது,

அதற்குள் இரு படங்கள் இருந்தன. ஒன்றில் அவனது அம்மா சிரித் தபடி இருந்தார். மற்றதில் சிரித்தபடி தலைவர். அப்போதுதான் இவனுக்கு அழுகை பீறிட்டு வந்தது. கண்ணிரப்பெருக, ஒவென் அழுதான். உடலோடு ஒட்டியிருந்த ஒன்று, இல்லாமல் போனதுபோல இதயத்தின் ஒருபக்கத்தில் உதிரம் உறையும்படி யாக எதையோ இழந்து தவித்திருப்பது போல....

நீண்ட நேரம் அவன் நினைவுகள் அறுபட இயலாதனவாகப் பற்றிப் பிடித்தன.

ரைபிளைத் தூக்கிக் கொண்டு காவலரணுக்குப் போகும் போதும், சாப்பிடும் போதும், குளிக்கும் போதும்.... அருகே அவன் துணையின்றி மனம் அவஸ்தைப்படும். நினைவில் அவன் முகம் தோன்றி உயிரைத் துவட்டும்.

அநேக வேளைகள் –

தனது ‘T 56 - 2’ வை மடியில் வைத்து, கால்களைப் பரவி, காவலரண் மனமுட்டைகளில் உடல் சாய்த்து அமர்ந்திருந்து அவன் பாடுவான்.

“தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னைக் காக்கின்றாள்”

உடலைச் சிலிர்த்து மயிர்க்கால் களஞ்சாக நுழைந்து என்பைக் கிச்ச மூட்டுவதாக அவன் பாடல் இவனைப் புரட்டும். எக்காலத்திலும் அவன் ஞாபகத்தை நீக்க முடியாதது போன்ற உணர்வை அவனது பாடல் தமிழ்நாட்டுக்கும். அவனச் சுவடிகள்

மிகச் சன்னமாய் கைகளை அசைத்து உடலைக் குலுக்கி ‘புலிகளின் தாகம்...’ பாடும் போது கைதட்டி இணையாதவர் இல்லை. தாயினும் மேலான காவலன் யாரடா என்னும் போது அதை முடித்து வைத்து பாடாதவனுமில்லை.

மிகவும் உற்சாகமாக – இரவுக் காவல் விழிப்பின் அசதி சர்றுமின்றி அவன் பாடல்தான் இவர்களைத் துயிலெழுப்பும். மார்கழியின் விடிகாலைப் பொழுது. பனி சொட்டாய் இலைகளிலிருந்து வடியும். வெயில் புகாரை ஊடறுக்க முனையும். எப்போதுமே நிச்பதம் குடிகொண்ட அந்தச் சூன்யப் பிரதேசத்தில், எப்போதாவது எழும் பறவைச் சத்தத்தைத் தவிர, இடையிடையே எழும் வெடியோசையை விட, அவனது குரலுக்கு ஒரு வலிமை இருந்தது என்பது இவன் எண்ணம்.

காவலரணுக்கு மேலே தலை நீட்டினால் இராணுவத்தின் குறிபார்த்தவில் இருந்து மீள் முடியாத-அந்த இடைவெளிக்குள் இவனது பாடல் இராணுவத்தினரையும் எட்டி இருக்கும். இரவு வேளைகளில் தம் பிதியைப் போக்க – அவர்கள் காதை அடைக்குமாறுசிங்கள் ‘பைலா’ பாடல் களைப் போட்டிருப்பார்கள். அது ஒயும் பொழுதில் வேண்டுமென்று இவன் பாடும் ‘இயக்கப்’ பாடல்கூட அவர்களை எட்டி இராமல் போகாது.

ஒரு தேவதையின் அழுகு அவன் குரலுக்கு இருக்கும் என்பது இவன் எண்ணம்.

ஒரு காவலரன், தாக்குதலுக்குத் தயாராகும்போது அவனது அம்மா இறந்தார். தகவல் வந்ததும் சன்னடையில் இருந்து நிறுத்தி, வீட்டிற்குச் செல்லுமாறு பொறுப்பாளர் பணித் தார். அவன் போகவில்லை. இரவுச் சன்னடையை முடித்த பின்னர் போவதாக உறுதியாக நின்றான். இவனது வறபுறுத்தலைக் கூட அவன் ஏற்க வில்லை.

சண்டைக்குப் போகும்போது வாக னத்தில் இருந்தவாறு தனது “ரி.56-2” அழுந்தப் பற்றி மௌனமாக இருந்தான். எவருடனும் எதுவும் பேச வில்லை. பிறகு நன்னிரவிரவில் காவலரண்கள் மீது தாக்குதல் நடந்தது.

அரைமணி நேரத்தில் எல்லாவற் றையும் முடித்துவிட்டு வரும்போது “அம்மா... அம்மா.. எந்தன் ஆருயிரே” என்று பாடினான். விம்மல் வெடிக்க அழுதான். பின்னர் வீட்டுக்குப் போனான்.

இவனுக்கு ஒரு சகோதரனுக்குரிய தோழமையுடன் அவன் தனது வீட்டுக்கதையைச் சொன்னான். தனது சின்ன வயதிலேயே அப்பா இறந்து போனதையும், அம்மா தானே உழுதும், விதைத்தும் வயலைச் செய்து தங்களை வளர்த்ததையும், அதற்காக அம்மா பட்ட கல்டங்களைப் பற்றியும், இன்னும்....

ஒரு வீவின் போது இவன் அவன் வீட்டிற்குப் போனான். வயல்கள் சூழ்ந்த அந்தப் பகுதியில் சிறியதொரு கல்வீடு. அம்மாவின் உழைப்பால் உருவானதாம். அதற்குள் இவன் சென்றபோது அவர் ஆஸ்மாவால் பிடிக் கப்பட்டிருந்தார். இங்கும் அங்குமாய் புரண்டு மூச்சிமுக்க முடியாமல் பேரவஸ்தைப்பட்டார். அவனது அக்கா அவர்குகே இருந்து விசுக்கிக்கொண்டிருந்தார். இவன் அப்போது அவனை நினைத்தான். அவன் அம்மாவின் மீது வைத்திருக்கும் அன்பு அளவிடத் தக்கதல்ல என்று இவனுக்குத் தெரியும்.

“என்ற வாழ்க்கையில் ஆக உயர்ந்தது என்று நினைக்கிறது ‘எவ்ரெஸ்ட்’டை இல்லை; என்ற அம்மா வையும் என்ற நாட்டையும்தான்.” என்று அவன் சொல்லிக்கொள்ளும் போது, அவனைப் போல இயல்பாகப் பேச ஏன் முடிவதில்லை என இவன் நினைப்பதுண்டு.

மஞ்சள் சூரியன் மேற்கில் படுத்த ஒரு பொழுதில் தாக்குதல் ஒன்றிற்காய் அணிசேரும் வேலையில்தான் அவன் இவனை சந்தித்தான்.

மிக இயல்பாய் –

“தாய் மேல் ஆணை.... தமிழ் மேல் ஆணை....” பாடிக்கொண்டு... கண்களை வெட்டி புன்னகை சிந்திக்கொண்டு.... காலாதிகாலத்தில் மறக்கக்கூடியதா அவன் நினைவுகள்?

★★

தீர்மானத்திற்கு கிராமத்தில் தாவுள் வாழ்ந்து வந்தாள் நான் மூழுவதும் மொன்றமாய் வீட்டு சில்லைகளில் மூழ்கியிருந்த தாவுள் கொட்ட வான்தில் விம்பித் தழுத்த சூரியனை மின்து சென்ற சீமக ஒடங்களைக் கவனித்துத் தீர்மானம் இல்லை..

தாவுளது சின்னஞ்சிலூ உலகிற்கு அப்பால் தாவுளது கால்து ஒரை கெட்டது இல்லை; தாவுள் சிவானிசை சென்றதும் இல்லை. தாது தாவுள் தங்குத் தாநின் சிதித்துக் கிகாண்டு நாடுகட்டுதல்;

தாவுளுக்கே உரிய எனிய வாழ்வு தாது. இறந்து பெரன் தாவுளது பெற்றிரானின் நினைவுகள் மட்டும் சிரு ஏக்கம்கலந்த சிவுதனையை தாவுளிடம் தாண்டி விடும்.

தீர்மான ஒரு நாள்
தாவுளது நாடு மூழுவதுமிக
சின்னகிகாண்டு கடவுள் பொல்
தன் தலையை உயர்த்தியது
செய்திகள் வந்தன;

ரத்த சாட்சிகள் பற்றி
ரத்தந்தில் தீராய்ந்த மண் பற்றி
ரத்தக் கறை படிந்த மகனின் ஜுடைகள்
தாவுளைத் தன் கிராம வீட்டிலிருந்து சிவானிசையரச்சியதன் தாவுள் சென்றாள்.

கைவிக்கு தாருகை உள்ள கிகாஷ்களை;
ஆற்றறை
நிலங்களை

தாவுளுக்குப் பரிசீசயமான குளத்தை
தாவுள் வீட்டுச் சென்றாள்
இன்று தாவுளது கால்து ஒரை
நகரத் திருக்கல்லில் ஒலிக்கிறது
தாந்தக் குறுகலான திருக்கல்லில், சந்துகல்லில்
இறந்துபோன மகனின் நினைவுகளும்
புனிப்பட தாவுளது நெஞ்சின் கண்ணீரும்
எதிராலிக்கும் கொழுஷ்களுடன்
கலந்து விட்டன.

– ஷம்தார் ரஹ்மான் (Shamsur Rahman)

பங்களாதேவி

காலமழையில் கரையாது காற்சியுடுகள்

www.tamilarangam.net

பூதி ஆம்மா! உன் பாதுச் சூலுகள்; காலமழையில் கரையாது. தீன்றும் பூக்கும் சிவப்பு மலர்கள், உன்முகம் காட்டிய மூறுவலிக்கும் தான்! நீ தவமிருந்தான், அந்தக் குருந்தமரம், அது ஹெபரப்பும் ஹைளைசியல்லாம்: இந்தமண் கூர்பிடக்கும். குவிந்தலை நிமித்திக் கூத்திடும். அம்மா! நீ பெச்சிழுந்து பொன்று, உண்மைதான். ஆணால்.... மூச்சிழுந்து போய்கிட்டதாக, மூற்றுப் புள்ளியிட முடியாது. எங்கள் மூக்குக்குள் நுழையும் காற்று, விவரும் காற்றல்.... உன் மூச்சுதான். அதிக்கடி புயலடக்கும் மண்ணில்தான், “பூதிப்புயல்” கையம் கொண்டது. புயல் புறப்பட்டதும், பழுதிமைகம் ஏருதியடங்கியது. அந்தியர் பாதுகள், எங்கள் நின்குசை மிதிந்தபாது, அன்னை கண்களைத் தீர்ந்தான், எங்கள் நின்குசெரிந்த நிறுப்பில், பாரதம் குளிர்காய் எண்ணியது. அரிசிப் பொரியோடு ஆணிவுருப்பு ஆரம்பமானது. தங்கள் முகத்திரையைக் கூடிக்க, இங்கே பூதித்தாஸ் திருந்தன, அவர்களின் புலன்னில்லுக் கூராக்கள், புகைப்படம் எடுக்குத் தவறியிட்டன. சீர்த்துக்கு எங்கள் மண்ணில், சிற்றியாசங்கள் கிடையாது. ஆனாலும் பெண்ணாலுக்கும் பெதுங்கள் இல்லை குஞ்சிஸ்ரும், மூப்பிவன்றும் எல்லைகள் இல்லை இங்கு எல்லாம் பொரிடும். பூதி ஆம்மாவின் கால்பட்ட மண், எப்படக் கைகட்டிந்திரும்? நெர்காடும் சீதியெல்லாம், எதிரிக்கு எதிராகப் பொராடும் சீதிகளாயின, பட்டங்கி வெல்லிவருத்த பார்த்திபன், நல்லூரிலே நாங்கண்றினான், “என்றங்கம் பலருக்கு ஜனனம்” என்றான்.

எங்கே அந்த விடுதலைக் குழந்தைகள்? தமிழ்லூம் பார்க்கத் துடித்தான். கட்டித் தழுவக் காத்திருந்தான். பாரதம் மீண்டும் குருசித்திரத்தைக் கண்டது. எங்கள் மண் குருதி சீத்திரமானது. எழுவான் திசையில் ஒரு ஒளிப்பிழைப் புயல் இந்தா எழும்புகிறேன் என்று, திசைகள் சிவக்க சிவிரத் தெறுந்தான். “அன்னை பூதி” விஸ்வரூபமாக விண்ணிடாத நிமிர்ந்தான். தேசியம் எரியும்பொது எப்படத் தென்றால் வீசும், குருத்தமர நிழல், அவங்குக்கு குளிரவில்லை. எரிமலைமுக்கட்டின் பெருவாய் தீர்ந்து, அக்கினிக் குழம்பு ஆறுராய்ப் பாய்ந்தான். சப்பை மூக்குகளும், தலைப்பாகைத் தலைகளும், அடிமுடி காண் முடியாது நின்றன. ஏவியிட்ட குணியக் காரர்கள், என்னைச்சுயது என்று திகைத்தனர். பாரதத்தின் விரல்களைல்லாம் விஷாம் இதழ்களில் மாட்டும் இனிப்பு இதைப் புலிகள்மாட்டும் புரிந்து விகாண்டன். தேசியம் தெரிந்து விகாளன் சீறிது நாளாளன். தெரிந்தபொது பூதி ஆம்மா பொருக்குப் புறப்பட்டான். நெஞ்சுக் கவசம் வெள்ளைக்குதிரை யூட்டயந்து கைநிறைய அஸ்திரங்கள் எதுவுமின்றி, நெஞ்சில் எரிந்த நெருப்படன் நெர்வந்தாள் வென்றாள். “ஆவா” ஆயுதங்களால் நாவுவக் கல்லறையைக் கூட சல்லடை யாக்க முடியவில்லை எப்பட தீயவும் அது கல்லாலும் மண்ணாலுமா கட்டப்பட்டது? இல்லையோ, எங்கள் சீர்த்தாலும், குருதியாலுமல்லவா உறுதியாக்கப்பட்டது!

- புதுவை வீரத்தினதுரை ‘நினைவழியா நாட்கன்’ தமிழ்த் தேசிய ஆவணர் சிவாகன்

கட்டன் தமயாந்தி



“வெற்றியோட திரும்பி வரவேண்ணும் தமயா” – தமயாவின் உயிர்த்தோழி சொல்கிறாள். “நான் சாகமாட்டன். ஆனையிறவைப் பிடிச்சு இயக்கக்சிசோட்டால் என்ற குறுப்பை கூட்டிக்கொண்டு நடந்து வருவன் அப்ப பார்.” என்று தோழிக்கு உறுதி கூறுகிறாள் தமயா.

“தனது துப்பாக்கியைத் துடைக்கும் போது இந்தமுறை மாத்திரம்தானே பழைய ரைபிள். ஆனையிறவில் பொயினர் அடிச்சு நாலஞ்சு ரைபிள் எடுப்பன். பிறகு ஒவ்வொரு சண்டைக்கும் ஒவ்வொரு ரைபிளைக் கொண்டு போவன்.” என்று சொல்லிச் சொல்லித் துடைப்பாள். தாக்குதலுக்குப் போக முன்னர் புதுச் சீருடை அணிந்து வோக்கி, ரோச்ஸெட் எல்லாவற்றையும் அணிந்துகொண்டு “சாகிற நேரம் நீற்றாகச் சாகவேண்ணும்” என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

2ம் வெப். அமராவதி

1991 ஜூலை “போய் வருகிறோம்” கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் இருந்து ‘கீச்சக் குரல்’ ஒன்றும் “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தது. குரலுக் குரியவள் அமராவதிதான் அமரா அடிக்கடி சொல்லிக் கொள்வாள். “எங்கட வீட்டையும் எல்லாரும் புலிக்குடும்பம்” என்று சொல்ல வேண்ணும் இதுதான் அவளுடைய கனவாக இருந்தது. பயிற்சிக் காலத்தின் போது ஒருநாள், இவளை “மரம் தூக்கி வாருங்கள்” என்று பயிற்சியாளர் சொன்னபோது “ஏன்? நான் உங்களுக்கு மரம் தூக்கவோ வந்தனான்? நெயினிங் எடுக்க வல்லோ வந்தனான்” என்று கேட்டவளிடம் இதுவும் பயிற்சிதான் அமரா. எங்களுக்குத் தேவையானதை நாங்களதான் தூக்கிவர வேண்ணும்” என்றதும்,

“சரி தூக்கி வாறன்” என்றாள்.

சண்டைக்குப் போகவேண்ணும். ஆமியைச் சுடவேண்ணும் என்ற இவளது ஆவலைத் திரப்பதற்கு முற்காலமாக அமைந்தது காரைநகர் சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதல்தான். இவளுக்கு ரி-81 என்றால் பிடித்தமான ஆயுதம். ஒரு முறை பொறுப்பாளர் “ரி-81 ஜி தாங்கோ வேறு ஆயுதம் தருகிறேன் என்ற போது “எனக்கு ஒரு ஆயுதமும் வேண்டாம். ரெண்டு குண்டு தாங்கோ. குண்டோட போய்ச் சண்டையில் நின்று எனக்கு ரி-81 எடுக்கிறன்” “ஆம் கட்டாயம் ஒடுவான். என்ற கையால் ஆயுதம் எடுத்து அன்னைக்குக் குடுப்பன்” என்று சொல்லிக்கொண்டு,

அதே கனவோடுதான் விழேஷு பயிற்சியையும் பெற்றுக் கொண்டாள். சண்டைக்கும் போனாள். ஆனால்....

கட்டன் தேனுஜா



14.07.1992 “தேனுஜா வருவாள்” என்று நம்பிக்கையைச் சுமந்தபடி இன்னும் அவர்கள் விழிகளை வழியிற் பதித்தபடி காத்திருந்தனர். ஒரு முறை வேவுபார்க்கப் போனவள் திடீ ரென்று வோக்கி ரோக்கியில் அறிவிக்கிறாள். “ஆர்.பி.ஐ யோடை உடனே வாங்கோ”

என்று, மறுகணம் “வேண்டாம், நானே நேரில் வருகிறேன்” என்று அறிவித்தாள். நேரில் வந்த போது தேனுஜா சென்னாள் “அக்கா எங்கட இடத்தில் எதிரி வந்து குசாலாகத் திரிகிறதைப் பார்த்தவுடன் எனக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வந்திட்டுது. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டன். அக்கா, அந்தப் பொயினரில் இரண்டு டொங்கான் இருக்கு எப்பிடியும் நான்தான் அதையும் எடுப்பன். இரண்டு டொங்கானையும் எடுத்து அண்ணாட்டக் கொடுத்து எங்களுக்கு எம். 203 ஒன்று வாங்குவேன்” என்றாள். பதினெந்து நாட்களாகக் குளிக்கக்கூட இல்லை. சாப்பாட்டில் கவனம் செலுத்தவில்லை. அவளது முழுக் கவனமும் எதிரியின் நிலைகளைத் தாக்கி அழிப்பதிலேயே செலுத்தப்பட்டது. “எப்படியும் இவங்களை அடிச்சுத் துரத்திப் போட்டுத்தான் குளிப்பன்.” என்று கூறிக்கொண்டே வேகங்கொண்டெழுந்தாள்.

பாதுகாப்பற்ற பெரு வெளி நல்ல நிலை. இவை இரண்டும் எதிரிக்குச் சாதகமாக அமைந்துவிட்டன. ஆனாலும் எம்மவர் விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. முடிந்தவரை தாக்குதலை நடாத்திக்கொண்டிருந்தார்கள். மாலதியின் இரண்டுகால்களிலும் ரவைகள் துணைத்துச் சென்றுவிட்டன. மாலதி இருக்கால்களிலும் காயப்பட்ட அந்த வெளைதாள், குண்டுகளின், ரவைகளின் ஒசையின் நடுவே மாலதியின் அந்தச் செய்தி.....

“என்ற ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு, என்ற ஆயுதத்தைப் பிடி வில்லை”

“ஓ! நான் ஆயுதத்தைப் பிடிக்கிறன், முதலில் நீ வா மாலதி”

“நான் சொல்லுறவைத் தூக்கியில் கேள்”

“இல்லை. நீ வா முதலில்

ரவை மழையின் நடுவே தோழிகள் இரு வரி ன து ம் வா கு வா த ம் தொட்கிறது



2ம் வெப். மாலதி – வீரவேங்கை விட்டி



மீண்டும் மலைகள் நகரும்

மலைகள் நகரும்
நாட்கள் வருகின்றன.
நான் சொல்கிறேன்
நம்புக்கள்.
முன்பாரு காலம்
புகம்பங்களால்
புமி விழித்தபோது
மலைகள் நகர்ந்தன
தமிழ்த் தேசிய

இன்றைய காலம்
தூங்கும் பெண்கள்
விழித்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் விழித்து
எழுந்ததும்
மீண்டும்
மலைகள் நகரும்

- அகிக்கோ ஜோசானா (ஜப்பான்)